

மீ வகு மீறு

எ வ எ ரி ச் ச ம்

₹ 15

இடுசிரியர் : மு.குலாம் முஹம்மது

துல்லூஜ் 1433



இஸ்ரேலுக்கு ஈரான் தந்த அதிர்க்கி



அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்

அருந்ததியர் சமுதாயம் அறுதி விடுதலையைப் பெறுமா? - 02	கலோனல் புரோகித்-ஜீ காப்பாற்றிட புதிய வழிகள் இராணுவத்தின் புதிய உத்தி- 32	கவர் ஸ்டோரி
 நான் முதிர்ச்சி -5	 தஞ்சை தமிழ் அன்சாரி தீவிரவாதியா? - 36	 தீவிரவாதிகளை உருவாக்கும் இராணுவக்கல்லூரிக்கு பவளவிழா பக்கம் - 17
 எது முதிர்ச்சி? - 9	இஸ்ரேலுக்கு ஈரான் தந்த அதிர்ச்சி - 39	அசாம் நடந்தது என்ன? - 58
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இல்லாம். - 13	 மூத்தீக்கிளித்து மெதிரைல் வரு !!! FROM BEIRUT TO JERUSALEM - 52	 கஷ்மீரின் பாதி விதவைகள் - 61

வைகறை வெளிச்சம்

நவம்பர் 2012 - அடிக்காடு 1433 தல்லைக்

ஆசிரியர்:

மு.குராம் முஹம்மது. M.A
(Journalism & Mass Communication)

துணை ஆசிரியர்:

கே.ஏ. கிள்யாஸ் ரியாஜ்

தன் திட்டி ரூ.15/-, ஆண்டு சந்தா உள்ளாடு ரூ.240/-, வள்ளாடு ரூ.1500/-
பணவிடை மூலம் சந்தா செலுத்துவோர் வைகறை வெளிச்சம் என்ற பெயரிலேயே
அனுப்ப வேண்டுகிறோம்.

எண்.52/1 மண்ணடி தெரு, 4வது மாடி, அறை எண்.7, மண்ணடி, சென்னை-1.
தொலைபேசி: 044-45566909, கைபேசி : 9444239594

அவர் திராகரிப்பவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன் அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அர்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அர்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டார்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்காலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்-ஆன் 8:60)

All disputes arising out of any publication in this monthly will come under the jurisdiction of Chennai Courts. Private Circulation to promote Original Issue.

அருந்ததியர் சமுதாயம் இந்த விடுதலைகளுக்கு ஸ்தாபிதா?

சென்னையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் “Manhole” என்றழைக்கப்படும் திறப்புக் குழிக்குள் மூழ்கி இறந்தார் என்றொரு செய்தி மக்களை வந்து தாக்கிற்று.

அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தாம் இந்த மலம் அள்ளும் தொழில் முதற்கொண்டு எல்லா துப்புரவு பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையைச் சொன்னால் அவர்களை வேறு தொழில்களை செய்திட அனுமதிப்பதில்லை, இந்திய சமுதாய அமைப்பு.

இந்த மரணம் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்ற ஒன்றல்ல. ஆண்டொன்றிற்கு 22,120 அருந்ததியர் இப்படி இறந்து போகின்றார்கள். அல்லது இந்திய சமுதாய அமைப்பால் கொலை செய்யப்படுகின்றார்கள்.

இந்தியாவில் 10 லட்சம் அருந்ததியர் இந்தப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் 95 விழுக்காடுகள் பெண்கள் (Safai - Karmachari andolam. website)

“சதா சர்வகாலமும் தூர்நாற்றம், ஆரோக்கியமற்ற அருவெருப்பான சூழ்நிலை இவற்றில் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருப்பதால் அருந்ததியர் சமுதாயத்தின் சராசரி வாழ்நாள் மிகவும் சுருங்கிப்போய் விடுகின்றது என்கின்றன” ஆய்வுகள்.

ஆரோக்கியமற்ற சூழலில் வாழ்வதால் பல கொடுமையான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள்.

டெல்லி மாநகரில் 1,26,000 திறப்புக்குழிகளும் சென்னையில் 46,000 திறப்புக்குழிகளும் இருக்கின்றன. இவற்றில் மூழ்கி அடைப்பெடுக்கும் கடினமான பணி இந்தச் சமுதாயத்தின் திருப்பணி. இதில் தான் இவர்கள் தங்களை இழுக்கின்றார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் சமுதாயத்தின் தீண்டத்தகாதவர்களாகவும் அருவெருப்பானவர்களாகவும் ஒதுக்கி வைக்கப்படுகின்றார்கள். இவர்களின் உயிருக்காக உரிமைக்காக கண்ணியத்திற்காக வாதாடுவோர் போராடுவோர் மிகக் குறைவு.

தமிழகத்தில் தந்தை பெரியாரின் சீரிய தொண்டால் அவர்களின் பிரச்சனைகள் மக்கள் மன்றத்தில் வந்தன.

நீதியின் குரல்கள் ஒலித்தன. அதன் பயனாகப் பதவிகள் பல அவர்களுக்கு கிடைத்தன. இதனால் 1946களிலேயே தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக பேரவைத்தலைவராக தலித் பெருங்குடி மக்களைச் சார்ந்த சுப்பிரமணிப்பிள்ளை அமர்த்தப்பட்டார்கள். 1955ஆம் ஆண்டு வரை அதாவது ஏறத்தாழ பத்தாண்டு காலம் பேரவைத்தலைவராக வீற்றிருந்தார்.

கலைஞர் ஆட்சியிலும் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரே துணை சபாநாயகராக இருந்தார். அருந்ததியர் சமுதாயத்தவர்கள் இடைதுக்கீட்டைப் பெற்றார்கள்.

அதிமுக ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தனபாலன் அவர்கள் துணை சபாநாயகராக அமர்த்தப்பட்டார். இப்போது அவர் சபாநாயகராக அதாவது பேரவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராட்டுக்கள்.

வழங்கப்படும் பதவிகள் அருந்ததியர் சமுதாயத்தை அதாவது தலித் சமுதாயத்தின் இழிவை நீக்கிட வில்லை என்பது தாம் நமது இந்திய ஐந்நாயகத்தில் கண்டு வரும் கசப்பான உண்மை.

இந்தியாவின் குடியரசு தலைவர், தலைமை நீதிபதி, அமைச்சர் பதவிகள், நாடாளுமன்ற சபாநாயகர் என தலித் பெருங்குடி மக்கள் அலங்கரிக்காத பதவிகளே இல்லை.

ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு “மனிதன்” என்ற அடிப்படை கண்ணியத்தை பெற்றுத்தந்திடவில்லை.

தமிழகத்தின் பேரவைத்தலைவராக பதவி ஏற்ற தனபாலன் அவர்களை வாழ்த்திப்பேசிடும் போது முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சிவசண்முகம் பிள்ளை அவர்களை மேற்கோள் காட்டி ஒர் உண்மையை பொட்டில் அறைந்தார் போல் சொன்னார். அது “மன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மட்டும் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னேற்றக்கை பெற்றுத்தந்துவிடாது. மற்ற சமுதாய மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் தான் தாழ்த்தப்பட்டோர் தடையேதுமின்றி முன்னேற முடியும்” (முரசொலி, 11.10.2012)

மற்ற சமுதாயங்களின் மனமாற்றம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை சாட்சியம்.

இதற்கு பரமக்குடி துப்பாக்கிச் சூடு இன்றைய தடயம். இதனால் தான் இந்த மக்களின் கண்ணியத்திற்காக தன் வாழ்நாளை செலவிட்ட தந்தை பெரியார் அவர்கள் இல்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த இழிநிலை நிரந்தரமாக அகலும் என்றார்கள்.

1947 மார்ச்சு திங்கள் 18ஆம் நாள் திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்களிடம் உரை நிகழ்த்திய தந்தை பெரியார் அவர்கள் இல்லாத்தை சாதியின் பெயரால் கற்பிக்கப்படும் அநியாயங்களுக்கு தீர்வாக சொன்னார்கள். சிலர் அதை எதிர்த்து சில கடிதங்களை பெரியாருக்கு எழுதினார்கள்.

அவற்றிற்கு பெரியார் இப்படி பதில் சொன்னார்கள்.

“இல்லாத்தில் ஒரே ஒரு இறைவன் தான், அவனுக்கு உருவம் கிடையாது. அங்கே சாதி இல்லை. பேதங்கள் இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இல்லை. இவையே திராவிடத்தின் அடிப்படை கொள்கை. பல தெய்வ கொள்கையில் ஆரியர்கள் பல வசதிகளையும் நன்மைகளையும் அடைந்துள்ளார்கள். அதே நேரத்தில் திராவிடர்கள் பல தீமைகளைத் தத்தெடுத்துக் கொண்டார்கள்.

ஆரியர்கள் இஸ்லாத்தை வெறுத்தார்கள். காரணம் சூத்திரர்களுக்கும் பறையர்களுக்கும் நன்மையை ஊட்டுகின்றது இஸ்லாம்.

எல்லாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் பிராமணர்களுமில்லை. பல தெய்வ கொள்கையுமில்லை...இதனால் இந்துக்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்க அவர்கள் இஸ்லாத்திற்கெதிராகப் பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்கள்.”
Source : The way to solvation : By Dr. B.R. Ambedkar & Periyar E.V.Ramasamy : AMAN Publications : Delhi : 53 (Promoted by Prof. A.M. Dharmalingam)

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற செயல்முறையை இஸ்லாம் தெளிவான அடிப்படைகளின் கீழ் அமைக்கின்றது. இறைவன் இதனை இப்படி பிரகடனப்படுத்துகின்றான். “மனிதர்களே ! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்தே அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள்...அல்குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 1

இன்னும் இறைவன் கூறுகின்றான்:

“ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)

அல்லாஹ்வை அஞ்சம் ஒழுக்கத்தில் உயர்ந்தோரே உயர்ந்தோர், மற்றெல்லாரும் தாழ்ந்தோர்.

இறைவனின் இறுதித் தாதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : “அரபுக்களை விட அரபி அல்லாதவர்கள் உயர்ந்தவர்கள்ல, அரபி அல்லாதவர்களை விட அரபுக்கள் உயர்ந்தவர்கள்ல”

இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இன இழிவுகளுக்கெதிராக நிரந்தரமாக வாகை கண்டனர். இந்த இஸ்லாத்தை ஏற்போம்! இழிவுகளை அகற்றுவோம். இன்ஷா அல்லாஹ்

குறிப்பு :

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர்களின் கொள்கையும் ஏகத்துவமேயென குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வுகள் மூலம் நிரூபித்தால் இன்ஷா அல்லாஹ் மொத்த திராவிடமும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படலாம். அறிஞர் பசுங்கதிர் எம்.கே.ஈ. மெளலானா அவர்கள் எழுதிய “சேதுமுதல் சிந்து வரை” என்ற நூலில் பல தகவல்கள் உள்ளன. ஆய்வு செய்திட விரும்புவோர்க்கு. - எம்.ஜி.எம்



நர்த்துல் நுர்தீன்

யல்லவி K.M.இல்யாஸ் ரியாதி

Sunayyah Gettani

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا
وَالْتَّصَارَى وَالصَّابَرِينَ مِنْ آمَنَ
بِالْأُولَئِكَ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا
فَلَهُمْ أَجْرٌ هُمْ عِنْ دَرِبِهِمْ وَلَا خَوْفٌ
عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزُنُونَ (٦٢)

எமான் கொண்டவர்களாயினும்,
ஷ்டர்களாயினும்,
கிறிஸ்தவர்களாயினும்,
ஸாபியீன்களாயினும் நிச்சயமாக
எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி
நாள் மீதும் நம்பிக்கை கொண்டு
ஸாலிஹான் (நல்ல) அமல்கள்
செய்கிறார்களோ அவர்களின் (நற்)
கூலி நிச்சயமாக அவர்களுடைய
இறைவனிடம் இருக்கிறது, மேலும்,
அவர்களுக்கு யாதோரு பயமும்
இல்லை, அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள். (அல்பகரா 2:62)

இதற்கு முந்தைய வசனங்களில் இஸ்ரவேலர்கள் இழிவுக்கும் இறைவனின் கோபத்திற்கும் ஏன் ஆளாயினர் என்பதன் காரணங்கள் கூறப்பட்டன. எனினும் எல்லா இஸ்ரவேலர்களுக்கும் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதல்ல. அவர்களில் நல்லோரும் இருந்தனர் என்ற தகவலும், அந்த நல்லோருக்கு அவர்கள் செய்த அறச்செயல்களுக்கான கூலி வீணடிக்கப்படாமல் அவர்களுக்கே வழங்கப்படும் என்பதும், யூத, கிறிஸ்தவ, இன்னபிற இனத்தில் பிறந்து விட்டதாலேயே ஒருவன் கதி மோட்சம் பெற்றிட முடியாது; நற்செயல் புரிந்தோரே நற்கூலி பெறமுடியும் என்பதும் இவ்வசனத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வசனம் நான்கு வகையினர் பற்றிப் பேசுகிறது.

1. நம்பிக்கை கொண்டோர்:

நம்பிக்கை கொண்டோம் என்று வாய்ளாவில் கூறிக்கொண்டு இதயத்தில் இனை வைப்பையும் இறைமறுப்பையும் சுமந்து திரியும் நயவஞ்சகர்கள் போன்றில்லாமல் உள்ப்புர்வமாக ஈமான் கொண்டவர்கள்.

2. யூதர்கள்: இறைத்துதாதர் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தினர், யாகூப் (அலை) அவர்களின் முத்த புதல்வரான யஹுதா என்பவரின் வழித்தோன்றல்கள் என்பதால் இஸ்ரவேலர்களுக்கு இப்பெயர் வந்தது. இவர்கள் மூஸா நபிக்குப் பின்னர் இறைத்துதாதராக வந்த ஈஸா நபியையோ அவர்களை அடுத்து வந்த இறுதித் திருத்துதார் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களையோ நம்பிக்கை கொள்ளாமல் யூதர் கொள்கையிலேயே இருந்து கொண்டு “நேர்வழியில் இருப்போர் நாங்களே” எனப் பேசினர்.

3. நஸாரா: இஸ்ரவேலர்களில் ஈஸா நபியைப் பின்பற்றியோர் நஸாரா என அறியப்படுகின்றனர். உதவியாளர்கள் என்பது இதன் பொருள். இவர்கள் தங்களிடையே பரஸ்பரம் உதவிக் கொள்வதால் இப்பெயர் அவர்களுக்கு வந்தது. (இப்னு கதீர்)

அல்லாஹ் கூறுகின்றான்: “ஸஸா எனக்கு அல்லாவுக்காக உதவி செய்வோர் யார் எனக் கேட்டார். அதற்கு (அவருடைய) சீடர்கள், அல்லாஹ்வுக்காக நாங்கள் உதவி செய்வோராக (அன்சார்) இருப்போம் எனக் கூறினர்.” (திருக்குர்ஆன் 61:14) இவ்வசனத்தை சான்றாக வைத்து அன்சார் என்று (கிறிஸ்தவர்களுக்கு) ஒரு பெயர் உண்டு. (குர்த்துபி, இப்னு கதீர்)

மேலும் நாஸிரத்(Nazerath) எனும் ஊரில் வாழ்ந்து வந்ததால் இவர்களுக்கு இவ்வாறு (நஸாரா என்று) பெயர் வந்ததாக சிலர் கருதுகின்றனர். (ரூஹால் மஆனி, இப்னு கதீர்)

இறைத்துதாதர் ஈஸா நபியைப் பின்பற்றும் இவர்கள் ஈஸா நபியை அடுத்து வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நாங்களே நேர்வழி பெற்றோர் எனக் கூறிக்கொண்டனர்.

4. ஸாபிஸன்: நபித்துவத்திற்கு முன்னர் அரபுலகில் வாழ்ந்து கொண்டிருந்த இணை வைப்போரில் ஒரு பிரிவினர்தான் இவர்கள். தங்களின் சமுதாயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருப்பது சரிதானா அது மெய்யான மார்க்கம் தானா என்ற சந்தேகம் இவர்களை சூழ்ந்து நின்றது. இதனால் தாங்கள் விரும்பும் ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்தனர். ஓரிறைக் கோட்பாடே நேர்வழி எனக் கண்டு கொண்டனர். இவர்கள் தான் ஸாபிஸன் ஆவர். இதுவே சரியான கருத்து.

மேலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய பூர்வீக நேர்வழியின் அடிப்படையில் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொண்டு நேர்வழிக்கான எந்த அழைப்பும் (தஃவா) இன்றியே சிலை வணக்கத்தை விட்டு தூர் விலகி நின்றனர். இவர்களை ‘முன்னோரின் மார்க்கத்தைக் கைவிட்டோர்’ (ஸாபிஸ) என்று மக்கா வாழ் இணை வைப்போர் அழைத்தனர். (பின்னாளில் முஸ்லிம்களையும் இவ்வாறே அவர்கள் அழைத்தனர்) இதனால் அவர்கள் ஸாபிஸன் என்றழைக்கப்பட்டனர். சில விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருப்பது போல ஸாபிஸன் என்றால் நட்சத்திரத்தை வணங்குவோர் என்று கூறுவதை விட இதுவே சரியான கருத்து. (நூல்: ஃப்ரீமிலாலில் குர்ஆன்)

ஓவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் அக்காலத்தில் அனுப்பப்படும் இறைத்துதாரர் ஏற்று நம்ப வேண்டும்.

மூஸா நபியை இறைத்துதார் என ஏற்று தவ்ராத் காட்டும் வழி முறைப்படி வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவார். இது ஈஸா நபி அவர்கள் இறைத்துதாதராக வரும் வரைதான், அவர்கள் வந்த பின்னரும் ‘நான் ஈஸாவை நம்பமாட்டேன்; மூஸா நபியையே நம்புவேன்; தவ்ராத்தை மட்டுமே ஏற்பேன்;

இன்ஜிலை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுபவன் யூதன் என அறியப்படுவான், ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளனாக அவன் ஆக முடியாது.

இது போலவே, ஈஸா நபியை இறைத்துதார் என ஏற்று, இன்ஜில் வேதம் காட்டும் வழியில் வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவர். இது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரும் வரைதான். அவர்கள் வந்த பின் ஈஸாவையே நம்புவேன். முஹம்மது நபியை நம்பமாட்டேன். இன்ஜிலையே ஏற்பேன். திருக்குர்ஆனை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுவோர் நஸாரா (கிறிஸ்தவர்) என அறியப்படுவர். ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது.

(இப்னு கதீர்)

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: முதலில் இந்த 62வது வசனம் இறங்கியது. பின்னர், “இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து ஒரு போதும் அது ஏற்கப்படாது. அவர்கள் மறுமையில் நஷ்டமடைந்தோருடன்தான் இருப்பர்” (திருக்குர்ஆன் 3:85) என்ற வசனம் இறங்கிற்று. எனவே 2:62வது வசனத்தின் கருத்தை 3:85 வசனம் மாற்றிவிட்டது.

(நூல்: இப்னு கதீர், குர்த்துபி)

இந்த 2:62 வசனத்தின் கருத்து என்னவெனில், மேற்கூறப்பட்ட வகையினரில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி நற்செயல் புரிந்தோருக்குக் கவலை ஏதுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (மனதில் உள்ள அகிதா) நம்பிக்கைதான் கவனிக்கப்படுகிறது. இவர் எந்தக் குலத்தில் பிறந்துள்ளார், எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்று கவனித்து நன்மை வழங்கப்படுவதில்லை. இது

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்துதாராக வரும் வரைதான். அதற்குப் பின்னர் ஈமான் இறுதி வடிவம் பெறுகின்றது. (எனவே அண்ணல் நபியை ஏற்றுக் கொண்டவர்தான் அல்லாஹ்வின் உண்மையான அடியார் ஆவார்.) (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)

<p>அல்லாஹ் கூறுகின்றான்:</p>	<p>“அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்ட (வேதத்)தையும் இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கி அருளப்பட்டவற்றையும் இன்னும் மூஸா ஈஸா இன்னும் மற்ற நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை (வேதங்)களையும் நாங்கள் நம்பினோம். அவர்களில் யாரையும் பிரித்து வேற்றுமை காட்டமாட்டோம். அவனுக்கே கட்டுப் பட்ட முஸ்லிம்கள் ஆவோம் என்று (நபியே) கூறுங்கள்.” (அல்குர்ஆன் 3:84)</p>
-------------------------------------	---

<p>இந்த வசனத்தில் எல்லா இறைத்துதார்களையும் எல்லா வேதங்களையும் உண்மைதான் என நம்புவதே உண்மையான இறை நம்பிக்கையாளர் எனத் தெளிவாக்கப்பட்டு விட்டது. நபிமார்களின் சிலரை ஏற்று சிலரை ஏற்காமல் புறக்கணிப்பவர்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் அல்ல.</p>
--

யூதர்கள் ஈஸா நபியை இறைத்துதார் என ஏற்பதில்லை. கிறிஸ்தவர்கள் (நஸாராக்கள்) மூஸா நபியை ஏற்பதில்லை. எனவே இருவரும் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் இல்லை.

ஆனால் முஸ்லிம்கள் எல்லா இறைத்துதார்களையும், எல்லா வேதங்களையும் நம்புகின்றனர். இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நம்பி அவர்கள் காட்டிய நேரவழியில் நடக்கின்றனர்.

எனவே இவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஆவர், 3:84 வது வசனத்தின்படி,

மேலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் இரு இனத்தவருமே இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களின் மார்க்கத்தைச் சார்ந்தவரே என்று கூறி வந்தனர். இதன் மூலம் தங்களின் கொள்கையே சரியானது என்று இரு தரப்புமே நிறுவிட விரும்பினர்.

ஆனால் உண்மை என்னவெனில் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோர் இறைத்துதார்களாக ஆனதும் தவ்ராத், இன்ஜீல் ஆகிய வேதங்கள் இறக்கி அருளப்பட்டதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்துக்குப் பின்னர்தான். பிறகு எப்படி அவர்கள் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்திட இயலும்? உங்களுக்கு சிறிது கூட ஞானம் இல்லாத விஷயத்தில் ஏன் விவாதம் செய்கின்றீர்கள் என்று அவ்விரு சமுதாயத்தினரையும் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான்.

அதுமட்டுமல்ல இப்ராஹீம் (அலை) அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. இனை வைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை. அல்லாஹ் விடம் முற்றிலும் சரணடைந்து நேர்மையான முஸ்லிமாக இருந்தார். மேலும் மனித சமுதாயத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் யாரென்றால் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும் இந்த இறுதித்துதார் முஹம்மது நபி (ஸல) அவர்களும் மற்றும் அல்லாஹ் வையும் இந்த இறுதித்துதாரை நம்புவோரும் தானே அன்றி இந்த இறுதித்துதாரைப் புறக்கணித்து வாழ்கின்ற யூத, கிறிஸ்தவர்கள் இப்ராஹீம் நபிக்கு நெருக்கமானவர்களாக ஆகிவிட முடியாது என்றும் அல்லாஹ் திட்டவட்டமாக கூறிவிட்டான்.

இது தொடர்பான தகவல்கள் திருக்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம்

ஆலஹும்ராணில் 65 முதல் 68 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இந்த வசனங்களிலும் (இறுதித்துதார் உள்ளிட்ட எல்லா இறைத்துதார்களையும் நம்ப வேண்டும் என்ற) அகிதாவின் அடிப்படையிலேயே நற்கலி வழங்கப்படும்; யூத, கிறிஸ்தவ இனத்தில் பிறந்து விட்டதாலேயே அவர் நேர்வழி பெற்றவராக கருதப்பட மாட்டார் என்று தெளிவாக்கி யுள்ளான் அல்லாஹ்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

**வைகறை வெளிச்சம் கிப்போது
துபாயிலும்....**

துபாய் வாசகுர்கள்
வைகறை வெளிச்சம் மாத தீவிறை
பெற்றிட தொடர்பு கொள்ள வேண்டிய

தொலைபேசி எண் : +971551390923
சென்னை தொடர்புக்கு : 9444329594

வைகறை வெளிச்சம் மாத தீவிறை விளம்பரம் செய்து பயன்படுத்துக்கள்!

பின்மட்டை	ரூ 6000
உள்பக்க மட்டை	ரூ 4500
முழுப்பக்கம்	ரூ 1000
அரைய்ப்பக்கம்	ரூ 500
விசிட்டுங்கார்டு அளவு	ரூ 250

எது முதலில்? -4

பேரினார் யூசுப் அல் கர்ணாவி



எடை போடுவது எப்படி?

இதுவரை இவ்வுலக நன்மை தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பார்ப்போம்.

நம்முடைய மறுமை வாழ்வில் நமக்கு எது பலன் தரும் எது இடர் தரும் என்பதை குர்ஆன் சன்னாவைக் கொண்டே அறியமுடியும். ஈருலக நன்மைகளும் தீமைகளும் பலபடித்தரங்களில் உள்ளன. உயர்ந்தவை, தாழ்ந்தவை, நடுத் தரமானவை என பலபடித்தரங்கள் அவற்றில் உள்ளன. ஒரு செயல் (நன்மை, தீமை) உயர்ந்ததா, தாழ்ந்ததா, நடுத்தரமானதா என்பதை முடிவு செய்வதில் துறை சார்ந்த அறிஞர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதுமுண்டு. கருத்து வேற்றுமை ஏற்படுவதுமுண்டு.

மார்க்கம் கட்டளையிட்டுள்ள எல்லா செயல்களிலும் இம்மை நலனோ மறுமை நலனோ இருக்கும் அல்லது ஈருலக நலன் இருக்கும். மார்க்கம் தடுத்துள்ள எல்லா (தீய) செயல்களிலும் இம்மை அல்லது மறுமையில் தீமை இருக்கம் அல்லது ஈருலகத் தீமை இருக்கும்.

ஒரு செயலால் நல்லதோர் சீர்திருத்தம் ஏற்பட்டால் அது சிறந்த செயல். ஒரு செயலால் மோசமான கேடு விளைந்தால் அது மட்டமான செயல். இறைக் கோட்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வை, இறை நம்பிக்கை

(சமான்) இறைவனுக்குக் கட்டுப்படுவது ஆகியவற்றை விட மேன்மை மிக்கது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதர நன்மைகள் அனைத்துக்கும் இவைதான் அடிப்படை.

இறைக்கோட்பாட்டைச் சரியாகப் புரியாமலிருப்பது, (குஃபர்) இறை மறுப்பு. பாவங்கள், இறைவனுக்கு அடங்க மறுப்பது ஆகியவற்றை விட மட்டமானது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதரத் தீமைகள் அனைத்துக்கும் இவைதான் காரணம்.

இவ்வுலகில் செய்யும் நன்மைகளில் தரங்களுக்கு ஏற்ப மறுமையில் கூலியும் பல தரத்தில் வழங்கப்படும். இவ்வுலகில் செய்யும் தீமைகளின் தரங்களுக்கு ஏற்ப மறுமையின் தண்டனையும் பல தரத்தில் வழங்கப்படும். சீர்திருத்தப் பணிகளையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதும் சீர் கேடான செயல்களையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்யக் கூடாது என்ற எச்சரிப்பதும் தான் திருக்குர்ஆனின் முக்கிய நோக்கம்.

சீர்திருத்தப் பணிகள் மூன்று வகையுண்டு. (1) மார்க்கம் அனுமதிக்கும் சீர்திருத்தப்பணி (2) சன்னத்தான் சீர்திருத்தப்பணி (3) கடமையான சீர்திருத்தப்பணி.

சீர்கேடுகள் இரு வகையுண்டு. (1) மக்ரூஹ் வெறுக்கத் தக்க சீர்கேடு (2) ஹராம்-தடைசெய்யப்பட்ட சீர்கேடு.

மறுமை நலன் என்பது, நிரந்தர கவனத்தைப் பெறுவதும் மாண்புமிக்க இறைவனின் திருமுகம் பார்த்து அவனின் திருப்தியைப் பெறுவதும் ஆகும். இது ஈடு இணையற்ற பாக்சியம்.

மறுமையில் ஏற்படும் கேடு என்பது, நிரந்தர நரகத்தைப் பெறுவதும் இறைவனின் திருமுகம் காணமுடியாமல் இறைக் கோபத்துக்கு இலக்காகி நிற்பதும் ஆகும். இது கடும் தண்டனை.

நாம் இம்மையில் சில நற்செயல்களைச் செய்வதால் (சில இடையூறுகள் வரலாம். அவற்றைச் சுகித்துக் கொண்டு அந்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன்மூலம்) மறுமையில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபோல இம்மையில் சில தீமைகளைச் செய்வதால் (நமக்கு சுகமும் மகிழ்ச்சியும் கிடைக்கலாம். அவற்றைப் புறக்கணித்து விட்டு தீமையை விட்டு விலகவில்லை எனில்) மறுமையில் கடும் தண்டனை கிடைக்கும்.

எனவே (இம்மையில் சுகமளிக்கும் ஒரு பாவம் மறுமையில் தண்டனை பெறக் காரணமாகிறது. மறுமையில் நற்காலியும் இறை திருப்தியும் பெறக் காரணமாக அமையும் ஒரு நன்மை இம்மையில் சுகமளிப்பதில்லை.) நலனும் கேடும் இம்மை மறுமையைப் பொறுத்து வேறுபடுகிறது.

ஈருலக நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்கும் வழி:-

முன்னர் இவ்வுலக நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம். பின்னர் மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம்.

இனி ஈருலக நன்மைகளையும் தீமைகளையும் அதைக் கண்டுபிடிக்கும் வழிகளையும் பார்ப்போம்.

ஷரிஅத் எவற்றை ஈருலக நன்மைகள் தீமைகள் என்று கூறுகின்றதோ அவை தான் ஈருலக நன்மைகள் தீமைகள்.

ஓரு செயல் நன்மையா தீமையா என்பதை ஷரீஅத் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்று நமக்குத் தோன்றினால் ஷரீஅத்தின் ஆதாரங்களைக் கொண்டு அதை நாம் கண்டுபிடிக்கலாம்.

குர்ஆன், சன்னா, இஜ்மாவு, கியாஸ், சரியான வழியில் குர்ஆன், சன்னாவை அனுகுவது இவைதான் ஷரீஅத்தின் ஆதாரங்களாகும்.

ஃபிக்ஹூல் மகாசித்:-

ஷரீஅத் நமக்கு வழங்கியுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நோக்கங்களை அறிந்து கொள்வது ‘ஃபிக்ஹூல் மகாசித்’ எனப்படும்.

நுண்ணறிவுத்திறன் மிக்கவன் (ஹகீம்) என்பது அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்று. இது தொன்னுறுக்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. நுண்ணறிவுத்திறன் மிக்க அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. (ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளான்.) அதுபோல எந்தச் சட்டத்தையும் அவன் வீணாக காரணமின்றி அமைக்கவில்லை.

வணக்க வழிபாடுகளுக்கும் கூட அவன் ஒரு காரணத்தை வைத்துள்ளான். அதை திருக்குர்ஆனிலும் கூறியுள்ளான்.

தொழுகை கடமையாக்கப் பட்டதற்குக் காரணம் “அது மானக் கேடான, தீய செயல்களை விட்டும் தடுக்கிறது” (29:45) என்கிறது குர்ஆன்.

ஸகாத் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “அது அவர்களை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துகிறது” (9:103) என்கிறது,

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “நீங்கள் இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாவதற்காக” (2:183) என்கிறது.

ஹஜ் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் தமக்குரிய பலன்களை அடைவதற்காகவும் அல்லாஹ் உணவாக வழங்கியுள்ள கால்நடைகள் மீது குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ்வின் திருப்பெர் கூறி (குர்பானி கொடுப்பதற்காகவும்” என்கிறது (22:28)

எனவே ஷரீஅத் விதித்துள்ள கடமைகளின் நோக்கங்களை அறிந்து கொள்வதுதான் ஷரீஅத்தை சரியாகவும் அழகாகவும் புரிந்து கொள்வதாக ஆகும். இதன்மூலம் அந்தந்தக் கடமைகளை அதற்குரிய முறைப்படி நிறைவேற்ற முடியும். ஷரீஅத்துக்குச் சம்பந்தமில்லாத நோக்கங்களையும் இலக்குகளையும் கூறி நம்மையும் இதர மக்களையும் சிரமப்படுத்திக் கொள்ளாமலிருக்கவும் முடியும்.

இங்கே இரு உதாரணங்களைக் காண்போம்.

‘ஸதகத்துல் ஃபித்ர’ எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கமென்ன? அந்தப் பெருநாள் தினத்தில் எந்த ஏழையும் யாசகம் கேட்டுத் திரியக் கூடாது என்பதுதான். எனவே உலகின் எல்லாப் பகுதிகளிலும் உணவுப் பொருளை மட்டும் தான் ஃபித்ரா தர்மம் வழங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில் ஒரு நன்மையுமில்லை என்றே நான் கருதுகிறேன். (தமக்கு விருப்பமான உணவை வாங்கிச் சாப்பிட வசதியாக ஏழைகளுக்கு பணமாகவும் ஸதகத்துல் ஃபித்ர-ஐ தரலாம்.)

இதுபோல, ஹஜ் வாகனத்தில் (அய்யா முத்தஷ்ரீக் எனப்படும் பிரகாசமான நாட்களில், பிறை 11, 12, 13) ஷைத்தானுக்கு கல்லடிப்பதன் நோக்கம் திக்ருல்லாஹ் அல்லாஹ்வை நினைவு

கூர்வதுதான். குரியன் உச்சியிலிருந்து மேற்கே சாய்ந்த (ஸவால்) பிறகுதான் கல்லடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது பொருளற்ற, அர்த்தமற்ற செயல் என்றே நான் கருதுகிறேன். நெருக்கடியில் சிக்கி மிதிபட்டு நூற்றுக்கணக்கான ஹாஜிகள் இறந்தாலும் சரி கல்லடிக்கும் நேரத்தை மாற்றக் கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

வணக்க	வழிபாடுகளை நிறைவேற்றுவதிலுள்ள சிரமங்களை நீக்கி வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
-------	--

இங்கே முக்கிய விஷயமொன்றை கவனிக்க வேண்டும்.

ஷரீஅத் கூறும் இதுபோன்ற காரணங்கள் உறுதியானவை, மாற்ற முடியாதவை. இதில் நாம் இரும்பைப் போல் உறுதியாக இருக்கிறோம். அந்த நோக்கத்தை அடையும் வழிகள் (காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப) மாறிக்கொண்டிருக்கும் என்பதில் நாம் பட்டுபோல் மென்மையாக இருக்கிறோம்.

“கைஃப நத்தஆமலு மஅஸ் சன்னத்தின் நபவிய்யா” (நபிவழியை அணுகுவது எப்படி?) என்ற எனது நாலில் இதை நான் விளக்கமாகக் கூறியுள்ளேன். (அதில் “சன்னாவின் உறுதியான லட்சியமும் மாறிவரும் வழியும்” என்ற அத்தியாயம் உண்டு கான்க.)

ஃபிக்ஹூன் நுகுஸ்:-

குர்ஆன் மற்றும் ஹதீசின் மூலச் சொற்கள் நுகுஸ் எனப்படும்.

திருக்குர்னும் ஹதீசம் எதற்காக வழங்கப்பட்டதோ (மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அருளப்பட்டன) அந்த நோக்கத்தை விளங்கிக் கொண்டு, குர்ஆனிலும் ஹதீசிலும் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டங்களையும்

நெடியான வாக்கியத்தால் கூறப்பட்ட முஹ்கம்) சட்டங்களின் ஒளியிலேயே பலபொருள் தரும்படியான வாக்கியத்தால் கூறப்பட்ட (முதஷாபிஹ்) சட்டங்களை விளங்கிட வேண்டும்.

கடமைகளையும் விதிகளையும் விளங்கும் போது அவை வழங்கப்பட்ட மூல நோக்கத்திலிருந்து பிறமூமல் விலகாமல் சிந்திப்பதே ஃபிக்ஹான் நுகுஸ் எனப்படும்.

நுகுஸ் எனப்படும் குர்ஆன் ஹதிசீன் மூலச் சொற்களில் உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு. உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு.

நேரடியான வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு. பல பொருளுக்கு இடமளிக்கும் வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு.

இவற்றுக்கிடையான வேறுபாட்டைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களில் ஒளியிலேயே உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களை விளங்கிட வேண்டும்.

நேரடியான வாக்கியத்தால் கூறப்பட்ட முஹ்கம்) சட்டங்களின் ஒளியிலேயே பலபொருள் தருமபடியான வாக்கியத்தால் கூறப்பட்ட (முதஷாபிஹ்) சட்டங்களை விளங்கிட வேண்டும்.

ஃபிக்ஹான் நுகுஸ் எனப்படும் இக்கலை குர்ஆனைவிட அதிகமாக ஹதிசீன் தொடர்புடையதாக இருக்கிறது. ஏனெனில் குர்ஆன், சட்டங்களையும் விதிகளையும் பொதுவாகக் கூறிவிடுகிறது.

ஹதீஸ் அப்படியல்ல சூழல்கள் நிகழ்வுகள் ஆகியவற்றின் பின்னணியில், ஹதீஸ் சட்டங்களைக் கூறுகிறது.

எனவே தான் குர்ஆனை விளங்குவதில் ஏற்படும் தவறுகளைவிட ஹதீஸை விளங்குவதில் அதிகமாக தவறுகள் ஏற்படுகின்றன.

இஃதன்றி, ஹதீசில் கூறப்பட்டுள்ளவை ‘ஷரீஅத்’-இன் சட்டங்களாகவும் இருக்கின்றன. (ஹதீஸ்களை நபி(ஸல்) கூறியதும் அதற்காகத்தான்) ஷரீஅத் சட்டங்களாக அல்லாதவையும் ஹதீசில் கூறப்பட்டுள்ளன.

இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மத்னாவுக்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் பேரீத்த மரத்தை ஆணுடன் பெண்ணை இணைப்பதாகக் கருதி ஒட்டுப்போட்டு வைத்திருப்பதைக் கண்டார்கள். “இது என்ன?” என்று நபி (ஸல்) விசாரித்த போது விளைச்சல் அதிகமாகக் கிடைப்பதற்காக இவ்வாறு செய்திருப்பதாக கூறினர் மக்கள்.

இதைக்கேட்ட நபி (ஸல்) “இதனாலெல்லாம் விளைச்சல் அதிகமாகி விடும் என்று நான் கருதவில்லை. இவ்வாறு செய்யாமலிருப்பதே நல்லது” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் அப்படிச் செய்வதை விட்டு விட்டார்கள். அந்த வருட விளைச்சல் குறைந்துவிட்டது. இதுபற்றி மக்கள் நபி(ஸல்) இடம் கூறினார்கள்.

அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள்; “அது அவர்களுக்கு பலன்

தருமென்றால் அதைச் செய்யட்டும். நானும் உங்களைப் போன்ற மனிதனே என் கருத்தை நான் கூறினேன். அல்லாஹ் விடமிருந்து ஏதேனும் சில கட்டளைகளை நான் கூறினால் அதைப் பின்பற்றுங்கள். ஏனெனில் அல்லாஹ் கூறியதாக எதையும் நான் பொய்யாகக் கூற மாட்டேன். என் சொந்த அபிப்பிராயத்தை நான் கூறினால் நானும் உங்களைப் போன்ற மனிதனே. உங்களின் உலக விஷயத்தை நீங்கள் நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். (நால்ஸ்-முஸ்லிம்)

இங்கே நபி (ஸல்) பேரீத்து மரங்களை ஒட்டுப் போட வேண்டாம் எனத் தடுத்தது மார்க்கக்கட்டளை அல்ல.

ஹதிசில் கூறப்பட்டுள்ள சில சட்டங்கள் நிரந்தரமாக அமலில் இருக்க வேண்டியவை. வேறு சில சட்டங்கள் இடைக்காலச் சட்டங்கள். ஹதிசில் எல்லோருக்கும் பொதுவாகக் கூறப்பட்ட

சட்டங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கூறப்பட்ட சட்டங்களும் ஹதிசில் உண்டு.

துறை சார்ந்த அறிஞர்கள் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளனர். நானும் இதுபற்றி நூல்கள் எழுதியுள்ளேன். எனவே ‘ஃபிக்ஹான் நுகுஸ்’ கலையில் இவை பற்றியெல்லாம் நன்கறிந்திருக்க வேண்டும்.

இந்த ‘ஃபிக்ஹான் நுகுஸ்’ கலைக்கும் ‘ஃபிக்ஹால் அவலவிய்யாத்’ (எதுமுதலில்) கலைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. எதற்கு எப்போது முன்னுரிமை தர வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டுமென்றால் ஃபிக்ஹான் நுகுஸ் கலையும் தெரிந்திருக்க வேண்டும்.

-தொடரும்

தமிழில்:- இல்யாஸ் ரியாஜி

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்..

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்..

அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது.

உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றது அமெரிக்கா. ஆனால் அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுத்திட முடியவில்லை.

அன்னைமயில் அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில்

வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த ஆய்வினை சுருக்கமாகப் பார்ப்போம்!

அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு US Religion Census என்றொன்று ஆண்டு தோறும் நடைபெறுகின்றது இதனை அமெரிக்காவில் இயங்கும் மத அமைப்புக்கள் நடத்தி வருகின்றன. இதனை Association of Statisticians of American Religious Bodies (அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காயம்) என்ற

அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது.

இவர்கள் இந்த புள்ளி விவரத்தை (Association of Religion data Archives) புள்ளி விவர குழுமத்தின் ஆவணக காப்பகத்தில் வைத்து வருகின்றார்கள்.

இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே, 1, 2012 இல் வெளியிடப்பட்டன.

இதில் கடந்த பத்து வருடங்களாக அதாவது 2000மாவது ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை உள்ள ஆண்டில் எந்தெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்ப்பித்திருக்கின்றார்கள்

2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10 லட்சம் மூஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். (1 மில்லியன்)

2010ம் ஆண்டில் 20 லட்சத்து அறுபது ஆயிரம் மூஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள்.

அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம்

ஏனைய மதங்கள் :

அப்படியானால் ஏனைய மதங்களின் நிலைமை என்ன?

மோர்மான்ஸ் mormons (இவர்கள் ஒரு தனி மதப்பிரிவினர்) +45.5% சதவிகிதம் அதாவது இவர்கள் தங்களது முந்தைய எண்ணிக்கையை விட 45.5% விழுக்காடுகள் வளர்ந்துள்ளார்கள்.

எவாங்கிளிக்கல் புரட்டன்ஸ்டேன்ஸ் :

evangelical protestants :+1.7% இவர்கள் கிருத்தவத்தின் ஒரு பிரிவு. ஏனைய மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு

பார்த்திடும் போது இவர்கள் தாம் மிகவும் பின் தங்கி நிற்கின்றார்கள்.

கத்தோலிக்க கிருத்தவர்கள் (-5.0%)
கத்தோலிக்க கிருஸ்தவர்கள் ஐந்து சதவிகிதம் விழுக்காடுகள் எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றார்கள் . அதாவது இந்த மதத்திலிருந்து பலர் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள்.

பொதுவான புரட்டஸ்டான்ட் main line protestant -12.8% இதனை மிகப்பெரிய வீழ்ச்சி எண்கின்றார்கள் பார்வையாளர்கள்.

இஸ்லாத்தைச் சுற்றி எல்லாம்:

கெண்டிக்கி பல்கலைகழகத்தின் பேராசிரியர் Kentucky university பேக்ஷை Bagby என்பவர் அமெரிக்காவில் இஸ்லாமிய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்.

இதனால் இவர் Islamic Studies இஸ்லாமியக் கல்வியை தனது சிறப்புத் துறையாக ஆக்கிக் கொண்டவர். இவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1000 மஸ்ஜித் பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்பொது 2010 இல் 2106 மஸ்ஜித்துக்கள் பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்கள். இது அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் மிகப் பெரிய வளர்ச்சி என்கிறார்.

அமெரிக்காவில் எங்கே பார்த்தாலும் மொகா மாஸ்க்ஸ் Mega Mosques என்ற பெரிய மஸ்ஜித்களே நிர்மாணிக்கப் படுகின்றன. இந்தப் பள்ளிவாசல்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நிரம்பி வழிகின்றன. இதுவும் கெண்டிக்கி பல்கலைக் கழகப் பேராசிரியரின் அறிக்கையின் வெளிவந்த உண்மை

அமெரிக்கா டுடே பத்திரிக்கையின் அறிக்கை

அமெரிக்காவின் ஆய்வுபூர்வமான பத்திரிக்கைகளுள் ஒன்று USA Today

இந்தப் பத்திரிக்கை மத்திய அமெரிக்காவின் முக்கிய பகுதியான ஆர்லாண்டோஸ் ஆரஞ்ஜ் கன்ட்ரி-இல் (Orlando's Orange County) இல்லாத்தின் வளர்ச்சி 473 விழுக்காடுகள் எனக் குறிப்பிட்டுகின்றது.

இதற்கு புதிதாக இல்லாத்தை தங்கள் வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட 10,000 பத்தாயிரம் முஸ்லிம்கள் தாம் காரணம் என்கின்றது.

இல்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

அதே “யூஸ்ர டுடே” பத்திரிக்கை இல்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும் உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இல்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இல்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 9/11 இல்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது என்று கூறுகின்றது. இதனை அந்தப் பத்திரிக்கையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் muslim growth has been fuelled by 9/11 converts முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் ஏறியுட்டப்பட்டு விட்டது.

அதேபோல் மருத்துவ துறையில் உலக முஸ்லிம்கள் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றார்கள். இப்போது அமெரிக்காவில் மருத்துவ துறையில் தான் வேலை வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே இந்தத் துறையில் வந்து குடி யேறும்

முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது.

முஸ்லிம் மாணவர்கள்:

இப்போது அமெரிக்காவில் பயின்று கொண்டிருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பத்து விழுக்காடுகள் 10% முஸ்லிம் மாணவர்களே!

இதனால் இது வரை முஸ்லிம்களின் பெருநாள்களுக்கு விடுப்புக்களைத் தந்திடாத கல்வி நிறுவனங்கள் இப்போது விடுப்புகளை விடுகின்றன.

இதற்குத் தகுந்தாற்போல் மொத்த கல்வியாண்டும் மாற்றி அமைக்கப் படுகின்றது. இது அமெரிக்காவின் கல்வித்துறையின் முகத்தை மாற்றிடத் தலைப்பட்டு வருகின்றது. (School Calender) பள்ளிகால அட்டவணைகள் ஏற்கனவே மாற்றங்களுக்கு உள்ளாகி விட்டன.

அமெரிக்காவின் முக்கிய நகரமாகிய நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளில் Newyork City School District இலும் இதுவே நிலை. (Source US Today Article quoted in Milli Gazette 16-31 May 2012: Page 16)

கால்பந்து அட்டவணையும் முஸ்லிம்களும்:

அமெரிக்காவின் மற்றொரு முக்கிய பகுதி டெட்ட்ராயிட detroit அதன் புறநகர் டியர்பார்ஸ் dearborn இங்கே முஸ்லிம்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றார்கள். Fox News போக்ஸ் நியூஸ் பத்திரிகை இதனை இப்படிக்கூறுகின்றது.

Dearborn is located just outside of Detroit and it contains one of the densest Arab Communities outside the Middle East. Each day when the Loca Mosque's Call to

prayer can be clearly heard through out the city.

அதாவது டியர்போன்ட் என்பது டெப்ராயிட் இன் புறநகரில் இருக்கின்றது/இங்கே தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தாற்போல் அரபுக்கள் அடர்த்தியாக வாழுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் அந்த வட்டார மஸ்ஜித்களில் விடுக்கப்படும் தொழுகை அழைப்புக்களை அந்த நகர் முழுவதும் தெளிவாகக் கேட்கலாம்.

கால்பந்து ஆட்டப்பயிற்சி நேரங்களில் மாற்றம்.

கோடைக்காலங்களில் அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் தாம் ரமழான் நோன்புகளும் வருகின்றன.

இதனால் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மாற்றி வைத்திட வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. காரணம் அமெரிக்க கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகிப்பதில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அனைவரும் தொழுகையை நிறைவேற்றுபவர்கள். நோன்பு நோட்டபவர்கள்.

கோடைக்கால கால்பந்தாட்டப் பயிற்சிகளின் நேரம் இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை ஏனைய மத நம்பிக்கையைக் கொண்ட அன்பர்கள் எதிர்த்தார்களா?

இப்படி ஒரு கேள்வியை ஃபாக்ஸ் நியூசே (fox news) எழுப்பி பதிலும் சொல்லி இருக்கின்றது.

எவரும் எதிர்க்கவில்லையாம்.

காரணம் பெரும்பான்மையாக அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்கள் முஸ்லிம்கள் தானாம்.

மதமற்றோரின் நிலை:

இஸ்லாத்தை தொடர்ந்து இன்னும் வேகமாக வளர்ந்து வருவது மதமற்றவர்களின் எண்ணிக்கையாகும். இவர்கள் 32 சதவிகிதம் வளர்ந்துள்ளார்கள்.

இவர்கள் ஒரு கட்டத்தில் ஆண்மீகத்தையும் இறைவனையும் தேடுவார்கள். அப்போது அவர்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பக்கம் திரும்புவார்கள் இனஷாஅல்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு நேரவழியை வழங்கட்டும்.

கிருஸ்தவத்தின் வீழ்ச்சி:

கிருஸ்தவம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியற்றுள்ளதாக அதே ஃபாக்ஸ் நியூஸ் அறிவிக்கின்றது.

1990களில் அமெரிக்கர்களில் 86 சதவிகிதம் மக்கள் தங்களை கிருஸ்தவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் கிருஸ்தவத்தின் பலவேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிருஸ்தவர்களாகவே இருந்தார்கள்.

ஆனால் 2008ஆம் ஆண்டில் 76 சதவிகித்தினர் மட்டுமே தங்களைக் கிருஸ்தவத்தோடு அடையாளப் படுத்துகின்றனர்.

இதைச் சொல்லிவிட்டு ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் இன்னொன்றையும் சொல்கின்றார். இஸ்லாம் அமெரிக்காவின் முகத்தை மாற்றி வருகின்றது. அமெரிக்காவை இனி கிருஸ்தவ நாடு என அழைக்க முடியாது. இன்றளவும் அமெரிக்காவை மதசார்பற்ற நாடு என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இதில் அழுத்தமானதொரு செய்தி இருக்கின்றது.

பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்திட படமெடுத்தவர்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் விரக்தி அடைந்தவர்களே!

இந்துக்களை உருவாக்கும் இராணுவக்கல்லூரிக்கு பவளவிழா

(HINDU MILITARY SCHOOL 1937-2012)

“இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும். அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.”

AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.

இந்தப் பயிற்சியில் நமது பையன்மார்களை சுட்டுக் கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பினக்காட்டின் கோலங்களாகக் காட்சித்தந்திட வேண்டும்.

(Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.

இப்படி சுட்டுக் கொலை செய்யும் விளையாட்டை இந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தந்திடும் கல்லூரி மூன்று இந்தியாவில் பீடு நடை போட்டு வருகின்றன.

இதையே இந்துத்துவவாதிகளின் சொற்களால் கூறினால் “இந்துக்களை இராணுவ மயமாக்கிடும் கல்விக் கூடங்கள்”,

இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக் கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்..

1937 இல் மாராட்டிய மாநிலம் நாக்ஷூரில் நிறுவப்பட்ட இந்தக் கொலை பாதக பயிற்சிக் கூடத்திற்கு இந்த ஆண்டில் 75ஆம் அகவை நிறைவு பெறுகின்றது.

போன்சாலா இராணுவப்பள்ளி



இதற்கான கோலாகலமான விழாக்கள் எங்கணும் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கொலை விளையாட்டைக் கற்றுக்கரும் கலாச்சாலைகள் இன்றளவும் பல கோடி முல்லிம்களின் உயிர்களையும் பலகோடி கிருஷ்டவர்களின் உயிர்களையும் பல கோடி தலித்துவின் உயிர்களையும் குடித்திருக்கின்றன.

இந்த கொலை கலாசாலையை சிந்தையில் முளைக்கச் செய்து செயற்களத்தில் செய்து காட்டிய செம்மல், முஞ்ஜே என்ற சனாதனவாதிதான்.

நச்ச மூளைகளின் மையம் எனக் கருதப்படும் சித்பவன பிராமணர்களில் ஒருவர் இவர்.

யார் இந்த மூஞ்சே?

இவர் தான் இந்தியாவில் வகுப்புவாதத்தையும் பின்னர் வகுப்பு வெறியையும், பின்னர் கொலை பாதகங்களையும் செய்யும் அமைப்புகளின் தந்தை.

இவரது கொலை வெறியை நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூஞ்சே ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ள வரிகள் சுட்டிக்காட்டும்.

இந்துமகா சபை என்ற அமைப்பையும் பின்னர் சங்கப் பரிவாரத்தின் பிறப்பிடம் எனப் பேசப்படும் ஆர்.எஸ்.எஸ் என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்தையும் தோற்றுவித்தவர்.

இந்தியா விடுதலை பெற்ற நாள்களில், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் கிடைக்கவிருந்த அத்தனை பாதுகாப்புகளையும், உரிமைகளையும் தட்டிப் பறித்தவர். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாம் பட்டேலூடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் சாசனம் சிறுபான்மையிருக்கு வழங்கவிருந்த உரிமைகளை (இடைஞக்கிடு உட்பட்ட உரிமைகளை) வழிமறித்தவர்.

அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 15, 16(4) ஆகியவை



ஹಟ್ ಕೇವರ್

ಸಿರುಪಾಂಡಮಯಿನರ್ ಎನ್ನ ಚೊಲ್ಲುಕ್ಕು ಪ ಪಥಿಲಾಕ ಮುಳ್ಳಿಮಕಳ್, ಕಿರುಸ್ತವರ್ಕಳ್ ಎನ್ನ ಚೊರ್ಕಳೆಯೆ ಪಯನ್ಪಡುತ್ತಿತ ಇರುತ್ತತು. ಇತ್ತೆ ವழಿಮರಿತ್ತಾರ್ಕಳ್ ಪಡ್ ಟೆಲ್ಲುಮ ಮುಂಚೋವುಮ್.

ಪಿಂನರ್ ಸಿರುಪಾಂಡಮಯಿನರ್ ಎನ್ನ ಪೊತು ಚೊಲ್ಲಾಟ್ ಚಿಯಪ್ ಪಯನ್ಪಡುತ್ತಿತ ಮುದಿವು ಚೆಯಪ್ಪಟ್ತಾತ್. ಅಷ್ಟಯುಮ ವழಿಮರಿತ್ತಾರ್ಕಳ್ ಇವರ್ಕಳ್. ಸಮುತ್ತಾಯ ರ್ಥಿಯಾಕವುಮ ಪೊಗುಣಾತರ ರ್ಥಿಯಾಕವುಮ ಪಿಂತಂಕಿಯವರ್ಕಳ್ Socially and Economically Backward ಎನ್ನ ಚೊಲ್ಲಾಟ್ ಚಿಯಪ್ ಪುಕುತ್ತಿನಾರ್ಕಳ್. ಇಂತಿಯ ಅರಚಿಯಲ್ ನಿರ್ಣಯಸ್ ಚಟ್ಟಮ್ 15 (4) ಇತನಾಲ್ ಮುಳ್ಳಿಮಕಳ್ ತಂಕಣಿತೆಯೆ ಪೊಗುಣಾತಾರತ್ತಿಲ್ ಪಿಂತಂಕಿಯವರ್ಕಳ್ ಎನ್ಸಿ ಸಿಲರ್ ಅಷ್ಟಯಾಂಪ ಪಡುತ್ತಿತ ಜ್ಞಾತಿಕಳೆಕ್ ಕಣ್ಡುಪಿಡಿಕ್ಕುಮ ಪೆಗ್ರುಮ ಮುಯರ್ಚಿಯಿಲ್ ಸ್ಟುಪಟ್ಟಾರ್ಕಳ್. ಅಂತ್ತ ಮುಳ್ಳಿಮಕಳ್ ಪೊಗುಣಾತಾರತ್ತಿಲ್ ಪಿಂತಂಕಿಯವರ್ಕಳ್ ಎನ್ತ ತಂಕಳೆಕ್ ಕಾಟ್ ಕಿ ಕೊಣ್ಡು ಅರಚಿನ್ ಸಖುಹೈಕಳೆ ಎತ್ತಿರ ಪಾರ್ಕಿನ್ರಾರ್ಕಳ್. ನಮತು ಸಮುತ್ತಾಯ ತಳೆವರ್ಕಣ್ಮ ಇಂನ್ ಜ್ಞಾತಿ ಎನ್ಕ ಕುರಿಪ್ಪಿತ್ತಿಂಕಳ್. ಅಂಬಿಕ ಕೊಟ್ಟುಮ ಅರಕ್

ಉತವಿಕಳೆ ಎನಕ ಕೂರಿ ಇಂಲಾತ್ತಿಲ್ ಇಲ್ಲಾತ ಜ್ಞಾತಿಯತ್ತಿರ್ಕು ಮುತ್ತಿರೈ ಕುತ್ತಿನಾರ್ಕಳ್. ಇವರ್ಕಳಾಲ್ ಅರಚಿಯಲ್ ನಿರ್ಣಯಸ್ ಚಟ್ಟತ್ತಿಲ್ ಅಂತ್ರು ಪುಕುತ್ತಪ್ಪಟ್ ಚೊಲ್ಲಾಟ್ ಚಿಯೆ ಇಂರಳಿವುಮ ಮಾರ್ಪಿತ ಇಯಲವಿಲ್ಲಲೆ. ಇತ್ತನೆ ಕುಮಪಂ ಕಣ್ಕಣ್ಕುಮ ಕಾರಣಮ ಅಂತ್ರು ಅರಚಿಯಲ್ ನಿರ್ಣಯಸ್ ಚಟ್ಟತ್ತಿತ ಎಮ್ತಿಯಪೋತು ಮುಱುಯಾನ ಚೊಲ್ಲಾಟ್ ಇತಮ ಪೆರಾಮಲ್ ತಾತ್ತತ ಸರ್ತಾರ ವಲ್ಲಪಾಪ್ ಪಟ್ಟೆಲ್ ಮರ್ಹುಮ ಮುಂಚೋ ಆಕಿಯೋರ ತಾಮ್.

ಅಂಪೆತ್ಕರ್ ಮಿರ್ಟ್ಟಿಯವರ್ ಮುಂಚೋ?

ಎಂಣಿಲಿಟಂಕಾ ತಕ್ತಿಕಳ್ ತಂನಿಂಟಮಿರುತ್ತುಮ ತಲಿತ ಮಕ್ಕಳಿನ ವಿಟುತಲೆಕ್ಕಾಕ ತಂನಣ್ಯಿಮ ತಂತಿರಮಕಳಿಯುಮ ತಿಯಾಕಮ ಚೆಯತ್ತಿ ಪೋರಾಟಿಯವರ್ ಮಾವೀರಂ ಟಾಕ್ಟರ್. ಪಾಪಾ ಶಾಹಿಪ ಅಂಪೆತ್ಕರ್ ಅವರ್ಕಳ್.

ಅಂಪೆತ್ಕರ್ ತಲಿತ ಮಕ್ಕಳ್ ತಿಂಟತ್ತಿಕಾತ ಮಕ್ಕಳ್ ವಿಟುಲೆಯಟೆನ್ತಿತ ತೀರ್ವಾಕ ಇರುತ್ತುಮ ಔರೆ ಮಾರ್ಪಕಮ ಇಂಲಾಮ ತಾನ್ ಎನ್ನ ಮುದಿವುಕ್ಕ ವಂತಾರ್. ಅತನೆ ತನ್ತು 1936 ಮೇ 31 ಮಕಾರ ಎನ್ನ ಮರಾಟಿಯ ಮಾನಿಲ ತಲಿತ ಮಕ್ಕಳಿನ ಮಾನಾಟಿಲ ವಿಳಕ್ಕಿಚ ಚೊಲ್ಲಿವುಮ ಚೆಯತ್ತಾರ್.

ಇರುತ್ತಿಯಾಕ ಮತಮ ಮಾರ್ಪಿತವುಮ ತಳೆಪ್ಪಟ್ಟಾರ್. ಇಂತಿಚ ಚೆಯತ್ತಿಯೆ ಅರಿನ್ತ ಮುಂಚೋ ಟಾಕ್ಟರ್ ಅಂಪೆತ್ಕರ್ ಅವರ್ಕಳ್ ವೀರ್ಪಿರುತ್ತ ಮರಾಟಿಯ ಮಾನಿಲಿಮ ಚೆನ್ರಾರ್. ಅಂಕೋ ಅಂಪೆತ್ಕರ್ ಸಂತಿತ್ತು ಮುಂತು ನಾಟಕಳ್ ಇಟೆವಿಟಾಮಲ ಪೇಕ್ ವಾರ್ತತಹಕಳ್ ನಟತ್ತಿ ಅಂಪೆತ್ಕರ್ಗುಮ ಅವರುತನ್ ಅಣಿ ತಿರಣ್ತ ತಲಿತ ಮಕ್ಕಣ್ಮ ಇಂಲಾತ್ತಿರ್ಕು ವಂತು ವಿಟಾಮಲ ವழಿಮರಿತ್ತಾರ್.

ಟಾಕ್ಟರ್ ಅಂಪೆತ್ಕರ್ ಅವರ್ಕಳೆ ಯುಮ ಅವರುತೆಯ ಮಕ್ಕಳಿಯುಮ ಇಂಲಾತ್ತಹ ಏರ್ಹುಕ ಕೊಳ್ಳಬಹಿರುತ್ತು ತಟಮಪಿರ್ಪುಸ ಚೆಯತ್ತು ಮಟ್ಟುಮಿನ್ರಿ ಅಂಪೆತ್ಕರಿಟಮ ಔರು ಪಯಂಕರ ನಿಪಂತ್ತನೆಯೆಯುಮ ವಿತ್ತತಾರ್. ಮುಳ್ಳಿಮಕಳ್ ತಿಂಟತ್ತಿಕಾತ ಮಕ್ಕಳೆ ಇಂಲಾತ್ತಿನ್ ಪಕ್ಕಮ ಸರ್ತುಕ್ ಕೊಣ್ಡಿ



டாக்டர். அம்பேத்கர்

ருக்கின்றார்கள், அதனை தடுத்திடவும் அம்பேத்கர் முன்வந்திட வேண்டும் என்றார். இதனை செய்திடுவதில் அம்பேத்கர் அவர்கள் மிகவும் அக்கறையுடனும், நேர்மையுடனும் (Sincerely and Honorably) செயல்பட்டிட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். (இன்னும் விரிவாக இதனை தெரிந்திட பார்க்க வைகறை வெளிச்சம்: ஜூன் - ஜூலை: 2012)

பாசிசத்தை அதன் கோட்டைக்கே சென்று கற்றார் முன்சே! இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் முன்சே !

இந்துத்துவ சிந்தனையையும் அதனை சிறுபான்மையினரைக் கொலைசெய்யும் இயந்திரமாகவும் ஆக்கிடும் எண்ணங்களைச் சுமந்த டாக்டர் முன்சே, தன்னை இந்தியாவின் விடுதலைப் போர் வீரர் எனக் காட்டிக் கொண்டார்.

உண்மையைச் சொன்னால் அன்றைய நாட்களில் இந்துத்துவா தனக்குள் போர்த்திக் கொண்ட போர்வை

சுதந்திரப் போராட்டம். ஆனால் செய்த தெல்லாம் இந்தியாவுக்கு இரண்டகம்.

அதே போல் காங்கிரஸ் கட்சியை இவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பண்டித நேரு அவர்கள் சொன்னது நடக்கவில்லை முன்சேயும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் சொன்னதெல்லாம் நடந்தன.

எந்த அளவுக்கு இவர்கள் காங்கிரஸையும், விடுதலைப் போரையும் பயன்படுத்தினார்கள் என்றால் 1931-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்பவர்களில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொண்டார் டாக்டர் முன்சே.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் செல்கின்றேன் என்ற சாக்கில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றுள் குறிப்பாக இத்தாலிக்கும் சென்றார்.

இத்தாலிக்கு சென்றதன் நோக்கம் அங்கிருந்த பாசிஸ்ட் சிக்னோர் முசோலினியைச் சந்தித்து பாசிசத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதுதான்.

பாசிசம் என்பது ஒரு படுகொலை பயங்கரவாதம், தங்கள் எதிரிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து காட்டுமிராண்டி தனத்தின் வழி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் பாசிஸ்டுகள்.

முசோலினி இப்படித்தான் தனது எதிரிகளைக் கொலை செய்து இத்தாலியின் சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்.

முசோலினியின் முத்திரைகளுள் ஒன்று அவன் தன் எதிரிகளுக்கெதிராக இளைஞர்களைத் தயார் செய்ய பல இராணுவப் பள்ளிக்கூடங்களை நடத்தினான். அவற்றில் இளைஞர் களுக்குக் கற்றுத் தரப்படுவதெல்லாம் எதிரிகளுக்கெதிராக பொய்யும்,

புரோகித் வெளிப்படுத்திடும் உண்மைகள்

1. நமது நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு மாற்று தயாராகி விட்டது
2. அபிநவ் பாரத-இல் நமது இராணுவத்தினர் தாராளமாக இணைந்து செயல்படுகின்றார்கள்
3. அவர்கள் இந்தியாவில் இந்து அரசை அமைக்க இராணுவத் தையும், இராணுவம், அதன் நிதி-இதர வசதிகள் அனைத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.
4. இந்தியாவுக்கு எதிரான “இந்து அரசு” இஸ்ரேவிலிருந்து செயல்படுகின்றது.
5. அது இந்தியாவின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.
6. அபிநவ் பாரதத்திற்கு முஸ்லிம் கள் மட்டுந்தான் எதிரி என்றில்லை மாறாக, அவர்களின் பாசிச் கொள்கைகளை எதிர்ப் பவர்கள் எல்லாம் எதிரிகள்.

இதனால் ஆபத்து முஸ்லிம் களுக்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவுக்கும் தான். அதனால் அனைவரும் ஓரணியில் நின்று அபிநவ்பாரத-ஐ எதிர்க்க வேண்டும் இந்தியாவை காக்க.

ஆனால் அரசின் கவனம் மட்டுமல்ல, குடிமக்களின் கவனமும் ஒட்டுமொத்தமாக இதில் இல்லை என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும்.



சர்வாதிகாரி முசோலினி

புரட்டுகளுமே. எதிரிகளுக்கெதிராக இப்படிப் பொய்யையும், போலியையும் சொல்லி இளைஞர்களின் மனங்களில் தீயை மூட்டிய பின் கைகளில் குரூர் ஆயுதங்களைத் தந்து கூட்டுக் கொலைகளை நடத்துவார்கள்.

இந்தப் பாசிசப் பள்ளிக் கூடங்களுக்கு இத்தாலியில் முசோலினி வைத்த பெயர்: CENTRAL MILITARY SCHOOL OF PHYSICAL EDUCATION: மத்திய உடற்பயிற்சி கல்வி இராணுவப்பள்ளி. இவை ACADEMY OF PHYSICAL EDUCATION உடற்பயிற்சி கல்வியகத்தின் கீழ் இயங்கின.

இத்தாலியின் பலீவியா என்ற இடத்திலும், ஆன்காடி ஷி என்ற இடத்திலும் இந்தக் கல்வி நிலையங்கள் இயங்கி வந்தன.

வட்டமேஜை மாநாட்டிற்கு செல்வதாகக் கூறிய மூஞ்சே இத்தாலியின் பாசிசத்தால் மிகவும் கவரப்பட்டவர் இதனால் இத்தாலிக்குச் சென்று



முஞ்சே

முசோலினியைச் சந்தித்தாரர். இந்த சந்திப்பு மார்ச் 19ஆம் நாள் 1931 மதியம் முன்று மணிக்கு நடந்தது.

முசோலினியைன் பாசிச அரசு மாளிகையான பலோசா வெளிபியாவில் இது நடந்தது.

இப்படி உலகின் படுகொலைப் புகழ், முசோலினியைச் சந்தித்ததை டாக்டர் பி.எஸ்.முஞ்சே தனது நாட்கறிப்பில் மிகவும் லாவகமாகப் பதிமுன்று பக்கங்கள் எழுதி வைத்தார் அதில்,

நான் அவருடைய அறைக்கு (முசோலினியைன் அறைக்கு) வருகிறேன் என்றவுடன் அவர் எழுந்தார், சற்று முன்னே நடந்து வந்து என்னை வரவேற்றார். நான் தான் டாக்டர் முஞ்சே எனச் சொல்லிக் கொண்டு அவருடன் கைக்குலுக்கிக் கொண்டேன். அவர் என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார் போலும். என்னோடு அறைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னிடம் “இராணுவப்பயிற்சி தரும் பள்ளிக் கூடங்களை நீங்கள் பார்த்தீர்களா?” எனக்கேட்டார். அதற்குப் பதிலாக, “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில் ஆர்வம் உள்ளவன். ஆதலால்

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள இராணுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். நான் இன்று காலையிலும் பிற்பகலும் இங்குள்ள பாலீஸா, பாசிச அமைப்பு, பாசிச கல்விக்கழகம் ஆகியவற்றப் பார்வையிட்டேன். அவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலிக்கு இவை மிகவும் அவசியம். இவற்றில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அடிக்கடி இந்த பாசிச அமைப்புகளையும் உங்களையும் பத்திரிகைகள் இடித்து எழுதுவதைப் படித்திருக்கின்றேன்”. எனப் பதில் சொன்னேன்.

நான் சொல்லி முடித்ததும் சிக்னோர் முஸோலினி என்னிடம், “இவைப் பற்றி உங்கள் கருத்தென்ன? எனக்கேட்டார்.

நான் சொன்னேன், “கனவானே! நான் இவற்றால் அலாதியாகக் கவரப் பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும், இதுபோன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். நான் இதற்காக ஓர் அமைப்பை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டேன். இது என் மனதில் தனியாக உதித்தது. வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பாலீஸா பயிற்சி முகாம் பற்றியும், பாசிச அமைப்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுவேன்.”

இதைச் செவிமடுத்த சிக்னோர் முஸோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னிடம் “நன்றி ! ஆனால் உங்கள் நாட்டில் இது மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்” என்றார்.

இதைச் சொன்தும் நானும் எழுந்தேன். அவரும் எழுந்தார் (Source : Economic and Political Weekly - January 22, 2000)

இந்தப் பின்னணியில் தான் நாக்ஷூரில் வீற்றிருக்கும் இந்து பாசிச பள்ளியைத் தொடங்கும் முன் மத்திய இந்து இராணுவ சங்கத்தை டாக்டர் பி.எஸ்.முஞ்சே தொடங்கினார்.

டாக்டர் முஞ்சேயும் ஹெட்கேவரும்

ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் தொடங்கியவர் என்ற பேச்சு வந்தாலே அதனை தொடங்கிய ஹெட்கேவர்தான் முன் வருவார்.

அப்படி இருக்க எப்படி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கியவர் என முஞ்சேயை குறிப்பிடலாம் என்ற வினா எழும்.

உண்மையில் ஹெட்கேவருக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் டாக்டர் முஞ்சேதான். ஹெட்கேவரின் வரலாற்றை எழுதிய க.பி.வி. தேஷ்பாண்டே, எஸ்.ஆர்.இராமசாமி ஆகியோர் இப்படிக் குறிப்பிட்டார்கள்.

“ஹெட்கேவரை முஞ்சேதான் தன் வீட்டில் வளர்த்தார். பின்னர் முஞ்சேதான் ஹெட்கேவரை கல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக்கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். அங்குள்ள ஒரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் அவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதன் நோக்கம்” ஆதாரம்: DR. HEDGEWER, THE EPOCH MAKER, By B.V.DESHPANDE. AND S.R.RAMASAMY, SAHITHIYA SINDU; BAWGALORL, 1931 pages: 14-32
இதனால் ஹெட்கேவரை உருவாக்கியவர் டாக்டர் முஞ்சேதான் என்கிறார், ஆய்வாளர் மார்சியா கேசலோரி. (ECONOMIC AND POLITICAL WEEKLY, JANYARY 22.2000)

போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் இன்றைய சதிகள்

இந்து இளைஞர்களில் பெரும்பாலும் திக்கற்றோர் வக்கற்றோர்



முஞ்சே

இவர்களே இங்கு சேர்க்கப் படுகின்றார்கள்.

முஸ்லிம் கஞ்ச கெதிராகவும் சிறுபான்மையினருக்கெதிராகவும் வெறியூட்டப்படுகின்றார்கள். சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என இங்கே பாடம் சொல்லித் தரப்படுகின்றது.

போதிய அளவுக்கு வெறியூட்டிய பின் ஆயுத பயிற்சிகள் தரப்படுகின்றன.

இந்தப் பயிற்சிகளைத் தருவதற்காக, நமது இராணுவத்தில் பணியாற்றிடும் பயிற்சியாளர்கள் தாம். இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள், இங்கே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப் படுகிறார்கள்.

இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயின்று வெற்றிபெறும், வெறியூட்டப் பட்ட மாணவர்கள், இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள்.

இதன் மூலம் நமது இந்திய இராணுவம் இந்துத்துவமயமாக்கப் படுகின்றது.

2008 செப்டம்பர் மாலேகான் குண்டு வெடிப்பு கபலீகரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரிந்திட வந்தன. அதில்தான் இராணுவ தளபதி பிரசாந்த புரோகித் இன் தீவிரவாத சதுராட்டங்கள் நாட்டையே உலுக்கி எடுத்தன.

ஜூன் ஜூலை 2012 இதழில் புரோகித்-இன் லேப்டாப்பில் இருந்தது என்ன? என்பதை தெளிவுபடுத்தி இருந்தோம்.

அதற்கான ஆதாரங்களைக் கேட்டார்கள் வாசகார்கள் பலர்.

ஆதாரத்தை நாம் அட்டைப்பட கட்டுரையில் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

அஃது, மாலேகான் குண்டு வெடிப்பு 2008, குறித்த குற்றப்பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டு, டெல்லியைச் சார்ந்த பத்திரிக்கையாளர்களால் மொழி பெயர்க்கப்பட்டவை.

அனைத்தும் கலோனல் புரோகித்-இன் லேப்டாப்பில் இருந்து எடுக்கப்பட்டவை-

எம்.ஜி.எம்

அவர் இராணுவத்தளபதி மட்டுமல்ல, அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பினை இயக்குபவரும் கூட என்பன தெரிய வந்தன.

இதில் நடைபெற்ற ஆய்வுகளில் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிதான், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளின் மையம் என்பது தெரியவந்தது.

இந்த வகையில் போன்ஸாலா இராணுவப் பள்ளியின் சாதனைகள் இப்படித் தொடருகின்றன.

சாதனை 1

நந்தேத் குண்டுவெடிப்புகள்.

நந்தேத் என்பது மராட்டிய மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று.

இங்கே மொத்தம் எட்டு லட்சம் மக்கள் வாழுகின்றார்கள். இவர்களில் ஐந்து லட்சம் இந்து பெருங்குடி மக்கள். மூன்று லட்சம் மூஸ்லிம்கள். இரண்டு லட்சம் சீக்கிய சகோதரர்களும் மற்ற சமுதாயத்தவர்களும் வசிக்கிறார்கள். இந்த நந்தேத் பெருந்கரில் வகுப்புக் கலவரம் ஒன்றை நிகழ்த்திட திட்டம் போட்டார்கள் சங்கப் பரிவாரத்தினர். அத்திட்டத்தில், மூஸ்லிம்கள் பள்ளிவாசலில் அதிகமாகக் கூடும் வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிக்கச் செய்யவேண்டும். அடுத்த நாள் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமாகிய குருத்துவாரா ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்திட வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும், சீக்கிய அன்பர்களுக்கும் மூஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பெரும் மோதலை உருவாக்கும், மொத்தக் குழப்பத்தில் நாம் குளிர் காயலாம் என்ற திட்டமிட்டிருந்தனர்.

இந்தக் திட்டத்தை நிறைவேற்றிட அவர்களுக்கு அழகியதொரு வாய்ப்பும் கிடைத்து. ஆமாம் சீக்கிய பெண் ஒருத்தி ஒரு மூஸ்லிமுடன் காதலில் வீழ்ந்தாள். இருவரும் நந்தேதை விட்டு ஓடி விட்டார்கள். இது மூஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பை பகையாக மாற்றிட இருந்தது.

இந்திலையில் பள்ளி வாசல் ஒன்றில் குண்டு வெடித்தால் பழி சீக்கியர்கள் மேல் விழும். அடுத்த நாள் குருத்துவாராவில் குண்டொன்று வெடித்தால் மூஸ்லிம்கள் பழிக்குப்பழி செய்து விட்டார்கள் என்ற எண்ணம் வலுக்கும்.

இரண்டு சமுதாயமும் இரத்த ஆற்றில் மிதக்கும்.

அதனால் உடனேயே இரண்டு பள்ளி வாசல்களிலும், ஒரு குருத்துவாராவிலும் குண்டுவைக்க ஏற்பாடு செய்தார்கள். பரிவாரத்தின்



முன்னாள் ஆர். எஸ்.எஸ் உறுப்பினர் வலஷ்மன் ராஜ்கொண்டுவார்கர் என்பவரின் வீட்டைத் தெர்ந்தெடுத்து அவசர அவசரமாகக் குண்டுகளைச் செய்திட முயற்சி செய்தார்கள். இதில் அவ்வீட்டின் செந்தக்காரரான வலஷ்சுமன் ராஜ் கொண்டுவாரின் மகன் நரசும் பங்கெடுத்துக் கொண்டான்.

இந்தக் குண்டுகளைச் செய்திடும் நுழைக்கங்கள் அவர்கள் 2000 ஆம் ஆண்டு போன்றாலா இந்து இராணுவப் பள்ளியில் நடந்த 40 நாள் பயிற்சி முகாமில்தான் கற்றார்கள்.

அப்போது 40 பேருக்கு குண்டு செய்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளும் வழங்கப்பட்டன.

அந்தக் குறிப்புகளைப் பார்த்தே குண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

குண்டுகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற ஹிம்மான் பான்சி, ராகுல் பாண்டே ஆகியோரும் நந்தேத் குண்டு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

இவர்களுடன் 1. மாருதி கேஷவ்வாக், 2. யோகலேஹல் விதுல்கார் (தேஷ் பாண்டே) 3. குருராஜ் ஜெய்ராம் திப்திவார் 4. ராகுல் மனோகர் - ஆகியோரும் ஈடுபட்டார்கள்.

குண்டு கடை பள்ளிவாசலில் வைப்பது யார் என்பது முடிவு செய்யப்பட்டு, தேவையான ஜாப்பாவும், ஒட்டுத்தாடியும் குல்லாவும் வாங்கி வைக்கப்பட்டுவிட்டன.

அதே போல்
குருத்துவாராவில் குண்டு வைப்பது யார் என்பதும் முடிவு செய்யப் பட்டு, அதற்கான தலைப்பாகையும் தாடியும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.

திட்டம் முழுமையாக நிறைவேறிட இருந்த நேரத்தில் தான் குண்டுகள் செய்து கொண்டிருக்கும் போதே (6 ஏப்ரல் 2006ல்) வெடித்து விட்டன.

குண்டு வெடிப்பில் நரேஷ், ஹிமான்ஷி பான்சே ஆகிய இருவரும் அங்கேயே சின்னாபின்னமாகிப் போனார்கள்.

எஞ்சியோர் காயம்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தந்த வாக்கு மூலத்தில் தான் இந்த உண்மைகள் உலகுக்கு தெரிய வந்தன.

அவர்கள் இதற்கு முன், ஜால்னா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் குண்டு வைத்ததிலும், பூர்ணா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வைத்ததிலும் பலநூறு மூஸ்லிம்கள் இறந்தார்கள்.

இதே போல் பார்பானி எனுமிடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வைத்தார்கள்.

ஆனால் அதிகமான மூஸ்லிம்கள் இறக்கவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்ய இதனால் அடுத்த வெள்ளிக் கிழமை ஒரு பைக்கில் இரண்டு பேர் சென்று தொழுது கொண்டிருந்த மூஸ்லிம்களில்

பலரை சுட்டுக்கொன்று விட்டு வந்து விட்டார்கள்.

இந்தத் துப்பாக்கி பயிற்சியும் B.S. முஞ்சேயின் இந்து இராணுவ பயிற்சி மையம் வழங்கியதுதான்.

போன்ஸாலா இராணுவப்பள்ளி சாதனை எண்.2

போன்ஸாலா இந்து பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றவர்கள் ஜால்னா, பார்பானி, பூர்ணா ஆகிய இடங்களில் வைத்த குண்டுகளால் மடிந்த மூஸ்லிம்களின் எண்ணிக்கை உலகுக்கு பெரிதாகத் தெரிந்திடவில்லை, அவர்கள் வடித்த கண்ணீரும் அநாதைகளான குடும்பங்களும் குழந்தைகளும் கணவனை இழந்து விதவைகளான பெண்களும் நமது ஊடகங்களுக்குத் தெரிந்திடவில்லை. அதனால் உலகத்துக்கும் தெரிந்திட வில்லை. நமது ஊடகங்கள் அப்படி.

2006ஆம் ஆண்டு நந்தேத்தில் போட்ட திட்டம் வெற்றி பெற்றிடவில்லை என்றாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் மனம் தளர்ந்திடவில்லை. இது அவர்களின் நிரந்தர மனதிலை.

2007இல் ஒரு திட்டத்தை போட்டார்கள். மீண்டும் மூஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்திடும் இடங்களில் குண்டு வைத்திட வேண்டும் மூஸ்லிம்களைப் பினங்களாக ஆக்கிட வேண்டும் பழியை அவர்கள் மீதே போட்டிட வேண்டும் என்பவையே திட்டம்.

இதற்காக பேக்கரி ஓன்றில் குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் தலைவிதி அவர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது. இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் தடத்திலேயே இறந்தார்கள்.

இவர்கள், 2000-மே மாதத்தில் போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளியில்

பயிற்சி எடுத்தவர்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.

2000- மே மாதம் தரப்பட்ட, இந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் இவர்களுடன் இன்னும் 115 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களை இன்றளவும் காவல்துறையால் அடையாளம் கண்டிட இயலவில்லை (கண்டிட விரும்பவில்லை). காரணம் தீவிரவாதிகள் இந்துக்களாக இருந்தால் நம் நாட்டில் பின்பற்றப்படும் நெறிமுறையே வேறு.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில் இந்த போன்ஸாலா பள்ளியில் குண்டு தயாரிக்க பாடம் பயின்றவர்கள் சுதந்திரமாக நாடெந்தும் குண்டு வெடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் அப்பாவி மூஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குடும்பங்கள் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கைது செய்யப்பட்டவுடன் பினை கிடைத்து விடுகின்றது.

சாதனை 3

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு அரசு அதிகாரிகளே வழங்கும் பயிற்சி

2001ஆம் ஆண்டு இந்த போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளி நாற்பது நாள் பயிற்சி முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது.

இந்தப்பயிற்சி முகாமில், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சார்ந்தவர்களும் பஜ்ரங்தள் என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

மொத்தமாக இதில் 115 பேர் கலந்து கொண்டார்கள். மராட்டிய மாநிலத்தி லிருந்து மட்டும் 54 பேர் கலந்து கொண்டார்கள்.

பயிற்சி களத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயுதங்களை கையாளுவது எப்படி என்றும் குண்டு தயாரிப்பது எப்படி என்றும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் நெஞ்சை உலுக்கும் செய்தி என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் பஜ்ரங்களும் என்ற அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சிகளை வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், (இப்போதும்) பணியிலிருக்கும் அதிகாரிகள், ஓய்வு பெற்ற முத்த பி.பி என்ற மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோராவர்.

இராணுவ அதிகாரிகளும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மூஸ்லிம்கள் வாழ்ந்திடும் பகுதிகளில் குண்டுவைக்கும் கும்பல்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் பணிகாலங்களில் எத்தகைய மனநிலையோடு பணியாற்றி இருப்பார்கள்? மூஸ்லிம்களிடம் எப்படி நடந்திருப்பார்கள்?

இதனை முத்த காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரீஃப் அவர்கள் தனது ஆய்வு நூலாகிய “Who Killed Karkare” கர்க்கரேயை கொலை செய்தது யார்? என்ற நூலில் தெளிவுபடுத்தினார்கள். இப்போது மனிதநேய எழுத்தாளர் சபாஷ் கட்டாடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சாதனை 4

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும் போன்ஸாலாவும்

சுதந்திர இந்தியாவின் கீர்த்திக்கும் கித்தாப்பிற்கும் உரியவர் தேசத்தந்தை “மஹாத்மா காந்தி”. அவரை கொலைச் செய்தவர் நாதுராம் கோட்சே! இவர்

மராட்டிய மாநிலத்தின் ஒரு முக்கிய நகரமான பூனாவைச் சார்ந்தவர்.

ஒரு கோட்சேவைத் தந்ததோடு நின்றுவிடவில்லை. பல தேசத் துரோகிகளைத் தந்திருக்கிறது பூனா.

மும்பைத்தாக்குதல் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மூஸ்லிம்களைக் கொலை செய்தவர் இராணுவத் தளபதி புரோகித். இவர் அபிநவ் பாரதத்தின் பணிகளை லாவகமாக நிறைவேற்றிட தேர்ந்தெடுத்திட்ட தலைமையகம் பூனாதான்.

இந்த பூனாவின் புரோகித்-ஜி தயாரித்து தந்ததும் நமது போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளித்தான்.

ஆமாம் நமது இராணுவத்தில் “short Service Commission” என்ற அடிப்படையில் இளைஞர்கள் சில பலரை தேர்ந்தெடுத்து இராணுவப் பயிற்சிகளைத் தருவார்கள். பிறகு சில காலம் இராணுவத்தில் பயன்படுத்துவார்கள். பின்னர் பிரித்து விட்டு விடுவார்கள். முடிந்தால், அதே இராணுவப் பணியில் தொடரலாம். இல்லையேல் வேறுபடிப்புகள், பள்ளிகள் இவற்றைத் தேடலாம்.

இந்த அடிப்படையில் அரசு ஆள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நமது இராணுவத்தளபதி புரோகித் இதில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதற்கான தயாரிப்புகளுக்காக அவர் தன்னை இணைத்துக் கொண்டது, போன்ஸாலா இராணுவப் பள்ளிதான். இங்கேதான் அவர் தனது வாலிப வயதில் இந்துத் தீவிரவாதத்தைக் கற்றார். (ஆதாரம் Shubash Gatar in Milli Gazettee date: 1-15/April-2012)

அதன் பின்னர் 1993 இதே போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் 1993)

தொடங்கி நடந்த குண்டுசெய்யும் பயிற்சி அதைவெடிக்கச் செய்யும் பயிற்சி, குண்டு தயாரிக்க ஏனையவர்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சி ஆகிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றவர்களில் புரோகிட் ஒருவர்.

மேலே நாம் சொன்ன 1993இல் தீவிரவாத பயிற்சி எடுத்தவர்களின் பட்டியல் ஒன்றை போன்ஸாலா இந்து இராணுவப் பயிற்சி பள்ளி பாதுகாப்பாக வைத்து வருகிறது. இந்தப்பட்டியலில் புரோகிட்-இன் பெயர் இடம் பெற்றதை சுபாஷ் கட்டேடார் அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை அவர் தான் அண்மையில் மில்லி கெஜ்ட்-இல் எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளார்கள். (Milli Gazettee date: 1-15/April-2012)

சாக்னை:5

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிக்கூடம் பெற்றெடுத்த பிள்ளைகள்

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியைப் பார்த்த பல இந்துத்துவவாதிகள் குறிப்பாக (இராணுவத்தில் பலர் போற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள்) சில முதலமைச்சர்கள் இவர்களெல்லாம் ஊக்கமும் உற்சாகமும் பெற்றுள்ளார்கள். அது போன்ற இந்து இராணுவப் பள்ளியைத் தாங்களும் தொடங்கிட வேண்டும் என விரும்பி முன் வந்துள்ளார்கள்.

இந்த விருப்பத்தை நமது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் உடனேயே செயல்படுத்திடவும் முன் வந்துள்ளார். அவர் தான் கலோனல் (தளபதி) ஜெயந்த் சிட்டாலாட் (Col. Jayanth Chitalad)

இவர் நமது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ தீவிரவாதிகளோடு போதிய அளவு தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருக்கு நிரம்பவே வருமானம் வந்தது. இதைக் கொண்டு தனக்கென ஒரு பெரிய பங்களாவை பூனாவில் கட்டிக் கொண்டார்.

தான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இந்த பங்களாவிலேயே ஒர் இந்து இராணுவப் பள்ளியைத் தொடங்கினார். அதன் பெயர் மகாராஷ்ட்ரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் (MMF- Maharashtra Military Foundation)

இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி பெற்ற 1000 பேர் (ஆயிரம் பேர்) முப்படைகளிலும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஜெயந்த் சிற்றாலாட் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி அவர் “அவட்லுக்” Outlook என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு கொடுத்தப் பேட்டியில் வெளிவந்துள்ளது. (Source: Outlook Godse's War Nov-17 2008) இதனை “இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற பத்திரிகை தனது “ஆன்லைன்” பதிப்பில் வெளியிட்டிருந்தது.

ஆயிரம் இந்துத்துவவாதிகளை முப்படைகளில் திணித்து விட்டதாகப் பெருமைபடும் ஜெயந்த் சிற்றாலாட் “அவர்கள் என்னால் முனை சலவைச் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்துத்துவா இந்துராஷ்டிரம் இவற்றிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” எனக் கர்ச்சிக்கின்றார். இதன் பொருள் இராணுவத்தின் ஒரு பகுதியினர் இவருடைய அதாவது ஜெயந்த் சிற்றாலாட்-இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றார்கள்.

இந்த (NMF) இந்து இராணுவப் பள்ளியிலும் பாடம் பயின்றவர்களில் ஒருவர் புரோகிட் என்பது கவனிக்கத்தக்கது.

சாதனை எண்:6

இந்துத்துவ தற்கொலை படைகளின் தயாரிப்பு

எங்கள் “போன்ஸாலா மிலிட்டரி பள்ளியில் பாடம் பயின்றவர்களில் 1000 பேர் தற்கொலை தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களில் இரண்டு பேர் காவல் துறையிடம் சிக்கிக் கொண்டார்கள். எஞ்சியோர் மிகவும் அழகாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்” எனப் பெருமைப்பட கூறிவருகின்றார் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை கமாண்டர் (Principal Commander) S. ரெய்க்கர். ஆமாம் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கமாண்டர் என்று தான் பெயர் (Source: Shubash Gatade Millitarising minds Hinduvaising Nation)

இந்த 1000 தற்கொலை படையினரும் நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாக யுகித்துவிடலாம்.

முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் தாம் இவர்கள் குண்டுகளை வைக்கின்றார்கள். கூட்டத்திற்குள் புகுந்து குண்டுகளை வைத்திடும் போது, குண்டுகள் வெடிக்கும், அதில் இவர்களும் அதாவது இந்தக் தற்கொலைப்படையினரும் இறந்து விடுகிறார்கள்.

மராட்டிய மாநிலம் நந்தேத்-க்குப் பக்கத்திலுள்ள ஜால்னா, பூர்ணா, பார்பானி போன்ற இடங்களில் வெள்ளிக்கிழமை ஜாம்மாக்களின் போதுதான் குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதற்காக இவர்கள் ஒட்டுத் தாடிகளை வைத்துச் சென்றார்கள். முஸ்லிம்களைப் போல் ஜாப்பா அணிந்திருப்பார்கள். இதற்கான உடைகள் இவர்களுக்குத் தாராளமாக வாங்கித் தரப்படுகின்றன.

இப்படித்தான் நந்தேதில், குண்டு செய்யுமிடத்தில் ஜாப்பாவும், ஒட்டுத்தாடியும் சீக்கிய தாடியும், தலைப் பாகையும் கிடைக்கப்பெற்றன.

மாலேகாளில் இந்துத்துவ தீவிரவாதிகள் இரண்டு முறை குண்டு வைத்தார்கள். 2006இல் ஒரு முறையும் 2008இல் ஒரு முறையும் (குண்டு வைத்தார்கள்).

2006இல் குண்டு வைடித்தபோது முஸ்லிம்கள் பினங்களாய் எங்கும் பரவிக் கிடந்தார்கள். இந்தப் பினங்களை அகற்றிடும் பணியில் காவல் துறையினரும், முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டெய்வர் பல பினங்களை அகற்றுவதில் உதவி செய்தார். அவர் ஓர் பின்ததைத் தூக்கிடும் போது ஓர் பின்ததிலிருந்து தாடி “பொத்தென்று” கீழே வீழ்ந்தது. அவர் அந்த தாடியையும் அந்தப் பின்ததையும் எடுத்துக்கொண்டு போய் ஓர் காவல்துறை ஆய்வாளரிடம் தந்தார். அந்தக் காவல் துறை ஆய்வாளர். அந்தப் பின்ததையும், அதிலிருந்து கழன்றுவந்த ஒட்டுத் தாடியையும் காணமலாக்கி விட்டார். இன்றளவும் இதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த ஒட்டுத் தாடி இந்த போன்ஸாலா பாடசாலையில் பாடம் பயின்ற தற்கொலை படைக்குச் சொந்தமானது தான்.

ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் மீனா என்ற பெண் இந்து தற்கொலை வீராங்கனையைச் சந்தித்தோம்.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பெண்ணொருத்தி (பெயர் மீனா) புதிய சைக்கிள் ஓன்றை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிடச் சொன்னாள் ரிக்ஷாகாரன் மறுத்து விட்டார். மீனா பெண் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றேன் எனச் சொன்னாள். சைக்கிளை ஏற்றிச் சென்றிடும் போதே அது வெடித்து விட்டது. அதில் ரிக்ஷா ஒட்டுநர்

காயம்பட்டார். மரணகாயங்கள். அவரும் இந்த மீனா பெண்ணைப்பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அதைக்கண்டு கொள்ளவில்லை. தான் சைக்கிளில் கொண்டு செல்லும் குண்டு வெடிக்கும். அதில் நாம் சிக்கிக் கொள்வோம் “சாவோம்” எனத் தெரிந்து கொண்டே மீனா அந்த சைக்கிள் வெடிகுண்டை கொண்டு சென்றார். இவரும் இந்த தற்கொலை படையைச் சார்ந்தவர் தாம். ஆக R.S. ரெய்கர் சொல்லும் இந்து இராணுவப்பள்ளி படையினர் தாராளமாகப் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்துணை பகிரங்கமான அறிவிப்புக்க நோடும், முறையான பயிற்சிகளோடும் இந்துத்துவ தீவிரவாதம் வளர்ந்து கொண்டிருக்கின்றது கண்டு கொள்வார் எவருமில்லை. அரசு அடுத்து எந்த அப்பாவி முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.

சாதனை எண்.7

இதர மாநிலங்களில் பரவல்

போன்ஸாலா இராணுவப்பள்ளி முதலில் நாக்பூரில் 65 ஹெக்டேரில் தொடங்கப் பெற்றது. பின்னர் ‘நாசிக்’ இல் கிளை ஒன்றை தொடங்கியது இதன் பயிற்சி வெற்றி இவற்றால் கவரப்பெற்ற இதர மாநிலங்கள் இதுபோன்ற இந்து இராணுவப்பள்ளியைத் தொடங்கிட முன்வந்துள்ளன.

குஜராத், மத்திய பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ இராணுவப் பள்ளியைத் தொடங்கிட இருக்கின்றன.

இவை அனைத்தும் இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழிருக்கின்றன.

சாதனை:8

புதிய பயிற்சிகள்: போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியின் புதிய பயிற்சிகள்.

1994 ஆம் ஆண்டில் போன்ஸாலா சாதனை பவுண்டேஷன் Bhonsala Adventure Foundation என்றொன்றை தொடங்கினார்கள். இதில் சாதனைகளைச் செய்து சாதிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறுபான்மையினரைக் கொலை செய்யும் சாதனை தான் பிரதானம். அதேபோல் மனித ஆளுமைப்பற்றிய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. Personality Development Course : (PDC)

இராம்தீஸ்:

மாணவர்களின் கோடைகாலங்களில் சிறப்பு இராணுவப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இங்கே பயிற்சி பெற்றுச் செல்வார்களுக்கு “இராம்தீஸ்” என்றொரு சிறப்புப் பட்டத்தையும் வழங்குகின்றார்கள்.

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற இராணுவ அதிகாரிகள்:

பின்வரும் இராணுவ அதிகாரிகள் தாங்கள் இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்றதாக பெருமைப் படுகின்றார்கள். 1. பரம்வீர் சக்கர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஓய்.டி. சகாராபுத் 2. பரம்வீர் சக்கர் (ஓய்வு) விரகாஷ் கிக்கூலி, விர்விமானி, (ஓய்வு) எஸ்.எம்.கற்றாடி, வி.எம்.கேஜர் (TA) பண்டிட்ராவ், பார்வீ.வி.ஜி.பாகர் (DCP)

போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற காங்கிரஸ் அமைச்சர்கள் :

மாண்புமிகு வசந்த் சேத்- முன்னாள் மத்திய மந்திரி, ஒரு காங்கிரஸ்

தலைவர், ஸ்ரீவினாயக் ராவ் பாட்டில்-
முன்னாள் மராட்டிய மாநில அமைச்சர்.

விருதுகள்:

தங்கள் பள்ளியில் பாடம் பயின்று
இந்துத்துவாவிற்கு சிறப்பாகப்
பணியாற்றுபவர்களுக்கு விருதுகளை
வழங்கும் பழக்கங்களையும் ஏற்படுத்தி
வைத்திருக்கின்றனர். இந்த விருதுகள்,
“போன்ஸாலா பூஷன்” என வழங்கப்
படுகின்றன.

இப்படி இந்துத் தீவிரவாதத்தை
வளர்த்து வரும் இந்தப் பாடசாலையை
இழுத்து மூட வேண்டும் என்றொரு
கோரிக்கையை நீண்ட நாள்களாவே
கம்யூனினிஸ்ட் கட்சிகள், வைகறை
வெளிச்சம், மில்லி கெசட் போன்ற
பத்திரிக்கைகள் வைத்து வருகின்றன.
ஆனால் அரசு இதனை கண்டு
கொள்ளவில்லை. மாறாக உற்சாகம்
தருகின்றது.

இந்த இந்துத்தீவிரவாத பயிற்சிப்
பள்ளியை இழுத்து மூடுவதுடன், இந்த
விவகாரம் முடிந்து விடாது. இதில்
இன்னும் பல நடவடிக்கைகள்
தேவைப்படுகின்றன.

அவை 1. இந்த இந்து இராணுவப்
பள்ளியிலும் மகாராஷ்டிரா மிலிட்டரி
பவன்டேஷனிலும் பயின்றவர்கள்,
எத்தனை பேர் நமது முப்படைகளிலும்
ஊடுருவி உள்ளார்கள் என்பது
கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள்
உடனேயே வெளியேற்றப்பட வேண்டும்.

2. 1000 தற்காலை படைகளில்
இரண்டு பேர் தவிர எஞ்சியோர்
என்னென்ன செய்து கொண்டிருக்
கின்றார்கள் என்பது கண்டறியப்
படவேண்டும்.

3. இந்தத் தற்காலை படையில் குண்டு
வைக்கும் போது இறந்தவர்கள் போக
எஞ்சி இருப்பவர்கள் எத்தனை பேரை
உருவாக்கி இருக்கின்றார்களோ அத்தனை

பேரும் கைது செய்யப்பட்டு,
இயங்கவிடாமல் தடுத்திட வேண்டும்.
இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளில்
கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள்
நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட
வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து வலியுறுத்தி
வருகின்றோம்.

இந்தத் தகவல்களையெல்லாம்
அண்மையில் 29.4.2012-இல் சென்னை
வண்ணாரப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி
ஒன்றில் எடுத்து வைத்தோம், தாருல்

தொடர்ச்சி 35ம் பக்கம்

கீஞ்சா அல்லாவற்....
விரைவில் வெள்வநுக்ரஹ!

ஏவற்கெல்லையில் குத்தீபு
இவர்களின்

இல்லாமிய எழுச்சியின்
மைல் கற்கள்

எகிப்தில் இல்லாமிய எழுச்சிக்கு
வித்திட்ட ஞால்!
தலைமுறை தாங்காடியும்
புரீசிகளை விளைவிக்கும் ஞால்!
பல ஸ்டீல் போராளிகளை
உருவாக்கிய ஞால்!!

மு. குவாம் முஹம்மது கூப்கர்ஸ்
ஸ்டூனின்பான மொழிநடையில்

வேர்கள் வெளியீட்டைக்
2/1 மண்ணம் தெரு, 4வது தளம்
மன்றம் சென்றை -1

ஏதை: 9444239594, : 044-45566909

கலோனல் புரோகித்-ஜி காப்பாற்றிட புதிய வழிகள்

இராணுவத்தின் புதிய உத்தி

27/11

என அடையாளம்

படுத்தப்படும் மும்பைத் தாக்குதல் அதனை அடியொற்றி எழுந்த விவாதங்கள். அதில் வெளி வந்த உண்மைகள். அதில் நம் நாட்டுக்கெதிராகத் தீட்டப்பட்ட திட்டங்கள்.

இவையெல்லாம் அடுக்கடுக்காக வெளியே வந்தவுடன் விழித்துக் கொண்டது நமது அரசாங்கம் என நினைத்தோம்.

இனி அரசாங்கம் இராணுவத்தில் புகுந்திருக்கும் இந்துத்துவவாதிகளை கண்டெடுத்து வெளியே வீசிடும் என எதிர்பார்த்தோம்.

இதற்காக தொடர்ந்து எழுதினோம். தொடர்ந்து பல சூட்டங்களை நடத்தினோம். மக்கள் கருத்தை ஒன்று திரட்டினோம்.

இந்தக் சூட்டங்கள் வழி மக்கள் விழிப்படைந்தார்கள். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த எல்லோருடைய காதிலும் பூ சுற்றும் செயல் ஒன்றை அரசு செய்தது. அது இந்தியாவில் பல குண்டு வெடிப்புகளை நடத்திய கலோனல் புரோகித்தை அரசு காப்பாற்றிட முன்வந்தது. புரோகித்-ஜி அரசுகான் அதாவது அவன் பணியாற்றிய இந்திய இராணுவம் தான் அபிநவ் பாரத் என்ற அமைப்பிற்குள் அனுப்பியதாக மிகப் பெரியதொரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றார் புரோகித். அதனை ஆமோதிப்பதைப் போல் அரசு மௌனம் சாதிக்கின்றது. உண்மையைச் சொன்னால் ஒத்துக்கொள்கின்றது.

யாரும் கேட்காமலேயே அரசு விளக்கம் சொன்னது. அந்த விளக்கம்: அபிநவ்பாரத் என்ற அமைப்புத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது என்பது உண்மை தான். அது இன்னும் என்னென்ன திட்டங்களை வைத்திருக்கின்றது என்பதைக் கண்டு பிடிப்பதே நமது நோக்கம் எனப் புருடா விடுகின்றது அரசு!

அரசின் இந்த புருடாவை அப்படியே வைத்துக் கொண்டு நாம் ஜூன்-ஜூலை 2012 இதழ் வைக்கை வெளிச்சத்தில் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாலே அரசு விடுவது எல்லாம் புரட்டு என்பது தெளிவாகும்.

அந்த இதழில் நாம் தந்த அட்டைப்பட கட்டுரையில் பின்வரும் உண்மைகளை உரக்க முழங்கினோம்

1. குண்டு வெடிப்புகளை, தளபதி பிரசாந்த் புரோகித் என்பவரே முன்னின்று நடத்துகின்றார்.

2. குண்டுவெடிப்புகளை அவர் இந்தியாவுக்கு எதிரான போர் என்பதனால் தான் நடத்துகின்றார்.

3. இந்திய குடியரசுக்கு எதிரான-கொள்கை ரீதியான அரசே “இந்து அரசு” அதன் மற்றொரு பெயர் ஆரியவர்த். அதன் இன்னொரு பெயர், இந்துராஷ்டிரா

4. இப்போது நடப்பிலிருக்கும் இந்திய குடியரசை கவிழ்க்கும் திட்டம் தளபதி புரோகித் இன் சொந்த மூலையில் உதித்தது. இதற்கு அவருடைய லேப்டாப்பே சாட்சி.

5. இந்தியாவில் ஆட்சி கவிழ்ப்பை வெற்றிகரமாக நடத்திட தளபதி புரோகித்,

நேப்பாளம், இஸ்ரேல், கம்போடியா, தாய்லாந்து செக்கஸ்லோவோகியா, பூட்டான், ஐப்பான், கொரியா ஆகிய நாடுகளின் உதவிகளைப் பெற்றிருக்கின்றார். இதில் பணம், ஆயுதம், பயிற்சி ஐக்கிய நாடுகள் சபையில் ஆரியவந்த-க்கு அங்கீராம், அரசியல் தஞ்சம் (Political asylum) ஆகிய அனைத்திற்கும் அவரே பொறுப்பேற்று செயல்படுகின்றார். இதனை அவரே பெரிதாக பிரஸ்தாபிக்கின்றார் அவரது லேப்டாப்பில். (இந்த சாட்சியங்கள் மும்பை நீதிமன்றத்தின் முன் இருக்கின்றது)

6. அவரோடு உரையாடிய எவரும் நாங்கள் செய்கின்றோம் எனப் பொறுப்பேற்க வில்லை.

இதில் அவர் மட்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. இன்னும் பல இராணுவ அதிகாரிகளை அவர் ஈடுபடுத்தி இருக்கின்றார். அவர்களில் சிலர்

1. தளபதி ஆர்.பி.சிங்
2. புனாவிலுள்ள ஒரு மேஜர்
3. தளபதி புரோகித் இஸ்ரேல் சென்று வந்துள்ள நமது தளபதிகளில் ஒருவர். இந்த சொற்றொடர் பல இராணுவ தளபதிகள் அபிநவ் பாரத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும்.

4. தளபதி கலோனல் பரஜ்பான். இவர் நமது இந்திய இராணுவத்தின் உளவுத்துறையில் பணியாற்றி வருகிறார். இதனால் நமது இராணுவத்தின் உளவுத்துறையும் அபிநவ் பாரத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றது.

5. மேஜர் பாரோக் மதோக்
6. கலோனல் தார்.

இஃதல்லாமல் இந்து ராஷ்டிராவின் கூட்டம் ஒன்று தேவலாலியில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றார்கள் அபிநவ் பாரத்-ஐ சார்ந்தவர்கள். இந்த கூட்டத்தையும் தளபதி புரோகித் தான் கூட்டி இருக்கின்றார். தேவலாலி நமது

இந்திய இராணுவத்தின் முக்கிய தளங்களுள் ஒன்று என்பது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. அதாவது இராணுவ தளங்களையெல்லாம் அபிநவ் பாரத்-இன் அதிகார அலுவலகங்களாகப் பயன்படுத்தி இருக்கின்றார் புரோகித்.

இப்படி இராணுவம் 1. நமது அரசியல் நிர்ணயச் சட்டம் 2. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 3. இந்தியாவில் “ஆரிய வர்த்”ஜி விரும்பாத மக்கள் இவர்களுக்கெதிரான பெரும் போர் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது.

இந்தப் போரின் தலைமைச் செயலகம் இஸ்ரேல் என்ற நாட்டின் தலைநகர் டெல் அவிவ் என்ற இடத்தில் இருக்கின்றது.

இந்த உண்மைகளைப் புறக்கணிப்பதும் புரோகித்-ஜியும் காப்பாற்றிட முயற்சி செய்வதும் தேசத்துரோகச் செயல். நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் அடாத செயல். இந்த குரூரமாக நிலைகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றிட முன்வருவோம். - எம்.ஜி.எம்

செய்தி ஆதாரம் : TOI , MG 7/7/2012

Confession of a saffron Terrorist.

Extracts from Malegaon II : Charge sheets

இதன் தமிழ்வடிவம் பார்க்க : வைகறை வெளிச்சம் : ஜூன் - ஜூலை 2012

வைகறை
வெளிச்சம்
பத்திரிக்கையில்
விளம்பரம் செய்து
பயனடையுங்கள்

இராணுவ தீவிரவாதி புரோகித்-ஜெ காப்பாற்றிட இராணுவம் முழு அளவில் உதவி:

புரோகித்-ஜெமு

அவரது

பரிவாரத்தையும் காப்பாற்றிட அரசுக்கு அடுத்தாற்போல் இராணுவம் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றது.

ஆமாம்! இராணுவம் இப்போது ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. அதனை பத்திரிக்கையாளர்கள் வட்டாரத்தில் Court of Inquiry Report COI விசாரணை நீதிமன்ற அறிக்கை எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்த விசாரணை நீதிமன்ற அறிக்கை என்ன சொல்லிற்று என்பதை பத்திரிக்கையாளர்கள் வெளிப் படையாகச் சொல்லிட முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு, கிடைத்த தகவல்கள் அப்படி.

ஆனால் இரணுவத்தைபதி புரோகித்-இன் குடும்பத்தவர்கள் புரோகித் ஒரு தீவிரவாதியல்ல என இராணுவ விசாரணை நீதிமன்றம் அறிவித்து விட்டதாகக் கூறியுள்ளார்கள்.

அத்தோடு நாங்கள் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றத்தின் அறிக்கையைப் பயன்படுத்தி புரோகித்-க்கு பிணையைப் பெற்றிடுவோம். பின்னர் வழக்கிலிருந்தும் விடுவித்துவிடுவோம் எனக்கூறியுள்ளார்கள்.

மேலே நாம், எடுத்துக் காட்டியவற்றிலிருந்து அரசும் இராணுவமும் புரோகித்-ஜெ காப்பாற்றிட வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றார்கள் என்பது தெளிவாகும்.

இவற்றிற்கெல்லாம் முக்கிய சாட்சியாக இருந்திட வேண்டி வீரமகன் ஹேமந்த் கர்கரே ஏற்கனவே கொலை செய்யப்பட்டு விட்டார்கள். based on News Item TOI

12.6.2012

கலோனல் புரோகித்-இன் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி

Times of India : TOI டைம்ஸ் ஆஃப் இந்தியா இன் செய்தி ஒன்று இப்படியொரு தலைப்பைத் தருகின்றது.

ABHINAV BHARATH A STATE SPONSORED GROUP TO COUNTER ISLAMIC TERROR அபிநவ் பாரத் இல்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள அரசே செய்த ஏற்பாடா?

இதன் பொருள் “அபிநவ் பாரத்” என்ற அமைப்பை அரசே தொடங்கி மாலேகான் போன்ற முஸ்லிம்கள் வாழ்ந்திடும் இடங்களில் குண்டு வைக்கப் பணித்தது என்பதாகும்.

இதனை அரசு இன்னும் மறுக்கவோ ஏற்கவோ இல்லை. அரசு என்ன மொத்தத்தில் இப்போது எல்லாவற்றையும் தலைகிழூக மாற்றிடும் ஒரு பயங்கர சதி நடந்து கொண்டிருக்கின்றது.

மும்பையிலிருந்து நமது பத்திரிக்கை தொடர்பாளர்கள் விளக்கம்.

“டைம்ஸ் ஆஃப் இந்தியா” (TOI) பத்திரிக்கையில் தொடர்ந்து நான்கு நாள்களாக புரோகித்-ஜெ காப்பாற்றிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன என்ற செய்திகள் வந்தது உண்மை தான். (தொலைக்காட்சியிலும் விவாதத்திற்கு வந்தன) ஆனால் இராணுவம் நாங்கள் புரோகித் போன்றவர்களை இந்துத்தீவிரவாத அமைப்புக்குள் அனுப்பவில்லை. நாங்கள் எந்த சமுதாய அமைப்போடும் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை என விளக்கம் தந்தது.

இந்த மறுப்பு அல்லது விளக்கம் டைம்ஸ் ஆஃப் விளக்கம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்

இடம் பெறவில்லை. மாறாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 4/6/2012 இல் மும்பை மற்றும் பூனா பதிப்புகளில் இடம் பெற்றிருந்தது. இது நமது மும்பை பத்திரிகை உறவுகள் தந்த செய்திகள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திகள் மிகவும் ஆபத்தானவை. அது இராணுவ விசாரணை மன்றத்தை ஆதாரமாகக் காட்டி செய்தியை வெளியிட்டிருந்தது.

31ம் பக்க தொடர்ச்சி

இல்லாம், வைகறை வாசகர் வட்டம் இவர்களின் சார்பில்.

பின்னர் இந்த உரை “RSD” தொலைக்காட்சி வழி தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதனை பார்த்த நேயர்கள், வழக்கொன்றை தொடர்ந்து இதுபோன்ற கல்வி நிலையங்களை முடிட ஆவன செய்திட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இது குறித்து ஆலோசித்து வருகின்றோம். நாம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சில வழக்குகளில் நமது முழு கவனமும் இருப்பதால் இதே சற்றுக் காலந்தாழ்ந்து எடுத்துக் கொள்ளப்படும். உச்சநீதி மன்றத்திலுள்ள வழக்கில் 16 குண்டு வெடிப்புகளில் இந்துத்துவவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்குகளில் முதல் முதலில் மூஸ்லிம்களே கைது செய்யப்பட்டார்கள். அந்த மூஸ்லிம்களை உடனேயே விடுவிக்க வேண்டும் என்பதும் நமது கோரிக்கைகளில் ஒன்று. - இன்ஷா அல்லாஹ் அதன் பின் நேயர்களின் கோரிக்கைக் குறித்து பரிசீலிக்கப்படும் - எம்.ஜி.எம்.

(Sources : Subhash Gatader / Milli Gazette: 1-15 April 2012/ Outlook Nov.17.2008 IEX : 16 Nov 2002, PTI : Online : Nov: 15,2002)

ஆனால் இராணுவம் தந்த மறுப்பை வெளியிடவில்லை. தார்மீக அடிப்படையிலும் பத்திரிகை விதிகளின் படியும் அஃது இராணுவம் தந்த மறுப்பை வெளியிட வேண்டும். வெளியிட மறுக்கும் பட்சத்தில் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அரசு. அதையும் அரசு செய்யவில்லை. - எல்லாமே புதிராகத்தான் இருக்கின்றது.

ஞப்போது பறப்பற்பான

விர்பணாயில்.....

ஸ்ரீ அல் கூரை மீன்

நால் பூந்தெல் வடவேண்டால்

மூஸ்லிம்கள் 73 கூடபாங்களாக ரிரிய மாடபார்கள் என்று குர்ஜீன், சுன்னா ஜனியில் நிருபிக்கும் நால்!

மூஸ்லிம்கள் ரினாவட குர்ஜீனா, ஹத்திலா காரணயில்கை என்று விளக்கும் நால்!!

மூஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்கான காரணங்களையும், வழிமுறைகளையும் ஜயங்களையும் விவரிக்கும் நால்!!! விலை 175

இன்யாஸ் ரியாஜ் அவூர்கன்ன் இன்ய தங்கி நடையில்.....

வெர்கள் வெளியீட்கம்

52/1, மண்ணாடு தெரு, 4வது மாடு, சென்னை.1, தொலைபேசி: 45566909

தமிழன் அன்சாரி தீவிரவாதியா?

தமிழன் அன்சாரி வழக்கில் வாதாடக்கூடிய திரு. கென்னடி வழக்கறிஞரிடம் ஒரு நேர்காணல்.



தமிழன் அன்சாரி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

தமிழன் அன்சாரி அவர்கள் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்டில் மாணவர் அனியில் மாநில அளவில் பொருப்பாளராக இருந்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் பேரவையில் இருமுறை செயலாளராக இருந்துள்ளார். பல்வேறு போராட்டங்களில் கலந்துள்ளார். மருத்துவ கல்லூரி தனியார் மயமாதலை எதிர்த்தும் கும்பகோணம் பள்ளிக்கூடத் தீயிரிப்பு சம்பவத்தில் குழந்தைகளைக் காப்பாற்றும் பணியில் நேரடியாக ஈடுப்பட்டுள்ளார்.

இவர் ஓர் இலக்கியவாதி. பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளார். விசுவின் அரட்டை அரங்கில் இந்தியா வல்லரசாக வேண்டுமானால் மதமும் சாதியும் நீக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார். இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தமீழன் அன்சாரி கைது செய்யப்பட காரணம் என்ன?

இந்திய ஆளும் வர்கம் மத சிறுபான்மையினரை ஒருவித அச்சுறுத்தலோடு, ஒரு பயமுறுத்துக்கொண்டு இங்கு உள்ள பார்பானியத்தை கட்டி பாதுகாக்கும் வேலையை செய்கிறது.

சிறுபான்மையினாராக இருக்க கூடிய இஸ்லாமியர்களால், இந்து மதசாதியம் கட்டுடைக்கப்படுகிறது. மூட நம்பிக்கை கட்டுடைக்கப்படுகிறது. சில வேறுபாடுகள் இஸ்லாமியர்களிடம் இருந்தாலும் தொழுகை, உடல்அடக்கம் செய்யும் விதம் போன்ற பொதுவான விஷயத்தில் ஒற்றுமை உள்ளது. இஸ்லாத்தில் சாதியக் கொடுமை ஒடுக்குமுறை இல்லை, இதனால் இஸ்லாத்திற்கு கடந்த சில ஆண்டுகளில் நிறைய நபர்கள் மதம் மாறி உள்ளார்கள். இங்கு உள்ள மற்ற மத மக்கள் மக்கள் விரோத தவறான கொள்கைகளுக்கு எதிராக போராடுகிறார்கள். இதனை தாங்கிக்கொள்ளாத அரசு உளவுத்துறையோடு சேர்ந்து இவ்வாறு பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. இஸ்லாமியர்களை சமுகத்தில் தனிமைப் படுத்த உளவுத்துறை சுதி செய்கிறது.

மேலும் மக்களின் பொதுவான பிரச்சனைகளில் இஸ்லாமிய இயக்கங்கள் போராட தயாராகிவிட்டார்கள். இந்த பிரச்சனை முஸ்லீம் அல்லாத இந்து கிறிஸ்துவர்களும் இணைந்து போராடும்

நிலை உறுவாகிறது. இது அரசுக்கு நெருக்கடி தருகிறது. இதனால் மூஸ்லிம்களை தவறான வழக்குகளில் கைது செய்து மதமோதல்களை உண்டாக அரசு முயல்கிறது.

தமீழன் அன்சாரி இல்லாமிய அமைப்புகளில் சாராதவராக இருந்தும் ஏன் குறிவைக்கப்பட்டார்?

யாரெல்லாம் இலங்கைக்கு வியாபாரம் செய்கிறார்களோ அவர்களை உளவுத்துறை கண்காணிக்கிறது. இவர் இலங்கைக்கு வியாபாரம் செய்து வந்தார் எந்த இல்லாமிய அமைப்போடு தொடர்பில்லாமல் இருந்தார். இவரை கைது செய்தால் எந்த இல்லாமிய இயக்கமும் போராடாது என்ற வீரியத்தில் பொய் வழக்கு போட்டு இவரை கைது செய்துள்ளது. இவர் சார்ந்துள்ள கமியூனிஸ்ட் மார்சிஸ்ட்தான் தன் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை இராணுவ வீரர்களுக்கு வெலிங்டனில் பயிற்சி தந்தது மற்றும் Innocense Of Muslim பிரச்சனையை திசைத்திருப்ப இந்த கைதா?

வெலிங்டனில் பயிற்சி எடுத்த இராணுவ வீரர்கள் தமிழ் போராட்டக்காரர்களால் விரட்டப் பட்டனர். Innocense Of Muslim பிரச்சனை வடிநிதியாலை விட தென்னிந்தியாவில் பலமாக உள்ளது. குறிப்பாக திருச்சியில் இங்குள்ளவர்கள் வன்முறை பேசாமல் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தினர். சிறுபான்மையினர் தலித்துகள் தமிழ் தேசியவாதிகள் ஒன்றிணைந்து கூடங்குளம், மூல்லைப்பெரியாறு, மின்சாரப்பிரச்சனை போன்றவற்றில் இணைந்து போரடினர். அரசு இதனைப்போன்ற கைது நடத்தி மக்கள் கவனத்தை திசைத்திருப்ப இவ்வாறு பொய் வழக்கு போட்டுள்ளது.

இந்த வழக்கு எவ்வாறு போய்க் கொண்டிருக்கின்றது?

நீதிமன்றத்தில் காவல்துறை Q பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட காவல் எடுப்பு அனுமதித் தரப்பட்டதுபற்றி?

நீதிமன்றத்தில் Q பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு சட்டத்திற்கு புறம்பானது செல்லத்தக்கது அல்ல என்றும், உச்சநிதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் அந்த சீராய்வு மனுவை இரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெளிவுபடுத்திய பின்பும் அதற்கான சட்ட விளக்கங்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்தப்பின்பும் ஏன் இந்த சட்டத்திற்கு புறம்பான உத்தரவை பிறப்பித்துள்ளது திருச்சி நீதிமன்றம் என்பது புரியாத புதிராக உள்ளது.

Memo of Authorities

1. 1992 supreme court cases (crl) page 554.
2. 2004(crl.g) 2515 sc: 2004 A.I.R.SC page: 2282.
3. 1989 L.W (crl.w) page: 100.
4. 1994 (2) L.W (crl.w) page: 751.
5. K.S.Palanisamy Vs the state rep. by the inspector of police, EOW judgment by Madurai bench of madras high court date : 08.03.12.
6. Madras weekly note criminal, 1956, page 71.

மேற்கண்ட, தீர்ப்பு முன்வடிவுகளை நீதிமன்றத்தில் சமரப்பித்தோம். இந்த குற்றவியல் நடைமுறைச்சட்டம் 167(2) அதன்படி கைது செய்யப்பட்டவரை முதல் 15 நாட்களுக்குள் நீதிமன்ற காவலிலோ அல்லது காவல்துறை காவல் எடுப்பிலோ அனுமதிக்கலாம். 15 நாட்களுக்குமேல் சட்டப்படி காவல் எடுப்பு அளிக்கமுடியாது. இதை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அறுதி இட்டு கூறுகின்றன. 397 சீராய்வு மனு மேற்கண்ட காவல் எடுப்பு

இடைநிலை மனு என உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இதை திருச்சி நீதிமன்றத்தில் விளக்கினோம். இதனை ஆணாலும் எதனாலோ நீதிபதி காவல் எடுப்பை அனுமதி தந்து தனது நீதி பரிபாலனத்தில் நடுநிலையில் இருந்து பரிசீலிக்க தவறியுள்ளார்.

காவல்துறையின் இந்த சீராய்வு மனுவை தடைசெய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 08.10.12 அன்று Crime Op மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதன் எண் 15483-2012. இது பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த மனுவை உடனேயே பரிசீலிக்க வேண்டும் என்ற முறையிட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேற்கண்ட முடிவை கீழ்நிலை நீதிமன்றமான முதன்மை அமர்வு நீதிமன்றம் செய்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் துரிதமான நடவடிக்கை இல்லாததால் இந்த சட்டசிக்கல் எழுந்து தமீம் அன்சாரி விஷயத்தில் நீதியும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சட்டம் சி று பா ன் கை ம யின ரு க் கு ம் ஒடுக்கப்பட்டோருக்கும் எதிராக உள்ளதை போல் மனதிலையை உருவாக்குகிறது. இந்த காவல் துறைக்கான 6 நாள் காவல் எடுப்பு என்பது, உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதலுக்கு எதிரானது என்பதை நிருபிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்காடவும், இதனால் பாதிப்படைந்துள்ள குற்றம் சாற்றப்பட்ட தமீம் அன்சாரி மன உளைச்சல், சமூக நெருக்கடி, காவல் துறையின் அச்சுறுத்தல், மனசோர்வு போன்ற இன்னல்களுக்கு அவர் மட்டும் ஆளாகி இல்லாமல், அவரைச் சார்ந்த குடும்பமும் ஆளாகி உள்ளது. இதனை சரிசெய்யும் முகமாக உயர்நீதி மன்றம் செயல்படும் என்று நம்புகிறோம்.

17.10.12 முதன்மை அமர்வு
நீதிமன்றம் வழங்கப்பட்ட உத்தரவுப்படி வழக்கறிஞர் ஒருவர் தமீம் அன்சாரியை

ஒருநாளைக்கு ஒருமுறை சந்திக்கலாம் என கூறியிருந்தார். ஆனால் கியூபிரான்ச் சி.ஐ.டி அலுவலகம் எங்குள்ளது. யாரை தொடர்பு கொள்வது போன்ற விவரங்கள் காவல்யர் அதிகாரிகள் அமர்வு நீதிமன்ற நீதிபதி அரசு வழக்கறிஞர் போன்றவர் களுக்கே முகவரியோ, தொலைப்பேசி என்னோ தெரியவில்லை. 19.10.12 அன்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட குறிப்பு ஆணைக்கு பிண்பு 21.10.12 அன்றுதான் கியூபிரான்ச் சி.ஐ.டி அலுவலகம் அதற்காக தொடர்பு எண், முகவாரி முதலியவற்றை அளித்தது. Q branch c.i.d office no.13 sethuraman pillai calany, pudukkottai road, trichy -20. Off. No: 0431-2416383 அளிக்கப்பட்டது. ஒவ்வொரு செயலுக்கும் நீண்ட நெடிய சட்டபூர்வமான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப் பட்டுள்ளோம்.

மேற்கண்ட செயல்கள்
இஸ்லாமியர்களை ஒரு சமூகத்தில் மைய நிரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தி சட்டம் நீதித்துறை அரசு இவை அனைத்தும் தங்களுக்கு எதிராக உள்ளதாக கருதி ஒரு இறுக்கமான சமூக சூழலை உருவாக்க இவை வித்திடும். இவ்வகையான செயல்கள் தமிழகத்திற்கும் இந்தியாவின் இறையான்மைக்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மனதிலையை, ஒரு புழக்கத்தை உருவாக்கி சமூக இறுக்கத்தையும் உள்ளார்ந்த முறிவுகளையும் ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழலை உருவாக்கி இங்கு நிலவும் சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய மக்களை பிளவுபடுத்தும் வேலையையும் அரசும் உளவுத்துறையும் ஒன்றுபட்டு செய்துக் கொண்டிருக்கிறன. (இந்த நேர்காணலில் வழக்கிற்காக வாதாடக்கூடிய வழக்கறிஞரில் ஒருவரான A.கமருதின் உடன் இருந்தார்.)

நமது நிருபர்

H.முகமது இக்பால் BE.

இஸ்ரேவுக்கு ஈரான் தந்த அதிர்ச்சி

சனிக்கிழமை 6.10.2012 அன்று தான் அது நடந்தது இஸ்ரேலின் எல்லையைத் தாண்டி ஈரானின் சில ஆளில்லா போர் விமானங்கள் உள்ளே சென்றன.

அதிலும் குறிப்பாக இஸ்ரேல் அனுகுண்டுகளை அடக்கி வைத்திருக்கும் இடத்தையும் வேவு பார்த்துள்ளது. படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

அதோடு இஸ்ரேலின் அனுஉலையாகிய டைமோன் DIAMONE NUCLEAR REACTOR ஏனைய அனுஉலைகளையும் படம் எடுத்து தகவல்களைத் தந்துள்ளன.

அனுகுண்டுகளை அடுக்கி வைத்திருக்குமிடம் எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்ரேலிடம் 200 வகையான அனுகுண்டுகள் இருக்கின்றன.

அவை அனைத்தையும் அவற்றைத் தயாரிக்கும் உலைகளையும் பூமிக்கு கீழ்தான் வைத்திருக்கின்றது.

அத்தோடு இஸ்ரேலின் முக்கிய விமானத்தளங்களில் எதிர்வரும் நாள்களில் இஸ்ரேலிய படைகளும் அமெரிக்கப் படைகளும் இணைந்து ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த ஏற்பாடுகள் பற்றிய தகவல்களையும் படங்களையும் அனுப்பி உள்ளன.

இந்த போர் விமானங்கள் ஆளில்லாமல் இயங்கும் விமானங்களாகும். இவற்றுள் ஒன்றை இஸ்ரேல் வீழ்த்தி விட்டதாக கூறி சில படங்களையும் பிரசரித்துள்ளது. இஸ்ரேல் ஒரே ஒரு விமானத்தான் வந்தது. அது திரும்பும் போது வீழ்த்தி விட்டோம் என்கின்றது ஈரான் இதை எதையும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

இந்த விமானங்கள் எங்கிருந்து பறந்து வந்தன. எப்படி இஸ்ரேலிக் rader ராடர் என்ற கண்கானிப்பு கருவிகளின் கண்களில் படாமல் உள்ளே புசுந்தன என்பனவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை இஸ்ரேலால். குறிப்பாக இவை எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிக்க இயலாமல் போனது இஸ்ரேலையும் அதன் அடாவடித் தனங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவிற்கும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

இஸ்ரேல் என்ற சிறிய நாட்டுச்சுள் இந்த அதி வேகப்போர் விமானங்கள் மூன்று மனிநேரம் சுற்றி வந்துள்ளன.

அக்டோபர் 6,7,8 ஆம் நாளில் கூட இஸ்ரேலால் இதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

ஆனால் இஸ்ரேலின் போர் தளபதிகள் 2006 ஆண்டில் இஸ்ரேவுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் (இஃது லெபனானில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் முஜாஹித்கள் அணி) நடந்த போரில் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேவுக்குள் அனேக ஏவுகணைகளை அனுப்பி தாக்கியதை நினைவில் கொண்டு வந்தார்கள்.

இந்தப் பின்னணியில் இஃது லெபனானை மையமாகக் கொண்டு இயங்கிடும் ஹிஸ்புல்லாவும் என்ற அல்லாஹ்வின் அணியினர் தாம் அனுப்பி இருக்க முடியும் எனக் கூறினார்கள்.

இந்தக் கற்பனையில் அவர்களின் விமானங்களை லெபனானின் எல்லைக்குள் பறக்கவிட்டு ஒரு comedyஜெயும் நடத்திக்காட்டினார்கள்.

ஐரோப்பிய நோக்கர்களும் இஸ்ரேலியரும் விழி பிதுங்கி நிற்பதைப்

பார்த்த ஹிஸ்புல்லாஹ் வினர் அந்த ஆளில்லாத போர் விமானங்கள் எங்கள் கை வண்ணந்தான். ஆனால் அவற்றை எங்களுக்குத் தந்தது ஈரான் தான் என ஒரு போடு போட்டார்கள்.

பதறி போயிற்று இஸ்ரேல் ஈரானை நாங்கள் தாக்கியே திருவோம் என அடம் பிடித்தவர்கள் அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை. அதேபோல் வெபநான் எல்லையில் விமானங்களை அனுப்பி பூச்சாண்டி காட்டியதை போல் பூச்சாண்டி காட்டவும் இல்லை.

இந்த விவகாரத்தில் ஒரு நாள் அமைதி காத்த ஈரான் மறுநாள் 14.10.2012 அன்று விளக்கமாக ஒர் அறிக்கையை விட்டது. அதில் இப்படிக் கூறியுள்ளது.

இஸ்ரேல் ஐயன்டோம் சிஸ்டம் என்றொரு விண்வெளி தடுப்புச் சுவரை எழுப்பி விட்டதாகவும் இந்த ஐயன்டோம் சிஸ்டம் Iron domes system ஏவுகணைகளை தடுக்கும் திருப்பித் தாக்கும் என்று கூறிக்கொண்டிருக்கின்றது.

2006 இல் ஹிஸ்புல்லாஹ் வின் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியப் பின்னணியில் தாம் இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டன.

அதாவது 2006 க்குப் பின் இஸ்ரேல் இப்படியொரு விஞ்ஞான கண்டு பிடிப்பைக் கண்டுபிடித்ததாகக் கூறிற்று.

இஸ்ரேல் புதிதாக் கண்டு பிடித்துள்ளதாகச் சொல்லும் இந்தக் ஜயன்டோம் சிஸ்டம் எந்த அளவிற்கு வலிமை மிக்கது என்பதைக் கண்டு பிடிக்கவே இந்த சோதனையை நாம் நடத்தினோம்.

இதில் நாங்கள் இஸ்ரேலுக்குள் தாராளமாக ஊடுருவி தாக்க முடியும் என்பதை உறுதி செய்து கொண்டோம்.

நாங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் போர் கருவிகள் மொத்த இஸ்லாமிய உலகத்திற்கும் சொந்தம்.

தேவைப்படும் இஸ்லாமிய நாடுகள் எங்களை அணுகலாம் .

நாங்கள் கண்டு பிடித்து வைத்திருக்கும் அனைத்தையும் இஸ்லாமிய உலகின் நிலங்களைக் காப்பதற்குப் பயன்படுத்துவோம் என்பது இயற்கையான ஒன்றே!

இப்போது அனுப்பிய போர் விமானங்கள் ஹிஸ்புல்லாஹ் முழுமையான தயார் நிலையில் இருக்கின்றது. ஜீயோனிச் இஸ்ரேலிய ஆட்சிக்குப் பதிலடி தருவதற்கு என்பதை நிருபித்து விட்டன.

இப்போது அனுப்பிய போர் விமானங்கள் ஜயன்டோம் சிஸ்டத்தை வைத்திருக்கின்றோம் என்று கூறிய இஸ்ரேலின் எல்லாப் பிரச்சாரத்தையும் முறியடித்துவிட்டன. இஸ்லாமிய உலகின் கோபத்திலிருந்து இஸ்ரேல் தப்பிக்க முடியாது என்பதை ஊர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது.

நாங்கள் இப்போது அனுப்பிய போர் விமானம் ஷஹீத் 129 ரகத்தைச் சார்ந்தவை. அவற்றை இயக்கியது இஸ்லாமியப் புரட்சிப்படைகள் தாம்

Socirce PTV : Iran Defence Minister General vahidi as quoted in TH: Oct 15,2012

இஸ்லாமிய புரட்சி படைகள்

�ரான் தொடர்பான செய்திகளில் இந்த இஸ்லாமியப் புரட்சிப் படைகள் என்ற செய்தி அடிக்கடி வரும். இதனால் இந்த இஸ்லாமியப் புரட்சிப்படைகள் Islamic revolutionary guards IRG என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது.

இந்த இஸ்லாமியப் புரட்சிப் படைகள் ஈரானில் மன்னராட்சிக்கு எதிராக (மன்னர் ஷா பஹ்லவிக்கு எதிராக) 1977, 79 களில் நடந்த புரட்சியை வழி நடத்திய படை. இந்தப்படையில் யார் யார் அங்கம் வகித்திட வேண்டும் என்பதையும் அவர்கள்

எத்தகைய பயிற்சிகளை எடுத்திட வேண்டும் என்பதையும் அன்று புரட்சியை முன்னின்று நடத்திய இமாம் கொழைய்னி அவர்களே முடிவு செய்தார்கள். தேர்ந்தெடுத்தார்கள்.

மன்னர் ஷா தன் கொடுங்கோல் மன்னராட்சியை காப்பாற்றிக் கொள்ள கடைசி முயற்சியாக மேலை நாட்டுப் படைகளைத் தருவித்தார். இந்த இஸ்லாமியப் புரட்சி படைகளே அவற்றை எதிர்கொண்டு வீழ்த்தின.

அதன்பின் ஈரான் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தன்னை இஸ்லாமியக் குடியரசு என அறிவித்த போது அதன் முதல் இராணுவமாக இருந்ததும் இந்த இஸ்லாமியப் புரட்சிப் படைதான்.

முறையான இராணுவம் ஏற்படுத்தப்பட்டபின் புரட்சியின் பாதுகாவலர்களாவும் உளவுத்துறையின் முக்கியப் பகுதியாகவும் செயல் பட்டவர்கள் இந்த இஸ்லாமியப் புரட்சிப்படையினர்கள் தான்.

ஸரானின் பிரதமர் பதவியை ஏற்றிடும் முன்னால் வரை இந்த இஸ்லாமியப் புரட்சிப் படையின் தலைவராக இருந்தவர்மற்றும் அஹ்மத் நஜ்தி. இவர் தான் இப்போதைய ஈரான் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே அன்று மன்னராட்சியை வீழ்த்தியவர்களே இன்று அமெரிக்கா வையும் இஸ்ரேலையும் அல்லாடச் வைத்துக் கொண்டுருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸரானின் வளர்ச்சி

மேலே நாம் தந்த தகவல்களை உலக ஊடகங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கும் அடுல்அனீசா Atul Aneja என்ற அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளர் இப்படிக் குறிப்பிட்டுகின்றார்.

Singalling that isreals Technological edge was fast eroding, Iran, on Sunday said it has breached Israels dese Radar Cover by arming

Lebanese Hisbollah with a drone that had flown deep inside Israel territory. ? The Hindu 15/10/2012. Article by Atul Aneja “Iran acknowledges arming Hezbollah with drone. “Images of Military Installations Transmitted” - The Hindu 15/10/2012

இதில் சொல்லாமலே புரிந்திடும் செய்தி என்னவெனில் லெபனானை மையங்கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லாஹ்வும் droneகளை அனுப்புவதில் நிரம்ப பயிற்சிகளைப் பெற்றுள்ளது. அல்லாஹ்மதுல்லிலாஹ்!

திருக்குர்ஆன் 8:60,61,62: அவர் (நிராகரிப்பவர்) களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டார்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்காலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.

அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

அவர்கள் உம்மை ஏமாற்ற என்னினால் - நிச்சயமாக அல்லாஹ்உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப் படுத்தினான். (62)

- எம்.ஜி.எம்

நாம் பிரிந்து விட வேண்டாம்

சேயன் இப்ராகிம்

இருமுறை

“தவறீது”

ஐமாஅத்தைச் சார்ந்த நண்பரோருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “நாங்கள் தான் நபி வழி நடக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது நீங்களே பலவேறு குழுக்களாகப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறீர்களே” என்று கேட்டபோது அவர் நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களே முஸ்லிம்கள் 73 பிரிவுகளாகப் பிரிந்து போவார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே பிரிவதில் தவறில்லை. அது நடக்க வேண்டிய ஒன்றுதான் என்பது போல் பேசினார். முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள நபிகளார் இப்படிச் சொல்லியிருப்பார்களா என ஐயம் கொண்ட நான் இது பற்றி சில ஆலிம்களுடம் பேசியபோது அப்படி ஒரு ஹதீஸ் ஒருப்பது உண்மைதான் என்ற கூறினார்கள். எனினும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. அப்படியே நபிகளார் சொல்லியிருந்தாலும் அதற்காகப் பிரிந்து செல்வதை நியாயப்படுத்த முடியுமா என எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய சந்தேகமும் இந்தக் குழப்பமும் டாக்டர் யூசுப் அல் கர்லாவி எழுதியுள்ள “நாம் பிரிந்து விட வேண்டாம்” என்ற நூலைப் படித்ததும் தீர்ந்து போயின.

ஒன்றுபடுவது கடமை, பிளவுபடுவது பாவம், கருத்து வேறுபாட்டில் சிந்தனையின் பங்களிப்பு, கருத்து வேறுபாட்டில் குணங்களின் பங்களிப்பு என மூன்று விரிவான

அத்தியாயங்களைக் கொண்ட இந்நாலில் டாக்டர் கர்லாவி முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நிற்பதன் தேவையை வலியுறுத்துகிறார்.

முதல் அத்தியாயத்தில் முஸ்லிம் களின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஆசிரியர் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து தனது கருத்துக்களுக்கு ஆதரவாக பல மேற்கோள்களைக் காட்டுகிறார்.

“ஐமாஅத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (தனித்திருக்கும்) ஒருவனுடன் ஷஷ்தான் இருப்பான். இருவராக இருப்போரிடமிருந்து ஷஷ்தான் தூரமாகச் சென்று விடுவான்” என்ற திருமுறையின் வசனங்களைச் சுட்டிக்காட்டும் டாக்டர் கர்லாவி “ஐமாஅத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். “அல்லாஹ் வின் உதவிக்கரம் ஐமாஅத்தைன் தான் உள்ளது. தனித்துச் செல்பவன் நரகத்தில் விடப்படுவான்” என்ற நபிமொழியையும் மேற்கொள் காட்டுகிறார்.

“இந்தச் சமுதாயம் 73 கூட்டங்களாகப் பிரியும். அதில் ஒரு அணி தவிர மற்ற அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள்” என ஹதீஸ் பலகீனமானது என ஆதாரங்களுடன் நிறுவுகிறார் டாக்டர் கர்லாவி. இந்த ஹதீஸ் புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் அவர், ஆழ ஹூரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பாக இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸில் “அவர்களில் ஒரு பிரிவைத் தவிர ஏனையோர் நரகம் செல்வார்கள்” என்ற வரிகள் இடம் பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மையில்

“அவர்களில் ஒரு பிரிவைத் தவிர ஏனையோர் நரகம் செல்வார்கள்” என்ற இந்த வரிகள் தான் தற்போதுள்ள முஸ்லிம் பிரிவுகளிடையே நரகத்திற்குச் செல்லப் போவது எந்தப் பிரிவு என்ற சர்ச்சைகள் தோன்றிட காரணமாக உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார். முஸ்லிம்களிடையே ஒருங்கிணைப்பையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் பல நபிமொழிகளைப் பட்டியலிடுள்ள நூலாசிரியர் அந்தக் கருத்துக்களிலிருந்து முற்றாக முரண்படும் இந்த ஹதீஸின் மெய்த்தன்மை பற்றி தக்க ஆகாரங்களுடன் விளக்குகிறார்.

கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்பானது என இரண்டாம் அத்தியாயத்தில் விளக்கிடும் ஆசிரியர் அது சம்பந்தமாக விரிவான விளக்கங்களைத் தருகிறார். “எப்படி பேரீச்சம் மற்றும் திராட்சைப் பழங்களின் ருசியில் வேறுபாடுகள் காணப்படுகின்றதோ அதே போல் தான் ஒரு ஆண்-பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. எனவே மனிதர்களில் சிலர் எதையும் கடுமைப்படுத்துவதை நோக்கியும் சாய்கின்றனர். “இதனை தவறு எனக் கருதக் கூடாது எனக் குறிப்பிடும் நூலாசிரியர், அது போல் திருக்குரு ஆணையும், ஹதீஸையும் விளங்கிக் கொள்வதில் மனிதர்களிடையே வேறுபாடுகள் தோன்றலாம். அது இயல்பானதே என்கிறார். கருத்து வேறுபாடுகள் ஒரு அருட்கொடை எனக் கூறும் டாக்டர் கர்ளாவி அவை இருந்தே தீரும், தவிர்க்க இயலாது எனவும் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் வரம்பு மீறல் பொறாமை, அட்டுழியம் ஆகியவற்றால் எழுந்த கருத்து வேறுபாடுகள் சாபத்திற்குரியதே என்கிறார். அவை சமுதாயத்தின் ஒழுக்கம் சிதைந்திடவும், பகை வளர்ந்திடவும், குழுக்களிடையே சன்னை முண்டிடவும், ஒருவர் மற்றொருவரைத் தாக்கி

அழித்தொழித்திடவும் காரணமாக அமைந்திடுகின்றன. எனவே அவை சாபத்திற்குரியதே என்கிறார்.

“மஸாயில் சன்னைகள் நம் வாழ்வின் மைய இடத்தைப் பிடிப்பதும் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வாய்ப்புள்ளவற்றில் மாற்றுக் கருத்துரை யோர்களிடம் கடுமை காட்டுவதும் பெரும் கவலைக்குரியது, கைசேதத்திற்குரியது” என்கிறார்.

ஒரு பிரச்சனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெளியானால் அவை அனைத்து மேசரியாக இருந்திட வாய்ப்புண்டு என்ற நம்புவது, கருத்து வேறுபாட்டுக்குரிய பிரச்சனைகளில் நீக்குப் போக்குடன் இருப்பதற்கும் பிறரின் ஆராய்ச்சியை மதிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்கிறார் டாக்டர் கர்ளாவி.

மத்ஹுபுகளில் காணப்படும் வேறுபாடுகள் ஏற்கத்தக்கவையே என விளக்கும் நூலாசிரியர், “அதே நேரத்தில் என்னுடைய மத்ஹுபில் சொல்லப் பட்டுள்ளது தான் சரி, பிற மத்ஹுபுகளில் கூறப்பட்டுள்ளவை சரி அல்ல என்று பிடிவாதம் காட்டுவதைக் கண்டிக்கிறார். இந்தப் பிடிவாதம் நேரமைகளின் எல்லைக்கு வெளியே அவர்களைத் தள்ளி விடுகிறது. இதர மத்ஹுபுகளையும் அதன் அறிஞர்களையும் குறை காண்பதை நோக்கிக் கொண்டு செல்கிறது” எனச் சுட்டிக் காட்டுகிறார். தங்களது மத்ஹுபு தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட மத்ஹுபு என்றும் தங்களது இமாம் புனிதரென்றும் எண்ணிக்கொள்கின்ற போக்கினைச் சாடும் நூலாசிரியர், அதே நேரத்தில் மத்ஹுபுகளையும், இமாம்களையும் வெறித்தனமாக எதிர்ப்பதும் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறார்.

முன்றாவது அத்தியாயத்தில் குணங்களின் பங்களிப்பு பற்றி விரிவாகப் பேசும் நூலாசிரியர் “தனி மனிதர்கள் மத்தியிலும் குழுக்கள் மத்தியிலும் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளில் பெரும்பாலானவை சிந்தனை முடிவுகளிலும், கல்வி ரீதியான பிரச்சனைகளிலும் நிகழும் கருத்து மோதல்கள் போல வெளியே தெரிந்தாலும், அந்தரங்கத்தில் அல்லாஹ்வின் பாதையை விட்டும் திசை திரும்பி குருடாக்கி செவிடாக்கி விடுகின்ற மனோ சிகிச்சையைப் பின்பற்றுதலும் சய விருப்பமுமே அதில் காணப்படுகிறது” என்கிறார்.

தனி மனிதச் சிந்தனையின் பிடிவாதத்தைக் குறிப்பிடும் டாக்டர் கர்ளாவி “ஓரேயொரு மனிதரின் சிந்தனையை மட்டுமே ஏற்பேன் என்ற பிடிவாதத்திலிருந்து விடுபெறுவது முதன்மையான விஷயம்” என்கிறார்.

இயக்க வெறி கூடாது என வலியுறுத்தும் நூலாசிரியர் “தான் சார்ந்துள்ள இயக்கம் புனிதமானது, பாதுகாக்கப்பட்டது அது கூறும் அனைத்தும் சத்தியமானவை அதன் செயல்பாடு அனைத்தும் அழகானவை. அவை முன்னெடுக்கும் அனைத்தும் நேர்மையானவை, என் இயக்கவாதிகள் மலக்குகள் போன்றோர். எனது இயக்கத்தின் வரலாறு புனிதத் தன்மை மிக்கது எனப் பேசித்திரிவதே இயக்க வெறியாகும் என்கிறார். இயக்க வெறியிலிருந்து விடுதலை பெற கீழ்க்கண்ட நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறார்.

- கருத்துச் சொன்னவரைப் பற்றிச் சிந்திக்காமல் கருத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

- சுயவிமரிசனம் செய்து கொள்ளும் மனத்துணிவு ஒவ்வொரு வரிடமும் வேண்டும்.

- தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும்.

- பிறரிடமிருந்து வரும் விமர்சனங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

- தம்முடைய கருத்துகளை பிறர் திருத்திக் கொள்ளச் சொன்னாலோ உபதேசம் கூறினாலோ அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

- பிறரின் கல்வி, ஞானம் ஆகியவற்றிலிருந்து பலனடைந்து கொள்ள வேண்டும்.

- மாற்றுக் கருத்துடையவர்கள் சரியான கருத்தைக் கூறும்போது அதனைப் பாராட்ட வேண்டும்.

- அவர் தவறான நிலைப்பாட்டி லிருக்கிறார் என்று அவதாறு எழும்போதும், உண்மைக்கு மாறாக யாரேனும் அவருக்கும் எதிராக வாய் கிழியப் பேசும் அவரைப் பாதுகாக்க வேண்டும்.

குறை கூறுவதையும், குற்றம் கண்டு பிடிப்பதையும் கைவிட வேண்டுமென்று வலியுறுத்தும் அவர் “அந்த முடிவுக்கு அவர் வருவதற்கு அவரிடம் ஒரு நியாயமான காரணம் இருப்பதாகக் கருதி அதை அறிய முற்படவேண்டும். இதனால் சமுதாயத்தில் நெருக்கமும் நல்லுறவும் ஏற்படும்” என்கிறார்.

விவாதம் செய்யும் போது மிக அழகிய முறையில் அதனைச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் டாக்டர் கர்ளாவி, விவாதங்களின் போதும் கடும் போக்கையும், புகழடையும் என்னத்தையும் தவிர்க்க வேண்டுமென்கிறார். “எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்வதைத் தவிர வேற எந்த வேலையுமில்லாத மனிதர்களையும் இஸ்லாமிய முற்றத்தில் காண முடிகிறது.

அவர்கள் தமது கருத்துக்களில் எதையும் மீளாய்வு செய்வதற்கு சிறு முயற்சி

கூடச் செய்வதில்லை. அவர்கள் மக்கள் எல்லோரும் தங்களையே பின் பற்றிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்” என்று விதண்டாவாதம் புரிபவர்களைச் சாடுகிறார். விவாதம் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களையும், நபி மொழிகளையும் நூலாசிரியர், விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் டாக்டர் கர்ளாவி “கருத்து வேறுபாடுகளை மறந்து, மோதல்களைக் கைவிட்டு நாம் ஓரணியில் திரண்டு நம்மை எதிர்த்திடும் நம் அழிவை எதிர்பார்த்திடும் தீய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை” நாம் உணரவேண்டும் என்கிறார். “சுயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் ஓரணியில் நின்று அல்லாஹ் வின் பாதையில் போராடக் கூடியவர்களை அல்லாஹ் விரும்புகிறான் (திருக்குர்ஆன் 61:4) என்ற இறைவசனங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

கருத்து வேறுபாடுகள் பற்றி இமாம் ஹஸனுல் பன்னாவின் (ரலி) நிலைப்பாட்டினை தனது நூலின் இறுதியில் பகுதியில் விளக்குகிறார் டாக்டர் கர்ளாவி.

மொத்தத்தில் இந்நால் “முஸ்லிம்கள் 73 கூட்டங்களாகப் பிரியமாட்டார்கள் என்பதை குர்ஆன்-சன்னாவின் ஒளியில் விளக்கும் நூல். முஸ்லிம்கள் பல அணிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்து போவதற்கு இல்லாம் காரணமில்லை என விளக்கும் நூல் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டிய மையங்களையும், காரணங்களையும் விவரிக்கும் நூல். கருத்து வேறுபாட்டையும் கருத்து முரண் பாட்டையும் வேறுபடுத்திக் காட்டும் நூல்” ஒவ்வொரு முஸ்லிமும் வாங்கிப் படித்து அதன்படி ஒழுக வேண்டிய நூல்.

டாக்டர் யூசுப் அல்கர்ளாவி எழுதிய இந்நாலை நாடறிந்த மார்க்க அறிஞர் பேராசிரியர் இல்யாஸ் ரியாஜி அவர்கள் அழகு தமிழில் அழகான முறையில் மொழிபெயர்த்துள்ளார். ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வே படிக்கும் போது தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை “வேர்கள் படிப்பகம்” வெளியிட்டுள்ளது. விலை ரூ. 175/-.

இறைவனின் ஆழகிய வழிகாட்டுத் தீரைவஞ்ஞக்ஞம்!

யனிதன் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?

கீதூ வினாவிட்டு ஸ்ரீமத்யான விஷடீஸ் திருக்ஞர்ஜீன். கித்தனை விதிந்திட. வேண்டிய நமது கடமை.

அபிந்திட விரும்புவோர் கிலவசமாக தீருக்குற்றுன் தமிழ்மொழிபெயர்ப்பைப் பயற்றிட கீழ்க்காணும் முகவரிக்கு ஏழூங்கள்.

தாருல் கில்லாம் :பஷண்டேசன் பூர்ப்பம்

52/1, தண்ணூடு தெரு,
கோஞ்சா கலர் லேப் பல்டீஸ்
4வது டாடி, அறை எண் 7.
தண்ணூடு கென்னன்-1

இந்த கிலவச விநியோகம் முஸ்லிம்களுக்கு கில்லை.


கர்க்கரையைக் கொண்ட செய்தது யார்?

(III) அஹமதாபாத் குண்டுவெட்புகளும்
குருத்தின் வெட்க்காத குண்டுகளும்
(26 July 2008)

தொடர்

(2) அஹமதாபாத் குண்டு வெடிப்பை நடத்தியவர்களை கண்டுபிடித்துவிட்டோம் என்று குஜராத் காவல் துறை அறிவிப்பதற்கு முன்பே, மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படை அயாஸ் ஷேக், நதீம் ஷேக்கையும், குற்றப் பிரிவு படை பிலால் காஜி என்பவனையும் தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளான் என்பதாக கைது செய்திருக்கிறது என 17 ஆகஸ்டு 2008 அன்று மஹாராஷ்ட்ரா காவல் துறை கூறியது. எனினும் அயாஸ் நதீமை கள் நோட்டு ரூபாய் வழக்கிலும், பிலால் காஜியை பண மிரட்டல் வழக்கிலும் கைது செய்ததாகவும் தான் பதிவில் உள்ளது. இவர்களும் மற்ற 10 நபர்களும் சிமியோடு தொடர்பு கையவர்கள். யூசுப்கான் இவர்களுக்கு போதனை செய்பவர். அஹமதாபாத் குண்டு வெடிப்பிற்கு பிறகு இவர் தலைமறைவாகி விட்டார். (தி கைம்ஸ் ஆப் இந்தியா, 18 ஆகஸ்ட் 2008)

(3) 19 செப்டம்பர் 2008 அன்று டெல்லி காவல்துறை பாட்லா ஹவுஸ் என்ற இடத்தில் குண்டு வெடிப்பில் தொடர்புகையவன் என்று சந்தேகப்படும் இரண்டு பேரை என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியது. மேலும் தப்ப முயன்ற இருவரை கைது செய்தது. என்கவுண்டரில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் மோகன்சந்த் சர்மா குண்டு காயங்களுடன் இறந்தார். சுட்டுக் கொல்லப் பட்ட இருவரில்



ஒருவர் ஆதிப். இவர் முக்கிய குற்றவாளி என கருதப்படும் அப்துஸ் சுபான் குரைசி என்கிற தகீர் என்பவனுக்கு நெருங்கிய உதவியாளர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் ஷேக் என்று சொல்லப்படுகிறது. அஹமதாபாத் காவல் துறையால் கைது செய்யப்பட்ட முப்தி அபுல் பசர் என்பவரின் உத்தரவின் படியே இது நடந்துள்ளது.

ஜியாவர் ரஹ்மான், சகீர் நிசார், முஹம்மது ஜாகிர் என்ற மூன்று

நபர்களை ஜாமியா நகரில் வைத்து டெல்லி காவல்துறை செப்டம்பர் 21, 2008 அன்று குண்டு வெடிப்போடு சந்தேகிக்கப்படுபவர்கள் என கைது செய்தது. கைது செய்யப்பட்ட மூவரும் இந்தியன் முஜாஹிதீனை சார்ந்தவர்கள். குறைந்தது 20 குண்டுகளை வெடிக்க செய்தவற்கு திட்டமிட்டுள்ளனர். என்கவுண்ட ரில் கொலை செய்யப் பட்ட ஆதிப்புடன் இவர்கள் நான்கு வருடங்களாக இணைந்து செயலாற்றியுள்ளான். (தி டைம்ஸ் ஆப் இந்தியா, புனே மற்றும் புனே, 20 செப்டம்பர் 2008)

(4) இந்தியன் முஜாஹிதீனை சார்ந்த ஐந்து நபர்களை மும்பையிலும், அதைச் சுற்றியுள்ள வெவ்வேறு பகுதிகளிலும் கைது செய்துள்ளதாக 24 செப்டம்பர் 2008 அன்று அறிவிப்பு செய்தது. அவர்கள் முறையே முஹம்மது சாதிக், அப்சல் உஸ்மான், முஹம்மது ஆரிப் ஷேக், முஹம்மது ஜாகிர் ஷேக், ஷேக் முஹம்மது அன்சர். நவி மும்பையில் இருந்து நான்கு கார்களையும் கடத்தியது இவர்கள்தான். அதில் இரண்டு கார்கள் ஜாலையில் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ளன. மற்ற இரண்டும் சூரத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

முஹம்மது சாதிக் ஷேக் என்பவர் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர். டெல்லியில் பாட்லா ஹவுஸில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிப் இவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்து ஸ்னான். இவர்களும் ஜவரும் ஜாலை 2006-ல் மும்பை ரெயில் குண்டு வைத்ததை ஒத்துக் கொண்டனர்.

உத்திரபிரதேசத்தில் ஆசம்கார் என்ற இடத்தில் வைத்து தான் ஐந்து பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சாதிக் இக்கும்பலின் தலைவன். இவன் ஓர் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் புரோகிராம் இன்ஜினியராக பணியாற்றிய வன். ஆனால் இவர்களில் சாப்ட் வேர் இன்ஜினியரான அன்சர் என்பவர்தான் அதிக திறமை கொண்டவன். ஆனால் இந்தியன் முஜாஹிதீனின் செயல் வீரரான ரோஷன் கான் என்கிற ரியாஸ் பட்கல்தான் இ.மெயில் அனுப்பியதற்கான முழு திட்டத்தையும் கொடுத்தவர் என மும்பை குற்றப்பிரிவின் இணை ஆய்வாளர் ராகேஷ் மரியா 26 செப்டம்பர் அன்று கூறினார். காவல்துறையின் கூற்றுப்படி இந்த அமைப்பிற்கு பக்கபலமாக இருப்பது ஹாஜியும், லஷ்கரேதய்பாவும் தான். (தி டைம்ஸ் ஆப் இந்தியா, புனே, 25 ஆகஸ்டு 2008; சாகல், புனே, 27 ஆகஸ்டு 2008)

(5) அஹமதாபாத் மற்றும் கொல்லைதாபாத்தில் குண்டு வைத்தவர் களையும், சூரத்தில் குண்டு வைத்தவர் களையும் கைது செய்துவிட்டதாக மும்பை காவல்துறை 6 அக்டோபர் 2008 அன்று கூறியது. புனே, மங்களூர், மும்பையை சார்ந்த சந்தேகத்திற்குரிய 11 இந்தியன் முஜாஹிதீன் நபர்களை கைது செய்ததாகவும் அவர்களில் மூவர் நாட்டையே உலுக்கிய இ.மெயிலை அனுப்பிய வர்கள் என காவல்துறை அறிவித்தது. கைது செய்யப்பட்ட மூவரும் சமுதாயத்தில் நல்ல மதிப்புள்ள மற்றும் படிப்பறிவு கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

இவர்களுள் புனேயை இருப்பிடமாகக் கொண்ட முஹம்மத் மன்குர் பீர்பாய் என்பவன்தான் மும்பையின் மூன்று இடங்களுக்கு அனுப்பப்பட்ட இ.மெயில் படிவத்தை தயாரித்தவன். இவன் யாகூ (Yahoo) நிறுவனத்தில் தலைமை சாப்ட் வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவன். மற்ற இருவர்கள்

முறையே முபின் ஷேக், இவர் ஐ.டி.நிறுவனத்தில் முத்த தொழில்நுட்ப ஆலோசகர், ஆசிப் பசிர் ஷேக் என்கிற மேஹமுத் மெக்கானிக்கல் இன்ஜினியர். இருவரும் புனேயைச் சார்ந்தவர்கள்.

செப்டம்பர் 23-ல் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீனை சார்ந்த ஐந்து நபர்களை விசாரித்ததில் மேற்சொன்ன 11 பேர் பற்றிய தகவல்கள் கிடைத்தன என மும்பை குற்றப்பிரிவு காவல்துறையின் இணை ஆய்வாளர் ராகேஷ் மரியா கூறினார். இரண்டு துப்பாக்கி, 45 குண்டுகள், குண்டு துளைக்காத கவசம், 6 மடிக்கணினி, தகவல் தொடர்பு சாதனம் மற்றும் ரூ.11,50,000 ஆகியவை. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. (தி டைம்ஸ் ஆப் இந்தியா, புனே மற்றும் சாகல், புனே 7 அக்டோபர் 2008)

(F) கென் ஹேவுட்டின் தீவர பயணம்

(1) விசாரணை நடந்து கொண்டிக்கும்போதே, 18 ஆகஸ்ட் 2008 அன்று திங்கள் அதிகாலை டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து அமெரிக்கா விற்கு கென் ஹேவுட் திடீரென புறப்பட்டு சென்றார். விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே கூறினார். திங்கள் கிழமை விசாரணைக்கு வருவதாகக் கூறிவிட்டு அன்றே கிளம்பிவிட்டார் என அவர் கூறினார். கென் ஹேவுட்டை கவனிக்காமல் விட்டதில் டெல்லி ஏர்போர்ட்டில் தவறு நடந்துள்ளதாக தெரிகிறது. அவரை கண்காணிக்கும்படி அறிவிப்பை ஏற்கனவே இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் இமிக்ரேஷன் பிரிவிற்கு அனுப்பி

விட்டதாகவும், வெளிநாட்டு வட்டார பதிவு அலுவலகத் திற்கும் இதை தெரியப்படுத்திவிட்டதாகவும் மும்பை காவல் துறை கூறியது. இதைப் பார்க்கும்போது இந்திய அரசாங்கம் அவரை நாட்டை விட்டு அனுப்பி விட்டதா என யுகங்கள் எழு வழிவகுக்கின்றன. (தி டைம்ஸ் ஆப் இந்தியா, புனே மற்றும் சாகல், புனே 19 ஆகஸ்ட் 2008)

(2) கென்னத் ஹேவுட் தமிழ் விடப்படுகிறார்: உண்மை கண்டறியும் சோதனையிலும், மூன்றாவது சோதனையிலும் குற்றம் செய்ததாக நிருபணம் ஆகாததால் கென்னத் ஹேவுட்டை கவனிக்கும்படி அனுப்பிய அறிவிப்பை ரத்து செய்ய தீவிரவாத எதிர்ப்பு படை முடிவு செய்துள்ளது. (டெம்பி சாகல், புனே, 21 ஆகஸ்ட் 2008)

(3) ஹேவுட் தகவல் தொடர்பு துறையில் வல்லுநர் என்பதைவிட அவர் ஒரு சிறந்த போதகர் என்று உளவு நிறுவனங்கள் கூறின.

(4) அவர் தப்பி சென்றதற்கு காரணம் தீவிரவாத தடுப்பு படை தன் மேல் நடத்தவிருந்த நார்கோ சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகத் தான் நாடு கடந்துள்ளார் என்ற பொதுவான கருத்துகளை ஊடகங்கள் கூறி வருகின்றன. (தி டைம்ஸ் ஆப் இந்தியா, புனே, 12 செப்டம்பர் 2008)

(5) கிட்டத்தட்ட ஒரு மாதத்தை தன்னுடைய சொந்தநகரமான அரிசோனாவில் கழித்த பிறகு ஹேவுட் புதன்கிழமை நடு இரவில் மும்பையில் (11 செப்டம்பர் 2008) இறங்கினார்.

சிமியை தடை செய்யும் மிரச்சனை

6 ஆகஸ்ட் 2008-ல் சிமி சிறப்பு நீதிமன்றம் (Tribunal For SIMI) சிமியின் மீதான தடையை நீக்கியவுடன்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மீது தடை போட்டது. குஜராத் காவல்துறை நாட்டின் மற்ற மாநில காவல்துறையினருடனும் மத்திய உளவுத் துறையுடனும் (IB) ஒருங்கிணைந்து அஹ்மதாபாத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னிருந்த அடிப்படைவாத இயக்கங்களின் தொடர்பை வெளிக் கொணர செய்த முயற்சிகளை உச்ச நீதிமன்றம் பார்த்து உள்ளது. “சிமியும்” அதன் தொடர்பு இயக்கமான “இந்தியன் முஜாஹித்தீன்” இயக்கத்தினரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருப்பதை, இவ்வழக்கின் விசாரணை “பலமான சாட்சியத்துடன்” தந்தது. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, புனே, 21 ஆகஸ்ட் 2008)

H) முக்கியமான ஒட்டகைள், தவறுகள், குறைபாடுகள் மற்றும் சந்தேகங்கள்

விசாரணையின் போது கண்டறியப்பட்ட சில துப்புகளை பின்தொடராமலேயே இவ்வழக்கு உடனடியாக கண்டறியப்பட்டது (முடிக்கப்பட்டது) ஆச்சரியத்தை அளிக்கிறது. சாதாரண மனிதர்களின் இயற்கையான ஆர்வத்தை திருப்பதிபடுத்தும் பொருட்டு, உளவு நிறுவனங்கள் அந்த துப்புகள் என்ன ஆனது என்று அறிவிக்க வேண்டும். மேலும் இவ்வழக்கினைப் பற்றிய சில நியாயமான தர்க்காரீதியான சந்தேகங்களையும் தீர்க்க வேண்டும். சந்தேகங்கள் பின்வருமாறு :-

1. தலசேரி நாகாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி.வி (CCTV)

தகவல் மிக முக்கியமான ஆதாரம். ஆனால் ஏடி.எஸ் ஆல் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்குகள் (HARD DISKS இது CCTVஇல் விழும் காட்சிகளைப் பதிவு செய்யும் பொருள்) திருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஹார்ட் டிஸ்குகள் தானாக பழுதடைந்ததா அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்டதா என்பது குறித்து ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும். ஏடி.எஸ் மற்ற விஷயங்களுடன் சேர்த்து பின் வருவனவற்றையும் விசாரிக்க வேண்டும்.

i) ஜூலை 9 மற்றும் 20ம் தேதிகளில் CCTV வேலை செய்து கொண்டிருந்ததா?

ii) நாகாவில் அந்த இரண்டு நாட்களில் கடந்து சென்ற மற்ற வாகனங்களின் காட்சிகள் பதிவாகி உள்ளதா?

iii) அந்த சி.சி.டி.வி. கேமராவை இயக்கிக் கொண்டிருந்தது யார்? காவல்துறையினரா அல்லது நாகா சுங்கச்சாவடி ஊழியர்களா?

iv) தானே காவல்துறையினர் எப்பொழுது இந்த சிசிடி.வி கேமரா வேலை செய்யவில்லை என்ற புகாரை பெற்றனர்? அந்த புகாரின் பதிவு அறிக்கை (Record) ஏதும் உள்ளதா? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

v) நாகா சுங்கச்சாவடியுடன் தொடர்புள்ள சாதாரண ஊழியர் விருந்து முக்கிய ஒப்பந்தாரர் வரையாராவது ஏதாவதோரு மத சார்பான இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்களா?

1. மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இந்த விசாரணைகள் தற்போது கண்டிப்பாக செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆம் என்றால் அந்த விசாரணையில்

என்னென் பட்டுள்ளன?

கண்டுபிடிக்கப்

2.கார் திருட்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சில நபர்கள் விசாரணையில் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட கார்கள் தலசேரி நாகா சுங்கச்சாவடியில் ஜூலை 9 மற்றும் 20ல் கடந்து சென்றதாக கூறியுள்ளனர். (திடைமஸ் ஆஃப் இந்தியா, புனே, 1 ஆகஸ்ட் 2008) கைது செய்யப்பட்ட நபர்கள் யார்? அவர்களுக்கு அடுத்து நேர்ந்தது என்ன? தீவிரவாதிகளைப் பற்றி வேறு என்ன தகவல்களை அவர்கள் கொடுத்தார்கள்?

3.காவல்துறையினரால் குரத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட 27 குண்டுகளின் வெடிக்கச் செய்யும் பொருட்களின் (DETONATORS) மூலங்கள் தோல்பூரை அடிப்படையாகக் கொண்ட RECL -ஐ சேர்ந்தது என சந்தேகிக்கப்படுகிறது. அதன் மீது மேற்கொண்டு என்ன விசாரணை செய்யப்பட்டது? என்ன கண்டறியப் பட்டது?

4.அதேப் போல் வெடிப் பொருட்களுக்கும் (Detonators) ஆந்திராவைச் சேர்ந்த ஏபி.எக்ஸ்பிளோசிங் பிரைவேட் லிமிடெட் (A.P. Explosive (P) Ltd) என்ற கம்பெனிக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது?

5.குண்டுவெடிப்பில் சில கேஸ் சிலிண்டர்கள் உபயோகப் படுத்தப் பட்டதைப் பற்றி அஹ்மதாபாத் தினுடைய கண்டறியும் குற்றப்பிரிவு (Ahmedabad Detection of Crime Branch - DCB) விசாரித்துக் கொண்டிருந்தது. அவ்விசாரணையில் வெளிவந்தது என்ன?

6.தொலைக்காட்சி சேனல்களுக்கு இன்னும் பல குண்டுகள் வெடிக்கும் என

மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய தீபக் பாண்டே என்பவன் 31 ஜூலை 2008-ல் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். அவனுடைய தொடர்பு பற்றியும் அவனுடைய கூட்டமைப்பு பற்றியும் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது?

7.கண்ணால் பார்த்த சாட்சி ஒருவரின் வர்ணனையின் அடிப்படையில் குஜராத் காவல்துறையினர் மூன்று குற்றவாளிகளின் சித்திரங்களை (Sketches) தயார் செய்தனர். இச்செய்தி 2 ஆகஸ்ட் 2008 அன்று Rediff.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீண்டும் 7 ஆகஸ்ட் 2008 அன்று திஸ்டேட்மேன் (மும்பை) பத்திரிகை, குஜராத் காவல்துறையினர் குண்டு வெடிப்பை விதைத்ததாக சந்தேகப்படும் குற்றவாளிகள் மூவரினுடைய நான்கு சித்திரங்களை (sketches) வெளியிட்டதாக கூறி தனது பத்திரிகையில் வெளியிட்டது. ஒரே செய்தி தான் இருமுறை வெளியிடப்பட்டதா அல்லது குஜராத் காவல்துறையினர் தங்களுடைய பழைய சித்திரங்களை திரும்பப் பெற்றுக் கொண்டு புதிய சித்திரங்களை வெளியிட்டனரா என்பது தெளிவாகவில்லை? இரண்டாவது தான் சரி என்றால் காவல் துறையினரை அவ்வாறு செய்யவைத்தது எது? முதலில் வெளியிடப்பட்ட சித்திரங்களுக்கும் இரண்டாவது வெளியிடப்பட்ட சித்திரங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்ததா? அல்லது இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவையா? அல்லது பின்னால் வரையப்பட்ட சித்திரங்கள் IB என்ற மத்திய உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் முன் தீர்மானித்து வைத்துக் கொண்டு கொடுத்த வர்ணனையின் படித்தயாரிக்கப்பட்டதா?

8.ஐ.பி.யும் குஜராத் காவல் துறையினரும், மஹாராஷ்ட்ரா

காவல்துறையினரும் இவ்வாறான தவறான ஒரு சோதனை விசாரணையை தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர் பல்வேறு கதைகளை முயற்சி செய்த பின்னர் முஃப்டி அபுல் பஷர் கதையில் வந்து நின்று விட்டது தெரிகிறது. இக்கதையினை குஜராத்தின் காவல் துறை துணை ஆணையர் பிசிபாண்டே அவர்கள் உடைகங்களுக்கு அறிவித்தார்கள். இவ்வழக்கு முற்றிலுமாகக் கண்டறியப் பட்டுள்ள தாக அவர் கூறினார். ஆனால் இவ்வழக்கு எவ்வாறு கண்டறியப் பட்டது என்பது இன்னும் மாயமாகவே உள்ளது. கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ரியாஜுத்தின் மூலமாகவோ அல்லது பருச்சில் கைது செய்யப்பட்ட சாஜித் மன்குரி மூலமாகவோ அல்லது சில இடங்களில் கைப்பற்றப்பட்ட செல்போன் அட்டைகளின் வழியாகவோ இவ்வழக்கின் புதிர் விடுவிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. காவல் துறையினர் இச்சம்பவங்களின் தேதியை கொடுக்காததனால், இச்சம்பவத்தில் எந்த சம்பவம் முதல் சம்பவமாக இருந்து இவர்களுடைய கண்டுபிடிப்பிற்கு உதவியது என்று கூற முடியாது. செல்போன்களின் சிம் கார்டுகளைப் பற்றிய கதைகள் புரியாத புதிராக உள்ளது. “ஜந்து பீரிபெய்ட் சிம் கார்டுகள் ஒரே நேரத்தில் வாங்கப்பட்டன. அதில் பல்வேறு PCO-க்களில் இருந்து அழைப்புகள் பெற மட்டும் பட்டன. அந்த சிம்களில் இருந்து அழைப்புகள் ஏதும் செய்யப் படவில்லை. குண்டு வெடிப்பு நடந்த அன்று திடீரென்று எல்லா செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டது. ஓர் ஆரோக்யமான ஆதாரமாகி விட்டது” என காவல் துறையினர் கூறினர். வழக்கத்திற்கு மாறான சில விவரங்களை கண்காணித்ததில் காவல்துறையினர் அந்த கும்பலை அவர்களுடைய

செல்போனை வைத்து கண்டுபிடித்தனர் என ஒரு பத்திரிக்கை கூற மற்றொரு பத்திரிக்கையோ ஓர் இடத்தை காவல்துறையினர் ஆய்வு செய்த போது இந்த சிம்கார்டுகளை கண்டுபிடித்ததாக கூறியது.

ஓர் அனுபவமுள்ள காவல் அதிகாரியாக இதில் எது முதலில் வந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிம்கார்டுகள் முதலில் கைப்பற்றப்பட்டு பின்னர் அதை ஆராயும் போது அவை ஒரே நேரத்தில் வாங்கப்பட்டு குண்டு வெடிப்புக்கு பின்னர் உடனடியாக அணைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது இதற்கு மாற்றமாக அதாவது இந்த கார்டுகள் அணைத்தும் ஒரே நேரத்தில் வாங்கப்பட்டதும் மற்ற விஷயங்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதா? ஒரு வேளை இந்த கார்டுகள் தான் முதலில் கைப்பற்றப்பட்டன என்றால் எந்த இடத்திலிருந்து இந்த கார்டுகள் கைப்பற்றப்பட்டன அந்த இடத்தைப் பற்றி காவல்துறைக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி எழுகிறது. மேலும் காவல்துறையினர் கண்காணித்த வழக்கத்திற்கு மாற்றமான அந்த விவரம் என்ன என்பதும் தெளிவாகவில்லை. எந்த தகவல்கள் இந்த குண்டு வெடிப்பின் சூத்ரதாரிகளிடம் காவல்துறையினரை கொண்டு சென்றன; என்னென்ன தகவல்கள் காவல்துறையினருக்கு தற்செயலாக கிடைத்தன; என்னென்ன தகவல்களை காவல்துறையினர் பிரயர்த்தனப்பட்டு சல்லடை போட்டு சலித்து எடுத்தனர். மேற்சொன்ன இந்த கேள்விகளுக்கு திருப்தியான பதில் அளிக்கப்படும் வரை காவல்துறை (ஐபி என்று வாசிக்கவும்) யாராலும் நம்பப்பட மாட்டாது. குறைந்த பட்சம் நீதிமன்றம் கூட நம்பாது.

தொடரும்

புதுக்கப்படை அக்கரி: டாக்டர்க்ப்படை ஜாலாறு :

பெய்ந்திலிந்தி இஜந்சல் வரை !!!

**காரு: பாக்டீ. ஸ்ரீங்கிளி
தமிழ்வாழ்வு : மு. கலை புவனச்சு**

அவர்கள் உயிர் அவ்வளவு தானாம்

காட்லா வழி நான் கொடுத்து விட்ட கடிதம் எந்த லண்டன் பத்திரிக்கையிலும் வர வில்லை லண்டன் ஸ்டேமென், என்ற பத்திரிக்கையைத் தவிர.

ஷல்ரா, ஷத்திலாவில் நடந்த குரும் நிறைந்த கொலையை நான் மிகவும் சுருக்கமாகத்தான் சொல்லி இருந்தேன்.


விளக்கமாய்ச் சொல்லி இருந்தால் அஃது மிகப் பெரியதோரு கடிதமாக நீண்டிருக்கும். அதைக்காட்டியே பிரசரிக்க மறுத்திருப்பார்கள்.

என் கடிதத்தைப் பிரசரிக்க முடியாது என்று சொன்னவர்கள் சொன்ன காரணம் என்னை மிகையாக வருத்திற்று.

அதுதான் அந்த கடிதத்திற்கு news value செய்தி அந்தத்திற்கு இல்லையாம்.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை பட்டப்பகலில் கொலை செய்து புல்டோசர்களைக் கொண்டு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகச் செய்தது செய்தி அந்தத்தைப் பெறும் தகுதி பெற வில்லையாம், லண்டன் பத்திரிக்கைகளுக்கு, என்னே பரிதாபம்!

முஸ்லிம்களின் உயிர்களை இவர்கள் எப்படி மதிப்பிடுகின்றார்கள் என்பது தான் இதில் முக்கியம்.



இதனால் எனக்கு லண்டன் பத்திரிக்கைகள் மீது மட்டுமல்ல நான் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தின் மீதும் வெறுப்பு வந்தது.

நான் கொண்ட விரக்தி மெல்ல, மெல்ல என் உடல் நலத்தை பாதிக்கத் தொடங்கியது.

எனக்கு காய்ச்சல் உடல் உஷ்ண நிலை அதிகரித்தது.

மன உளைச்சல் அதனால் தூக்கம் வரவில்லை

சிரமங்களுக்கிடையே என்னையே நான் தேற்றினேன்

ஆமாம்! என் உடல் நிலைத் தேறிட வேண்டியதன் அவசரத்தையும் அவசியத் தையும் உணர்ந்தேன்.

நான் வாழ்ந்தாக வேண்டும்

இந்த மக்களுக்கு இயன்றமட்டும் மருத்து உதவிகளைச் செய்தாக வேண்டும் அத்தோடு இஸ்ரேலிய இராணுவம் நடத்திய கொலைகளின் eyewitness கண்ணால் கண்ட சாட்சியமாகவும் இருந்தாக வேண்டும்

ஒரு சிறந்த இலட்சியம் இருப்பதால் வாழ்ந்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இப்படியெல்லாம் என்னை தேற்றிக் கொண்டு நான் உடல் நிலையைக் கவனிக்கத் தொடங்கி னேன். காய்ச்சலிலிருந்து வெளியே வந்தேன்.

ஷாப்ரா, ஷத்திலா முகாம்களுக்கு அதாவது இஸ்ரேலிய இராணுவம் அப்பாவிகளை நிராயுதபாணிகளை கொலை செய்த கொலை களத்திற்கு அடிக்கடிப் போகக் கூடாது என்றே நினைத்தேன்.

ஆனால் என் மனம் ஏனோ என்னை உந்தித்தள்ளியது நான் காய்ச்சலிலிருந்து விடுபட்டவுடன் அதை நோக்கியே நகர்ந்தேன்.

அங்கே கண்ட காட்சிகள் என் மனதை அழுத்தியது. உயிர் தப்பியவர்கள் தங்கள் கைகளில் கிடைத்தவற்றை யெல்லாம் கொண்டு குடில்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

பயங்கரமான மன அழுத்தங்களுக்கிடையே அந்த மக்கள் காட்டிய நம்பிக்கை நெஞ்சுரமும் எனக்கு புதுத் தெம்பை தந்தது.

இன்னும் வாழ முடியும், இடிபாடு களுக்குடையேயும் வாழ முடியும் என்று காட்டிய அந்த மக்களுடன் இருப்பதில் உண்மையிலேயே உணர்ச்சி பெற்றேன்.

வாழ்க்கையில் விரக்கி வயப் பட்டவர்கள் இந்த மக்களிடமிருந்து நிரம்ப பாடங்களைப்படிக்கலாம்

சில நாழிகளை அந்த முகாம்களில் துளிர்த்த முகங்களுக்கிடையே செலவிட்டு விட்டு அவர்களுக்கும் ஆறுதலை சொல்லி நானும் ஆறுதலைடந்து காஸா மருத்துவமனை நோக்கி நகர்ந்தேன்.

என் மனதில் ஆயிரம் என்ன அலைகள். சில அலைகள் என்னைச் சுருட்டிப்போட முயன்றன. சில அலைகள் என்னை எழுச்செய்தன.

இந்த அலைக்கழிப்புக்களுக் கெல்லாம் ஆளாகாமல் அஜீசா, ஹாலித் உம்முவாலில் ஆகியோர் தங்கள் பணிகளைத் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆமாம்! காஸா மருத்துவமனையில் அடுத்தடுத்த மாடிகள் மருத்துவமனையாக இயங்கத்தொடங்கி இருந்தன.

இந்த பெண்கள் காட்டிடும் வீரமும் வைராக்கியமும் என்னுடைய உடலில் ஏதோ ஒரு புதுவலிவையும் பொலிவையும் பாய்ச்சியதாக உணர்ந்தேன்.

இந்த பெண்களோடு இருப்பதிலும் இவர்களோடு வாழ்வதிலும் எனக்கோர் ஆகும் திருப்தி.

நான் என் கடமையை நிறைவேற்றிடத் தொடங்கினேன்.

அறுவை சிகிச்சை அறைக்குச் சென்றேன். அறுவை சிகிச்சைகளைத் தொய்வின்றி தொடர்ந்தேன்.

72 சிறிய பெரிய அறுவை சிகிச்சையை செய்து முடித்தேன். உடல் தளரும் போது மருத்துவ மனையில் சில மனித்துளிகள் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

அத்தனை அறுவையின் போதும் தாதி பெண்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிட வேண்டியதாயிற்று. அதனால் அவர்கள் வெறுப்படைந்தார்கள்.

வெ வி ந ா ட டி லி ரு ந த மருத்துவர்களில் சிலரும் இதில்

வெறுப்படைந்தார்கள். அதனை என்னிடம் நாகுக்காகச் சொல்லிடவும் செய்தார்கள்.

நான் அதைப்பற்றிக் கவலைப் படாமல் ஒரு வெறியோடு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தேன்.

காஸா மருத்துவ மனையில் மேல் தளத்தில் ஷாப்ரா, ஷத்திலா முகாம்களில் தங்கிட முடியாதவர்கள் வந்து தங்கி இருந்தார்கள்

அவர்கள் ஏற்ததாழ அந்த இடத்தை நிரந்தரமாக தங்களதாக ஆக்கிக் கொண்டார்கள்.

இடிபாடுகளிலிருந்து காஸா மருத்துமனையை எழுப்பி கோடுரம் போல் அதனை வளர்த்த அல்லோ ஹாலீத், உம்மு வாலீத் ஆகியோர் இதனை கண்டு கொள்ளவே இல்லை. மட்டுமல்ல அந்த மக்களைத் தங்களால் இயன்ற அளவு உபசரிக்கவும் செய்தார்கள். ஆனால் மேலை நாடுகளிலிருந்து இங்கே பணி செய்ய வந்தவர்களுக்கு இங்கு கிஞ்சிற்றும் பிடிக்கவில்லை.

அவர்கள் இன்னும் தங்கள் நாட்டில் மருத்துவமனைகள் எப்படி இயங்கினவோ காஸா மருத்துவமனையும் அதேபோல் இயங்கிட வேண்டும் என எதிர்பார்த்தார்கள்.

ஆதலால் அவர்கள் மேல்தளத்தில் தங்கி இருப்பவர்களை விரட்டியே ஆக வேண்டும் என முடிவு செய்தார்கள் போலும்

ஒரு நாள் என்னோடு வேலை செய்யும் ஒரு மருத்துவ பெண்மணி என்னிடம் வந்து “மேலே கிடக்கும் கூட்டத்தை நீ கொஞ்சம் வெளியே துரத்த மாட்டாயா?” எனக் கேட்டாள்.

அந்த மக்களை ஏதோ பதர்களைப் போல் அவள் பேசிடத் தொடங்கியது எனக்கு மனதில் நறுக்கென்று குத்தியது.

நான் அவளிடம் “உன்னைத்தான் அதற்கு பொறுப்பாளராக போட்டிருக் கின்றார்கள் என்றால் நீயே போய் அவர்களை துரத்து. என்னைப் பொறுத்தவரை அவர்கள் இங்கே தங்குவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன.”

“லண்டனில் காச நோயாளிகளை வெளி நோயாளியாகவும் நடத்திட முடியும். ஏனெனில் லண்டனில் எல்லோருக்கும் தங்களுக்கென வீடுகள் இருக்கின்றன.”

“அவர்கள் அங்கே சென்று தங்கலாம். தேவைப்படும் போது மருத்துவ மனைக்கு வந்து மருத்துவம் பெற்றுச் செல்லலாம்.”

“ஆனால் இந்த மக்களுக்கு அப்படி ஏதுமில்லை! நீ அவர்களை ஜெருசலத்திற்கு அனுப்ப முடியும் என்றால் அனுப்பு. உன்னைப் போன்றவர்களின் உதவிகள் இல்லாமலே அவர்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள்.”

“அவர்களை துரத்த வேண்டும் என என்னிடமே சொல்ல வந்து விட்டாயா? உனக்கு என்ன திமிர்? நீ ஒரு முட்டாள் (patronising bastard) மனச்சாட்சியே இல்லாதவள். வெட்கங்கெட்டவள். அவர்களை எப்படி நீ கூட்டம் என ஏதியம் பேசுவாய் இங்கிருந்து போய்விடு.

இப்படி என் வாய்க்கு வந்தபடி அவளை வைதுவிட்டேன்.

அவள் வந்தது தெரியாமல் ஒடிவிட்டாள்.

ஆனால் அவள் சம்மா விடவில்லை. காஸா மருத்துமனை, செஞ்சிலுவை சங்கம், செம்பிறைச் சங்கம் இப்படி எல்லா இடமும் விஷயத்தைப் பரப்பிக் கொண்டே இருந்தாள்.

மறுநாள் மருத்துவமனை முழுவதும் இந்தச் செய்தியே வலம் வந்து கொண்டிருந்தது.

என்னுடைய நாவால்
பாதிக்கப்பட்டவள் ஒரு பெரும்
கலாட்டா செய்து கொண்டிருந்தான்.

எல்லோரும் என்னை bloody
“முரட்டு அவள்” என்று பேசிட
தொடங்கினார்கள்

இரண்டொரு நாளில்
மருத்துவமனை முழுவதும் அப்லோல
கல்லோலப்பட்டது

அதனால் சில கொடிய விளைவுகள்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்
தொடரும்

காஸா பகுதிக்கு மறுவாழ்வு.

காஸா பகுதி முஸ்லிம்களே
சிரியுங்கள் அல்ஹம்துல்லாஹ்!

சிரித்துக்கொண்டே இருங்கள்!!

பாலஸ்தீனின் காஸா பகுதிகள்
தண்ணீர் இல்லை!

மின்சாரமில்லை!

உணவுப்பொருட்களுமில்லை!

வேலையுமில்லை

சாதாரண தலைவலி, கால்
வலிகளுக்கு கூட மருந்துகள்
கிடைப்பதில்லை. ஆனால் யூதர்களின்
தாக்குதல்கள் மட்டும் தொடர்ந்து
கொண்டே இருந்தன.

காஸாவின் சிறிய நிலப்பரப்பில் 15
லட்சம் முஸ்லிம்கள் அடத்தியாக வாழ்ந்து
கொண்டிருந்ததால் ஒவ்வொரு குண்டு
வீச்சிலும் அவர்கள் பிணக்குஞ்றுகளாகக்
குவிந்தனர்.

எப்போது கபர்ஸ்தான்களில்
குழிபறித்தாலும் கூட்டம் கூட்டமாக
ஜனாஸாக்களை அடுக்க வேண்டும் என்ற
அவலம்!

இதுவே வாழ்க்கை என்றாகி விட்டது
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு!

உலகமெங்கும் வாழ்ந்த முஸ்லிம்
களால் இந்த மக்கள் மீது அனுதாபப்பட
முடிந்ததே அல்லாமல் எந்த உதவியையும்
செய்திட இயலவில்லை.

காரணம் உதவிகள் அவர்களைச்
சென்று சேராது. யூதர்கள் அவர்களைச்
சுற்றி அப்படி அரண்களை எழுப்பி
உள்ளார்கள். அவர்களுக்கு எகிப்து நிரம்ப
உதவி செய்திருக்க இயலும். ஆமாம்
எகிப்திற்கும் காஸா பகுதிக்கும் எல்லையாய்
அமைவது ராஃபா பகுதி

இந்த பகுதி வழியாக அவர்கள்
எகிப்திற்குள் வந்திடலாம். அங்கே
அவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் ஆனால்
எகிப்து அந்தப்பகுதியைச் சுற்றி மதில்
சுவர்களைக் கட்டி வளைத்துப்
பிடித்துக்கொண்டது.

ஆனால் 2010ம் ஆண்டு எகிப்தில்
எழுந்த இஸ்லாமியப் எழுச்சி இஸ்லாத்தை
இலட்சியமாகக் கொண்டவர்களை அங்கே
ஆட்சியிலே அமர்த்தியது. அதாவது
இஹ்வானுல் முஸ்லிமுன் இயக்கம்
ஆட்சிக்கு வந்தது.

காஸா பகுதியை ஹமாஸ் என்ற
இயக்கம் ஆட்சி செய்து வருகின்றது.
அதுவும் இஸ்லாத்தை இலட்சியமாகக்
கொண்டவர்களின் ஆட்சிதான். இந்த
இரண்டு இயக்கங்களும் இமாம் ஹஸன்

அல் பன்னா ஷஹீத் அவர்களின் ஆக்கந்தான். (அல்லும்துவில்லாஹ்)

இஹ்வான்கள் என்ற இலட்சிய செல்வங்கள் ஆட்சிக்கு வந்ததும் காஸா பகுதி மக்களின் அவலம் போக்கிடும் அளவில் காஸா பகுதிக்கும் எகிப்திற்கும் இடையே இருந்த சுவற்றை இடித்தார்கள். ராஃபா பகுதி வாசல்கள் திறந்தன. எகிப்தின் எல்லா பகுதிகளும் காஸா பகுதி மக்கள் எல்லோருக்கும் என அறிவித்தார்கள். காஸா பகுதி மக்களின் ஜம்பது ஆண்டு கால அவலங்கள் அகன்றன.

ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் நாள் காஸா பகுதி மக்களுக்கோர் நெருக்கடி.

எகிப்தின் இராணுவத்தினரை சிலர் திடீரென தாக்கிக் கொன்று விட்டார்கள். இதனால் எகிப்தில் எழுந்த அதிருப்தியை அடக்கிட ராஃபா பகுதியை எகிப்து முடிவிட்டது.

அன்பார்ந்த வாசர்களே!

ஷாப்ரா ஷத்திலாவில் அகதிகள் முகாமில் பாலஸ்தீனிலிருந்து விரட்டப் பட்ட 24000 பேரைக் கொலை செய்தார்கள் இஸ்ரேலிய இராணுவத்தினர் இதற்காகவே ஷாப்ரா ஷத்திலா என்ற இடங்கள் இருக்கும் மேற்கு லெபனான் (பெய்ருத்தை தலை நகரமாகக் கொண்ட லெபனானை) ஆக்கிரமித்தது இஸ்ரேல்

இந்த ஆக்கிரமிப்பிற்கு முழு அளவில் உதவி செய்தது அமெரிக்கா.

ஆக்கிரமித்தபின் ஷாப்ரா ஷத்திலா முகாம்களிலிருந்து ஆண்களையெல்லாம் வெளியேற்றிட வேண்டும் என அடம் பிடித்தார்கள் இஸ்ரேலியர். அப்போது இந்த அகதிகள் முகாம்களிலிருந்த ஆண்களிடம் நீங்கள் தாரளமாக வெளியேறலாம் நீங்கள் விட்டுச் செல்லும் பெண்களையும்

இதனால் மீண்டும் அந்த மக்களை அவலங்கள் பீடிக்க தொடங்கின. உலக முஸ்லிம்கள் இஃவானுல் முஸ்லிமுன் இயக்கத்தவர்களிடம் ராஃபா எல்லையை மீண்டும் திறக்க வேண்டினார்கள்.

அதே போல் ஹமாஸ்! தங்கள் எகிப்திய சகோதரர்களிடம் எகிப்தின் இராணுவத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அது வரை காத்திராமல் ராஃபா பகுதியைத் திறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.

அதற்கிணங்க அதே ஆகஸ்ட் 25ம் நாள் முதல் வழி திறந்தது. சிறிது காலம் கடவு சீட்டுகளுடன் வந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதி மக்களின் வெளி உலக சுதாகள் மீண்டும் திறந்தன. தொடரட்டும் இந்த சகோதரத்துவம்! பரவட்டும் உலகெங்கும்!

The Hindu-aug27-2012p13

குழந்தைகளையும் நாங்கள் காப்பாற்றி விடுவோம் என வாக்குகுறுதிகளை வழங்கியது அமெரிக்கா.

இதற்கு பக்கபலமாக அமெரிக்க போர் கப்பல்களையும் ஷாப்ரா ஷத்திலா இருக்கும் லெபனாக்குப் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா.

ஆனால் ஆண்களைல்லாம் அகற்றப்பட்ட பத்து நாள்களுக்குள் தன்னுடைய போர்க்ப்பல்களை அங்கிருந்து அகற்றிவிட்டது அமெரிக்கா!

பின்னர் இந்தப் படுகொலைகள் நடந்தன.

அப்போது இந்தப் படு கொலைகளுக்கு ஏரியல் ஹோரோன் என்ற இஸ்ரேலிய இராணுவ அமைச்சர்தான் மறைமுகப்பொறுப்பு என்றொரு அறிக்கையை சமர்பித்தார்கள் இஸ்ரேலியர்கள்.

உண்மையை சொன்னால்
அவர்களே ஒத்துக் கொண்டிருக்
கின்றார்கள் ஆனால் அவர்களைத்
தண்டிக்க உலக நீதிமன்றங்கள் வரவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை கணத்துக்கூடு
காட்டிடவில்லை.

பின்னாளில் சர்வதேச அளவில் ஒரு
விசாரணை நடைபெற்றது. அந்த
விசாரணையை ஐயர்லாந்தை சார்ந்த சீன்
மேக் பிரைடு என்பவர் 1982இல்
நடத்தினார் உலக நாடுகளின் சார்பில்.

இந்த விசாரணை ஷாப்ரா ஷத்திலா
படுகொலைகளுக்கு இஸ்ரேல் தான்
நேரடியாகப் பொறுப்பு எனக் கூறிற்று.
ஆனாலும் இன்றளவும் இந்த விசாரணை
கமிஷன் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல் மீது
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமெரிக்காவின் சட்டைப்
பைக்குளிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை
ஷாப்ரா ஷத்திலாவில் நடந்தது ஒரு
கிரிமினல் கூட்டுக்கொலை எனக்
கூறியதோடு நிறுத்திக்கொண்டது.

காலம் முழுவதும் இஸ்ரேல் இந்தக்
கூட்டுக்கொலைகளை கிருஸ்தவ
தீவிரவாதிகள் தாம் செய்தார்கள் எனப்
பொய் சொல்லி வந்தது. இதனை உலகில்
யாரும் நம்பிடவில்லை. ஆனால் நாம்
இஸ்ரேலையே நேரடியாக் குற்றம்
சாட்டியிருந்தோம்.

அமெரிக்காவின் தற்போதைய பொய்!

இன்றைய நாள்களில் உலகெங்கிலும்
வாழும் மூஸ்லிம்களின் கோபத்தைச்
சம்பாதித்துள்ளது அமெரிக்கா!

ஷபாரா ஷத்திலா படுகொலையின்
30 ஆம் ஆண்டு நிறைவை ஓட்டி (1982-
2012) இந்த கூட்டு கொலைகள் நடந்த
இடத்திற்கு உலக மூஸ்லிம்கள் சென்று
வருகின்றார்கள். அமெரிக்க யூத சதியை
உலகரிய செய்ய.

வெள்ளமென பெருக்கெடுத்து ஓடின
இந்த செய்திகள். இஃது அமெரிக்காவின்

மேலுள்ள வெறுப்பை இன்னும்
இறுக்கமாக்கியது.

பதறிய அமெரிக்கா இப்போது ஒரு
பொய்யை ஆய்வறிக்கை என
வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் 1982களில்
இஸ்ரேல் ஷாப்ரா-ஷத்திலா விஷயத்தில்
அமெரிக்காவை ஏமாற்றி விட்டதாகக்
கூறியுள்ளது.

அன்று 1982 இல் ஷாப்ரா
ஷத்திலாவில் பாலஸ்தீன் திவிரவாதிகள்
ஒளிந்திருப்பதாக அமெரிக்காவை நம்ப
வைத்துவிட்டதாகவும் ஷாப்ரா-
ஷத்திலாவில் கொலைகள் நடந்த போது
இஸ்ரேலிய இராணுவம் அங்கே நடந்த
படுகொலைகளைத் தடுத்துக்
கொண்டிருப்பதாகவும், அமெரிக்காவை
நம்பவைத்து விட்டதாகவும் கூறுகின்றது
அமெரிக்கா.

ஆனால் லெபனானுக்குப் பக்கத்தில்
நிலைகொண்டிருந்த அமெரிக்க போர்
கப்பல்கள் ஷப்ரா ஷத்திலா அகதிகள்
முகாம்களிலிருந்து ஆண்கள் அப்புறப்
படுத்தப்பட்டவுடன் அகன்றது ஏன்
என்பதற்கு ஆய்வில் பதில் இல்லை

அமெரிக்கா இந்த அறிக்கையை
கொலம்பியா பல்கலைக்கழக மாணவன்
செத் அன்சிஸ்கா என்பவனின் பெயரால்
அறிவித்துள்ளது.

இப்படியெல்லாம் சொல்லி
அமெரிக்கா உலக முஸ்லிம்களின்
கோபத்தில் இருந்து தப்பிக்க முயற்சி
செய்கின்றது. அது இயலாது

தமிழகத்தில் ஷாப்ரா ஷத்திலா நாள்
யூதர்களும் அமெரிக்கருக்கும் பாலஸ்தீன்
முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயங்
களை நாம் வைக்கறை வெளிச்சத்தில்
தொடர்ந்து வெளியிட்டுவருகின்றோம்.

குறிப்பாக நாம் வெளியிட்டுவரும்
புதைக்கப்பட்ட மக்களின் மறைக்கப்பட்ட
64ம் பக்கம் பார்க்க

அசாம் நடந்தது என்ன?

முஸ்லிம்களை கூட்டாக கொலை செய்வதற்கு பர்மாவை போன்றதொரு காரணத்தையே அசாமிலும் சொல்லி வருகின்றார்கள்.

ஆமாம்! அசாமில் வாழும் முஸ்லிம்களும் அந்தியர்களாம். குறிப்பாக அவர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களாம். அவர்கள் தாம் பிரச்சனையாம். முஸ்லிம்கள் அனைவருமே வெளிநாட்டவர்களாம்.

முஸ்லிம்கள் வங்காள தேசத்திற்கு போய்விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்றே எல்லா பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்கின்றன.

இப்படியொரு பிரச்சாரத்தை செய்வதன் மூலம் மொத்த பிரச்சனையையும் திசைகிருப்பி விடுகின்றனர்.

இதன் மூலம் மத்திய மாநில அரசுகள் பல பிரச்சனைகளை மக்கள் மன்றத்திலிருந்து மறைத்து வருகின்றார்கள்.

முழுப்புசனிக்காயைச் சோற்றில் மறைத்தக் கதையாக போடோ லேண்ட் பிரச்சனையை மறைத்து விட்டார்கள்.

போடோக்கள் பிரச்சனையை நாம் போடோக்கள் கேட்ட பிரிவினை என்று சொல்லலாம். போடோ இன் மக்கள் என்றொரு வகுப்பினர் அசாமின் கீழ்ப்பகுதியில் (Lower Assam) வாழ்ந்து வருகின்றார்கள். அரசின் திட்டங்கள் எதுவும் எந்தப்பயனையும் தந்திடவில்லை இவர்களுக்கு.

எல்லா விதத்திலும்ட போடோக்களாகிய நாங்கள் புறந்தள்ளப்படுகிறோம்.

எங்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. ஆகவே, எங்களைத் தனியாக விட்டுவிடுங்கள் என்றொரு கோவூத்தை முன் வைத்தார்கள் அந்த மக்கள்.

வழக்கம் போல் அவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. அரசு செவிசாய்க்கவில்லை.

அதனால் அவர்களின் போராட்டம் ஆயுதந்தாங்கிய போராட்டமாக மாறியது. போடோ லேண்ட் டைகர்கள் (BLT) போடோக்களின் நிலத்திற்காக போராடும் புலிகள் என அவர்கள் தங்களை அடையாப்படுத்திக் கொண்டு ஆயுதந்தாங்கி போராடி னார்கள். ஆயுதந்தாகியதொரு முழு அளவுப்போரை தொடங்கினார்கள்.

எந்த அளவுக்கு என்றால் அவர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள ஒரு முழு அளவு இராணுவத்தையே இந்திய அரசு அனுப்பிட வேண்டியதாயிற்று.

ஆனால் மலைப்பகுதிகளிலும் மக்களிடையேயும் தங்களை மறைத்துக் கொண்டு அந்த மக்கள் நமது இராணுவத்தை தாக்கினார்கள், திக்குமுக்காடச் செய்தார்கள்.

வேறு வழி இன்றி அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள முன்வந்தார்கள் நமது ஆட்சியாளர்கள்.

இந்த பின்னணியில் நமது இந்திய அரசுக்கும் போடோ நில மக்களுக்கும் 2003இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனை 2003 போடோ டெடிடோரியல்

கவுன்சில் ஒப்பந்தம் என அழைக்கின் றார்கள். 2003 BTC Accord

இந்த ஒப்பந்தத்தில் பல விஷயங்களில் போடோ நில தீவிரவாதி களிடம் நமது இந்திய அரசு சரண் அடைந்தது. பல சலுகைகளை வழங்கிறது. அதனுள் ஒன்று அசாமிலுள்ள 18 மாவட்டங்களுள் 4 மாவட்டங்களை போடோ நிலப்போராட்டக் குழுவின் அதிகாரத்தின் கீழ் விடுவதாக ஒத்துக் கொண்டது. இதற்கு பதிலாக அவர்கள் பிரிவினையேயோ போடோ மாநிலம் என்ற கோரிக்கையையோ வைத்திடக் கூடாது.

இந்த நான்கு மாவட்டங்களையும் கொண்டு போடோ நில தன் அதிகார மாநிலங்கள் என்றொன்றை ஏற்படுத்தியது. இதனை தான் BODOLAND TERRITORIAL AUTONOMOUS DISTRICT எனக் கூறுகின்றார்கள். அந்த நான்கு மாவட்டங்கள் கோக்ராஜ்கார் சிராங், பாக்சா, உடால்குரி : Kokrajkar, Chirang, Baksha, Udalguri என்பனவாகும்.

இந்த நான்கு மாவட்டங்களையும் போடோ இன மக்களே ஆட்சிச் செய்வார்கள் என இந்திய அரசு பிரகடனப்படுத்தியது. இந் அவையின் தலைவராக போடோ இன மக்களில் ஒருவரே தலைமை வகிப்பார். அதாவது ஆட்சி செய்வார் என இந்திய அரசு ஒத்துக்கொண்டது. இது ஓர் இமாலய தவறு அத்தோடு போடோலேண்டு டெரிடோரியல் கவுன்சல் (Bodoland Territorial Council) என்றொரு சிறிய சட்ட சபையை ஏற்படுத்தியதும் தவறு. காரணம், இந்த ஒப்பந்ததை செய்திடும் போது, வேறு சொற்களால் சொன்னால் இப்படி போடோ நிலப்போராளிகளிடம் சரண்டைந்த போது நமது அரசின் மனதில் போடோ நில போராளிகளே இருந்தார்கள். அரசின் மனதில் ஏனைய மக்கள் இல்லை. குறிப்பாக அங்கு வாழ்ந்த சிறுபான்மையினர் இல்லை.

“அடுத்து இந்த போடோ இன மக்கள் இந்த நான்கு மாவட்டங்களிலும் என்னிக்கையில் அதிகமாக வாழ்ந்தார்களா? என்றால் இல்லை.

இந்த நான்கு மாவட்டங்களிலும் என்னிக்கையில் போடோ இன மக்கள் 27 % தாம்.

இதர மக்கள் 73 %. இந்த 73% மக்களும் 27 அமைப்புகளாக செயல்பட்டு வந்தார்கள். போடோ இனம் அல்லாத மக்கள் என தங்களை அழைத்துக்கொண்டு இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. அத்தோடு போடோ இன மக்கள் அறவே வாழாத பல கிராமங்களையும் இந்த Bodoland Territorial Councilல் இணைத்தார்கள். இந்த 27 அமைப்புகளும் எதிர்த்தன. அரசு அதை கண்டு கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் இன்னும் குறைபடியான ஷரத்து என்னவெனில் போடோ இனமக்கள் இந்த போடோ நில அதிகார அவையை தற்காலிகமான ஓர் ஏற்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போது போடோ இன மக்கள் எண்ணிகையில் 50% எட்டுகிறார்களோ அப்போது அவர்களுக்கென ஒரு தனி மாநிலம் அமைத்துத் தரப்படும். 27% மக்கள் வாழும் பகுதியில் உங்களுக்கு இந்த இடத்தைத் தந்து விடுகின்றோம் என்றொரு வாக்குறுதியை அரசாங்கம் என்ன அறிவோடு கூறியதோ நமக்குத் தெரியவில்லை.

ஒப்பந்தத்தின் இந்த ஷரத்து அந்த நான்கு மாநிலங்களிலும் வாழ்ந்து கொண்டிருந்த போடோ இன மக்களுக்கு நெஞ்சுரத்தை தந்தது. அவர்கள் அரசுக்கு எதிராக நீட்டிக் கொண்டிருந்த துப்பாக்கிகளை அந்த இடத்தில் அதாவது அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் இதர மக்களுக்கெதிராக திருப்பினார்கள்.

இதில் சங்கபரிவாரத்தினர் தொடக்க நாள் தொட்டே புகுந்து இந்த துப்பாக்கிகளை முஸ்லிம்களுக்கெதிராக திருப்பி விட்டார்கள்.

ஒரு முழு அளவு இராணுவத்தோடு மோதிடும் ஆற்றல் பெற்ற ஒரு பெரும் படை நிராயுதபாணிகளான முஸ்லிம்களை அழிக்கத் துணிந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் எனிதில் புரிந்திட இயலும். ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களை தாக்கிடும் போதும் அவர்களின் சொத்துக்களின் ஆவணங்களையும் கையகப்படுத்துவார்கள். எரிப்பார்கள். அந்த இடங்களை ஆக்ரமித்து கொள்வார்கள். முஸ்லிம்களை கொலை செய்திட அவர்கள் பகிரங்கமான வழிமுறைகளைக் கையாண்டார்கள்.

இரண்டு பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வருவார்கள். தொழுது கொண்டிருக்கும் முஸ்லிம்களை கொலை செய்து விடுவார்கள். வாவகமாக தங்கள் பைக்-இல் திரும்பி சென்று விடுவார்கள். முஸ்லிம்கள் தனியாக சென்றால் கடத்தி சென்று சித்திரவதைச் செய்து கொலை செய்வார்கள். பணம் பறிப்பதும் வழக்கமான செயல்.

இப்படியொரு சம்பவந்தான் ஜூலை 6, 2012 அன்று நடந்தது. இதில் துப்பாக்கி ஏந்தி வந்த போடோ நில தீவிரவாதிகள் (Bodo Land Tigers) இருவர் முஸ்லிம்களைக் கொலை செய்தார்கள். அதைத் தொடர்ந்து ஜூலை 19ம் நாள் இதே போல் சில துப்பாக்கி ஏந்தி வந்த போடோ லேண்ட் தீவிரவாதிகள் முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காகப் போராடி வரும் போடோ நில சிறுபான்மையினர் மாணவர் குழுவின் தலைவரை சுட்டுக் கொன்றார்கள்

(All Bodoland Minority Students Union (ABMSU)). சிறுபான்மையினர் மாணவர்ணி:

அதே நாளில் All Assam Minority Students Union அனைத்து அசாம் சிறுபான்மையினர் மாணவர் தலைவரையும் சுட்டுக் கொன்றார்கள்.

இதன் எதிரொலியாக BLT என்ற போடோ மாநில தீவிரவாதிகளை சார்ந்த நான்கு பேர் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் வைத்து தாக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டார்களே அல்லாமல் முஸ்லிம்கள் தாம் தாக்கினார்கள் என்பது நிருபிக்கப் படவில்லை. ஆனால் போடோ நில தீவிரவாதிகள் ஒரு முழு அளவுப் போரை முஸ்லிம்கள் மேல் கட்டவிழ்த்து விட்டார்கள்.

முஸ்லிம்கள் மிகப் பெரிய இழப்பிற்கு ஆளாணார்கள். இது அந்த நிலங்களிலிருந்து முஸ்லிம்களை விரட்டிட கையாளப்படும் நிரந்தர யுக்தி. அப்போது தான் போடோ லேண்ட் தனி மாநிலம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. மேலே நாம் குறிப்பிட்டது பிரச்சனையின் முன்னோட்டம் தான்.

இந்த பிரச்சனையின் முழு வீரியத்தையும் புரிந்திட இன்னும் சில வரலாற்றுச்சுவடுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு விரிவானதொரு வரலாற்று விளக்கம் தேவை. இன்ஷா அல்லாஹ் அது டிசம்பர் இதழில் இடம்பெறும்.

- அசாமில் வாழ்ந்திடும் முஸ்லிம்கள் அந்தியர்களா?
- அசாமில் சங்கபரிவாரத்தின் சதிகள்
- அசாமில் நிவாரணப்பணிகள்

(இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்)

-எம்.ஜி.எம்

கஷ்மீரின் பாதி விருட்டவைகள்



கஷ்மீர். அதன் தலைநகர் முஸ்கர்

அதிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கிராமம் அதன் பெயர் புல்வாமா

மக்கள் வைகறை தொழுகையை முடித்துவிட்டு அன்று தங்கள் தேவைகளை சம்பாதித்துக் கொள்ள தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென பள்ளிவாசலிருந்து ஓர் அழைப்பு. ஆண்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு முன் வந்திட வேண்டும்

இந்த அழைப்பில் அந்த புல்வாமா கிராமத்து மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஏனெனில் பள்ளிவாசலிருந்து பாங்கோசையைத் தவிர இன்னொரு அழைப்பு வந்தால் அந்த அழைப்பு

இறந்தவரை எப்போது அடக்கன் செய்வார்கள் என்ற செய்திக்காக வரும்.

இஃது கஷ்மீர் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் பொதுவான பழக்கம்.

இதனால் இறந்தவர் பற்றிய செய்தியை அறிவிக்க மலைமுகடுகள் பள்ளத்தாக்குகள் நீர்த்தேக்கங்கள் அவற்றை கடந்து செய்தியை சுமந்து செல்லும் சுமை இல்லை. நேரம் பெரிய அளவில் மிச்சப்படும். செய்தியும் ஏக காலத்தில் எல்லோர் செவிகளுக்கும் சென்றுவிடும். ஆனால் அதே பள்ளிவாசலில் இருந்து இப்படி ஓர் அழைப்பு வருவது இதுதான் முதல் முறை

இந்த அழைப்பை கேட்டவர்கள் எல்லாம் என்னவோ ஏதோ என அலறி அடித்துக்கொண்டு பள்ளிவாசலை நோக்கி ஒடினார்கள்

அவர்களில் பலர் ஊருக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டது போலும் என்றே நினைத்தார்கள். அதனால் தான் ஆண்களை மட்டும் அழைத்திருக்கின்றார்கள் என்று நினைத்தார்கள்.

ஆண்களைத்தான் பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் அழைத்தார்கள் என்றாலும் ஆண்களை அனுப்பிவிட்டுப் பெண்கள் மட்டும் எப்படிச் சும்மா இருந்திட இயலும்.

பற்றறமும் பீதியும் அவர்களையும் தொற்றிக் கொண்டது. ஆகவே அவர்களும் பள்ளிவாசலை நோக்கி விரைந்தார்கள்.

பள்ளிவாசலை முற்றுகை இட்டதைப் போல இராணுவத்தினரும் காவல்துறையைச் சார்ந்தவர்களும் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

உண்மையில் ராணுவத்தினர் அன்று காலை வைகறை தொழுகை முடிந்ததும் அங்கே வந்து விட்டார்கள்.

வந்ததும் வராததுமாக பள்ளி வாசலுக்குள் திடுதிப்பென புகுந்தார்கள். அங்கே இருந்த பள்ளி தொழிலாளியைப் பிடித்துக் கொண்டார்கள். வழக்கமாக தொழுகை அழைப்பை இங்கே விடுப்பவர்யார்? எனக் கேட்டார்கள்.

அவர் நான் தான் என்றார்.

சரி! இப்போது ஆண்களெல்லாம் பள்ளிவாசலுக்கு முன் வந்து குவிந்திட வேண்டும் என்றார்கள். அழைப்பை விடு என்றார்கள். அவர் அழைப்பை விடுத்தார். மக்கள் வந்து குவிந்தார்கள். அங்கே இராணுவம் குவிக்கப் பட்டிருப்பதை கண்டார்கள்.

இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கிக் கொண்ட அந்த மக்கள் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. ஒட்டு மொத்தமாக அனைவரும் அழியப் போகின்றோம் என்றே எண்ணினார்கள்.

பள்ளிவாசல் ஒலி பெருக்கி வழியாக அழைப்புக் கொடுத்த பள்ளிவாசல்

ஊழியரின் முகம் அந்த முகத்தில் பளிச்சிட்ட வெறுமை இவையெல்லாம் ஒரு பேராபத்தைத் தான் அறிவித்தது. குழுமிய ஆண்களை பள்ளி மாணவர்களை வரிசையில் நிறுத்துவதைப் போல் நிறுத்தினார்கள்.

பெண்களை அடித்து விரட்டினார்கள். தவிர ஆண்களை அப்படி யே விட்டுவிட்டு பெண்களால் எப்படி ஒரேயடியாக ஒடிட முடியும். அவர்கள் ஆங்காங்கே மறைந்து நின்று என்ன நடக்கின்றது என்பதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆண்களை வரிசையாக நிறுத்திவிட்டு சமதுல்லாஹ் லாஹ் கணானெய் என்பவரையும் குலாம் நபி வானி என்பவரையும்³ ஆர்.ஆர் என பொறிக்கப்பட்ட ஒரு வேணில் ஏற்றினார்கள். மற்ற ஆண்கள் ஒடோடி சென்று சமதுல்லாஹ் குலாம் நபி வானி ஆகியோரிடம் பேசிட முற்பட்டார்கள். ஆனால் இராணுவத்தினர் யாரையும் அண்டவிடவில்லை. பின்னர் அவர்களை வேணில் ஏற்றினார்கள்.

வேணில் ஏற்றிய இராணுவத்தினரிடம் நீங்கள் யார்? ஏன் அவர்களை அழைத்துச் செல்லுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள் மக்கள்.

காரணம் உங்களுக்குத் தேவை இல்லை எங்கே கொண்டு செல்லுகின்றோம் என்பதும் உங்களுக்கு தேவை இல்லை என்றார்கள் இராணுவத்தினர்.

அவர்கள் அந்தக்கிராமத்து ஆண்களிடம் தங்கள் அதிகார திமிரைக் காட்டிக் கொண்டிருந்த போது குலாம்நபி இன் மனைவி ஜமீலா ஒடிவந்தாள். உணர்ச்சி வயப்பட்டவளாக அந்த அதிகாரிகளைப் பார்த்து கத்தினாள். என்கணவனை விட்டுவிடுங்கள் என்றாள். சமதுல்லாஹ் வின் மனைவியும் உடன் சேர்ந்து கதறினாள். அதிகாரிகளில் ஒருவன் தன் மிருகப்பலத்தையும் முரட்டு

பலத்தையும் ஜெம்லாவிடம் காட்டினான். அவளை பிடித்து தள்ளிவீசினான் அவள் மல்லாந்து வீழ்ந்தாள். சாதுல்லாஹ் வின் மணவி தானே அகன்று விட்டாள்.

இதனால் உணர்ச்சி வயப்பட்ட கிராம வாசிகள் வேங்களை சுற்றி வழைத்தார்கள் குறைந்த பட்சம் எங்கே கொண்டு செல்லுகின்றிர்கள் என்பதை யாவது சொல்லுங்கள்? என அடம் பிடித்தார்கள்.

அதற்குப் பதிலாக தங்களிடமிருந்த துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டனார்கள் இராணுவத்தினர்.

அதற்கும் அஞ்சாமல் நீங்கள் எங்கே அழைத்துச் செல்லுகின்றிர்கள்? என்றாவது சொல்லுங்கள் இல்லையேல் இடம் விடமாட்டோம் என்றார்கள். நாங்கள் பிணங்களே ஆனாலும் அதுபற்றிக் கவலைப்பட மாட்டோம் என்றார்கள் கிராமம் முழுவதும் உள்ள பெண்கள் அனைவரும். அந்த 3RR பட்டாளத்தை சுற்றி நின்றார்கள்.

நிலமை கட்டுக்கடங்காமல் போகவே சற்று இறங்கிவந்தார்கள்

ஒரு சிறு விசாரணைக்காகத்தான் போகின்றோம்

உடனேயே விட்டுவிடுவோம் என்றார்கள். ஆனாலும் எங்கே அழைத்துச் செல்லுகின்றோம் என்ற கேள்வியைக் குழுமி இருந்தவர்கள் திரும்பத் திரும்பத் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்திலுள்ள சாக் பாஞ்சிபோரா என்ற இராணுவமுகாமிற்கு அழைத்து செல்வதாக சொன்னார்கள்.

அதன் பிறகு அந்த வேனுக்கு வழிவிட்டார்கள் கிராமவாசிகள்

வேன் இராணுவத்தினர் வந்த வண்டிகள் இவை புறப்பட்டதும் புறப்படாததுமாய் ஒரு வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு பின்னால்

சென்றார்கள் சமதுல்லாஹ் குலாம் நபி ஆகியோரின் மனைவியர். கிராமவாசிகள் சிலரும் உடன் சென்றனர். வழியில் ஓர் இராணுவ வண்டி வந்து அவர்களை வழிமறித்தது. நிச்சயமாக சாதுல்லாஹ் குலாம் நபி ஆகியோரை அழைத்துச் சென்ற வாகனத்திலிருந்த அதிகாரிகள் இவர்களுக்கு தகவல் தந்திருக்கின்றார்கள் அதனால் தான் சாலையில் சென்ற அனைத்து வாகனங்களையும் விட்டுவிட்டு இந்த வாகனத்தைக் குறிப்பாக வழி மறித்திருக்கின்றார்கள்.

கிராமவாசிகளிடம் அவர்கள் எதையும் மறைக்காதவர்களைப் போலவும் இன்றைக்கு அவர்கள் இருவரையும் விட முடியாது நாளைக்குத்தான் விடுவார்கள் என்றார்கள்.

இதற்கு கிராமவாசிகள் ஒரு விசாரணை தான் அது முடிந்தவுடன் விட்டுவிடுவோம் என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். எவ்வளவு நேரம் விசாரணை நடந்தாலும் பரவாயில்லை நாங்கள் காத்திருந்து அழைத்துவந்து விடுகின்றோம் என்றார்கள்.

“நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் நீங்கள் வீணாக அலைய வேண்டாம் நாளை காலையில் வாருங்கள் என பேசியவர்கள் இதற்கு மேல் உங்கள் வாகங்கள் நகர்ந்தால் நாங்கள் உங்கள் வாகனம் உட்பட அனைவரையும் கைது செய்வோம்” என மிரட்டனார்கள்.

வேறு வழியில்லாமல் கிராமவாசிகள் திரும்பினார்கள். ஆனால் மறுநாள் சாக் பாஞ்சிபோரா முகாமிற்கு வந்தார்கள். அங்கே சமதுல்லாஹ், குலாம் நபி ஆகியோரை காணோம்

விசாரித்த போது அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். எப்போது விடுவார்கள் என்பது தெரியவில்லை. விட்டவுடன் நாங்கள் உங்களுக்கு தகவல்

சொல்லுகின்றோம். வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறிவிட்டார்கள்.

முடிந்த மட்டும் காத்திருந்து விட்டுப் பேரத்தில் இறங்கினார்கள் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள். ஒரு லட்சம் ரூபாய் எனத் தொடங்கி பேரத்தில் இரண்டு பேருக்கும் ரூபாய் நாற்பதாயிரம் என முடிவாயிற்று.

நாற்பதாயிரம் ரூபாயை தந்தவுடன் அவர்கள் இருவரையும் விட்டுவிடுவோம் என்றார்கள்.

கிராமவாசிகள் வெறுங்கையோடு விடு திரும்பினாலும் ஏதோ பேரத்தில் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டதாக எண்ணி வீடு திரும்பினார்கள்.

நிச்சயமாக அவர்கள் அந்த அதிகாரிகளுடன் நடந்த பேரத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

ஊர் திரும்பியதும் அதே பள்ளிவாசலில் ஒலி பெருக்கியில் அன்று இரவு இஷா தொழுகைக்குப்பின் இந்த ரூபாய் 40000ஜ எப்படி திரட்டுவது என்பது பற்றிய கலந்தாலோசனை நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

இரவு தொழுகை முடிந்ததும் ஆலோசனை நடைபெற்றது. கிராமத்திலுள்ளவர்கள் உடனே நாற்பதாயிரத்தையும் திரட்டி விடலாம் என உறுதி தந்தார்கள்.

யார் யார் எவ்வளவு பணம் தருவது என்பதும் மடிவு செய்யப்பட்டிருந்தது.

அடுத்த நாள் வாக்களித்த பணம் முறையாக வந்து சேர்ந்தது.

பணத்தை விரைந்து அந்த முகாமிற்கு கொண்டு வந்தார்கள். அவர்களிடம் கொடுத்தார்கள்.

ஆனால் அந்த இருவரையும் அழைத்து வரவில்லை. கிராமவாசிகளிடம் அவர்களை வேறு இடத்தில் வைத்து விசாரிப்பதால் சற்று கால தாமதமாகலாம் நாளை உங்களில் யாரேனும் ஒருவர் வந்தால் போதும் என்றார்கள். கிராமவாசிகள் திரும்பினார்கள்.

அடுத்த நாள் சென்ற கிராம வாசிகளுக்கு அங்கே ஓர் அதிர்சி காத்திருந்தது.

.....அது இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்

56ம் பக்க தொடர்ச்சி....

வரலாறு தமிழ் கூறும் நல்லுலகிற்கு யூத அமெரிக்க தீவிரவாதத்தை படம் பிடித்துக்காட்டி வருகின்றது.

1982 செப்டம்பர் 16,17,18 அகிய நாட்களில் தாம் ஷாப்ரா ஷத்திலா படுகொலைகள் நடந்தன.

2012 ஆம் ஆண்டோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை மையமாகக் கொண்டு தாருல் இஸ்லாம் தமிழகமெங்கும் யூத அமெரிக்க தீவிரவாதத்தைப் பிரச்சாரம் செய்து வருகின்றது.

ஆங்குவிலீன்' நாலும் புதிய பதிப்பை பெற்றுள்ளது அந்தக் கதவுல்களையும் நமது தொடரில் இணைத்து வருகின்றதோம். இதனை முன்னிட்டு பாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு என்ற நூலை வேர்கள் வெளியீட்டகம் வெளிட்டுள்ளது.

- எம்.ஜி.எம்

owned and Published by M. Gulam Mohamed From 52/1, Mannady Street, Mannady, Chennai - 600 001. Editor : M. Gulam Mohamed, Printed by M. Gulam Mohamed at Chennai Offset Printers, 19/1, 21/2, Kitabath Khan Bhadur Street Chennai - 600 002.